

දුර්ගණය

රටේ ප්‍රධානතම විදේශ

විනිමය උපයන

ආයතනයක් වීම



මේහෙවර

සමාගමට ලබා ගත හැකි

සියළුම වෙරළාශ්‍රිත බර

බනිජ වැලි වර්ග සහ

වෙනත් ස්වාභාවික සම්පත්

වල අගය ප්‍රශස්ථ

මට්ටමින් වැඩි කිරීම

අන්තර්ගතය

ආයතනික තොරතුරු

01 – 02

සභාපතිතුමාගේ ප්‍රකාශය

03 – 04

අධ්‍යක්ෂවරුන්ගේ වාර්තාව

05 – 08

වැදගත් මූල්‍ය තොරතුරු

09

විගණන හා කළමනාකරණ කමිටුවේ වාර්තාව

10

ස්වාධීන විගණක වාර්තාව

11

මූල්‍ය ප්‍රකාශණ

12 – 32

ආයතනික තොරතුරු

- නම** : ලංකා මිනරල් සෘන්ඩිස් ලිමිටඩ්
- වෛයනික ස්වභාවය** : පූර්ණ වශයෙන් ශ්‍රී ලංකා රජයට අයත් සීමාසහිත සමාගමකි.
- සමාගම් ලියාපදිංචි අංකය** : PB 587
- ලියාපදිංචි කාර්යාලය** : අංක 341/21, සරණ මාවත, රාජගිරිය
- අධ්‍යක්ෂවරු** :
- ඩී. ඩබ්ලිව්. ගුණසේකර මහතා - සභාපති/කළමනාකාර අධ්‍යක්ෂ
 - එච්. ජී. සිරිසේන මහතා - ක්‍රියාකාරී අධ්‍යක්ෂ
 - ආර්. පණ්ඩිතසේකර මහතා - අධ්‍යක්ෂ
 - ඩී. බී. ඊ. කුඤ්ඤ මහතා - අධ්‍යක්ෂ
 - එන්. ආදිහෙට්ටි මහතා - අධ්‍යක්ෂ
 - ආචාර්ය ඩී. එම්. ඕ. ඩී. කේ. දිසානායක මහතා - අධ්‍යක්ෂ
 - ජේ.සී. වැලිගමගේ මෙනවිය - අධ්‍යක්ෂ/මහා භාණ්ඩාගාර නියෝජිත
- කළමනාකාර කණ්ඩායම** :
- එස්. ඒ. නන්දදේව මහතා - උපදේශක
B.Sc. (Ceylon), ACSM.,
MPhil., CEng.
 - එම්. ඩබ්ලිව්. ඩබ්ලිව්. දහනායක මහතා - සාමාන්‍යාධිකාරී
B.Sc.
 - එච්. ජී. එන්. නන්දසේන මහත්මිය - අතිරේක
FCMA, CGMA සාමාන්‍යාධිකාරී
 - එම්. ඒ. අයි. ජී. ජයතිලක මහතා - ප්‍රධාන අභ්‍යන්තර
L.I.C.A. විගණක
 - ඩබ්ලිව්. ඒ.පී.කේ.එන්. චිරතුංග මහතා - නියෝජ්‍ය
B.Sc.Eng., Post Graduate සාමාන්‍යාධිකාරී
Diploma in Financial (යන්ත්‍ර/මෙහෙයුම්)
Mathematics
 - ජී. මදුරආරච්චි මහතා - සැපයුම්
B.Sc. (Mgt), DPMM කළමනාකාර

- විගණකවරු :** සිසිල් අර්සකුලරත්න සහ සමාගම,
වරලත් ගණකාධිකාරීවරු,
අංක 3, ආචාර්ය ලෙස්ටර් ජේමිස් පීරිස් මාවත ,
කොළඹ - 05.
- බැංකුකරුවෝ :** ලංකා බැංකුව
මහජන බැංකුව
හැටන් නැෂනල් බැංකුව
- ලේකම්වරු :** සීමාසහිත පී. ඩබ්ලිව්. කෝපරේටි සෙකටේරියල්
(පොද්ගලික) සමාගම,
3/17, තින්නි පාර,
කොළඹ 08.

ශ්‍රී ලංකාව ආසියාවේ ආශ්චර්ය කරා යන නොනවතින ගමනේ වටිනා කොටස්කරුවකු වීමට ලැබීම පිළිබඳ ලංකා මහරළු සන්නිවේදන ලිමිටඩ් සමාගම ඉතා ආඩම්බරයට පත් වෙමි.

ලංකා මහරළු සන්නිවේදන ලිමිටඩ් 1957 වසරේදී ලංකා බණිජ වැලි සංස්ථාව ලෙස ස්ථාපනය කරන ලද අතර 1992 වසරේදී එය රජයට පූර්ණ වශයෙන් අයත් සමාගමක් බවට පරිවර්තනය කරන ලදී.

2010 වර්ෂයේදී වාසිදායක මිල ගණන් වල ඉහළ යාම 2012 වර්ෂයේදී එහි උපරිමයට ළගාවූ අතර, ඉන්පසු ඇතිවූ පහත බැස්ම 2013 වර්ෂය පුරාම අඛණ්ඩව ක්‍රියාත්මක විය. එමෙන්ම ගැනුම්-කරුවන්ගේ ප්‍රතිචාරද ඉතා දුර්වල විය. මෙම සාධකයන් දෙක විකුණුම් කෙරෙහි අහිතකර ලෙස බලපාන ලදී. 2013 වර්ෂයේ රු.මි. 947 විකුණුම් වටිනාකමක් උපයන ලද අතර බදු පසු ලාභය රු.මි.253 විය. නමුත් 2012 වසර හා සසඳන කළ විකුණුම් ප්‍රමාණයේ ඉහළ යාමක් ඇතිවූ අතර පහළ මිල ගණන් වල ප්‍රතිඵලයක් ලෙස විකුණුම් වටිනාකමේ හා ලාභයේ පහත බැසීමක් සිදුවිය.

දිගු කාලීනව විදවීමේ තත්වයකට පත්ව තිබූ අපටම අයිති ප්‍රධාන කාර්යාලයක් නොමැති වීම යථා තත්වයට පත්කිරීමේ පළමු පියවර ලෙස එය ගොඩනැංවීමේ අවශ්‍යතාවයක් මතු වූ අතර, ඒ සඳහා අවශ්‍ය ඉඩම් කොටස සරණා මාවත, රාජගිරිය යන ස්ථානයන් දිගු කාලීන කල්බදු ගිවිසුමක් යටතේ නාගරික සංවර්ධන අධිකාරියෙන් ලබා ගන්නා ලදී.

වැඩි දියුණු කිරීමේ හා නවීකරණය කිරීමේ වැඩ පිළිබඳ අඛණ්ඩව ක්‍රියාත්මක කරමින් තෙත් ඇඹරුම් යන්ත්‍රයේ දැගර කොටස, නව දැගර තෙත් ඵලක සහ දියර පොම්ප යොදා ගනිමින් අලුත්වැඩියා කරන ලදී. මින් අපේක්ෂිත ප්‍රධාන

ප්‍රතිඵලය වනුයේ ඉහළ වටිනාකමකින් යුතු රුපියල් සහ සර්කෝන් නිෂ්පාදනය ඉහළ නැංවීමයි. විශාල අවශ්‍යතාවයක්ව පවතින සම්මන්ත්‍රණ ශාලාවක් ඉදිකිරීමේ කටයුතු දැනටමත් ආරම්භ කර ඇත. නව ආපන ශාලාවක්, වෛද්‍ය මධ්‍යස්ථානයක් හා යතුරු පැදි ගාලක් එම ගොඩනැගිල්ල තුළම ඉදිවෙනු ඇත. කාර්ය මණ්ඩලය සඳහා සහිපාරක්ෂක පහසුකම් ඉදිවෙමින් පවතී. ආයතනයේ නිෂ්පාදන මෙහෙයුම් කටයුතු විධිමත් ලෙස අධීක්ෂණය සඳහා CCTV කැමරා පද්ධතියක් ස්ථාපනය කරන ලදී. අපනයනය සඳහා පැටවීමේදී යොදාගනු ලබන අඩි 40 බහාලුම් වල මිනුම් කටයුතු සඳහා ටොන් 80 ධාරිතාවයකින් යුත් විද්‍යුත් පාලම් තරාදියක් ස්ථාපනය කරන ලදී. මෙම ක්‍රියාකාරකම් වල ප්‍රතිඵලයක් වශයෙන් ප්‍රාග්ධන වියදම් ඉහළ ගිය අතර අපේක්ෂිත ප්‍රතිඵල ඉදිරි වර්ෂ වලදී උපවින වේ. සේවක නිල නිවාස ඉදි කිරීම සඳහා වූ ලියකියවිලි සම්පූර්ණ කර ඇත. යාන් ඔය ජල සැපයුම් යෝජනා ක්‍රමය, මුහුදු ජල සැපයුම් යෝජනා ක්‍රමය, තෙත් කාන්දම් වෙන් කිරීමේ යන්ත්‍රය අළුත්වැඩියාව සහ නව වැඩි දියුණු කරමින් පවතින යන්ත්‍ර අළුත්වැඩියාව හා වැඩි දියුණු කිරීම සඳහා වූ ලියකියවිලි සම්පූර්ණ කරමින් පවතී.

වර්ෂ අවසානයේ සේවක සංඛ්‍යාව 629ක් විය. පසුගිය වසරේ මෙන්ම සේවක පුහුණුව අඛණ්ඩව ක්‍රියාත්මක විය. ආයතනික භාෂා ප්‍රතිපත්තියක්/නීතියක් ස්ථාපනය කිරීමේ අරමුණින් දෙමළ භාෂාව ඉගැන්වීමේ සැසි පලපුරුදු උපදේශකයකු මගින් පවත්වන ලදී. නිෂ්පාදන හා ප්‍රධාන කාර්යාලය සියළුම විධායක කාර්ය මණ්ඩලයේ පෞර්ෂත්වය වර්ධනය සඳහා දෙදින වැඩමුළුවක් කීර්තිමත් උපදේශකයකු මගින් පවත්වන ලදී. මෙම සියළුම පුහුණුවීම් සහ වැඩමුළු ඵලදායීතාව හා කාර්ය මණ්ඩලය අතර අන්තර්පුද්ගල සබඳතා වැඩි දියුණු කිරීමට උපකාරී විය.

පරමාණුක බලශක්ති අධිකාරියේ සහභාගිත්වයෙන් කැණීමේ සහ පිරිසැකසුම් ක්‍රියාවලියේදී කාර්ය මණ්ඩලයට බලපාන වෘත්තීය විකිරණශීලීතාව අගය කරන ලදී. පිරිසිදු කරන ලද පානීය ජලය සැපයීමේදී පසුගිය වසරේදී පෙන්වා දෙන ලද ක්‍රියාමාර්ග භාවිතා කරන ලදී. අදාළ සියලුම කටයුතු සම්බන්ධීකරණය සහ උපදේශනය සඳහා විකිරණ ආරක්ෂක නිලධාරියකු පත්කරන ලද අතරම පෞද්ගලික උපදේශන පද්ධතියක්ද ක්‍රියාවට නංවා ඇත. ගරු ඇමතිතුමා, ලේකම්තුමා ඇතුළු ස්වභාවික සම්පත් සහ ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍යාංශයේ කාර්ය මණ්ඩලය හා භාණ්ඩාගාර ලේකම්තුමා දැක්වූ අඛණ්ඩ සහයෝගය හා දිරිමත් කිරීම ඉතා අගය කොට සලකමි.

අධ්‍යක්ෂ මණ්ඩල සාමාජිකයින්ට සහ නොනවතින සහයෝගයක් දක්වන සේවක මණ්ඩලයට මාගේ ස්තූතිය පුදකර සිටිමි.

ඩීනාන් ඩබ්ලිව් ගුණසේකර,
සභාපති/කළමනාකාර අධ්‍යක්ෂ

අධ්‍යක්ෂවරුන්ගේ වාර්තාව

ලංකා මහරළු සෞඛ්‍ය සේවාවලදී සමාගමේ අධ්‍යක්ෂවරුන් විසින් ඔවුන්ගේ වාර්තාව, 2013 දෙසැම්බර් 31 වන දිනෙන් අවසන් වර්ෂය සඳහා විගණනය කරන ලද මූල්‍ය ප්‍රකාශන සහ විගණකගේ වාර්තාව මේ සමඟ ඉදිරිපත් කර ඇත.

ප්‍රධාන ක්‍රියාකාරකම්

ලංකා මහරළු සෞඛ්‍ය සේවාවලදී සාංඝමික ව්‍යවස්ථාවලියට අනුකූල වූ අරමුණු අධ්‍යක්ෂ මණ්ඩලය විසින් ඉදිරිපත් කරයි.

- බර බණිප වැලි කැණීම, වෙන් කිරීම, පිරිපහදුව හා පිරි සැකසුම් කිරීම
- බර මුහුදු වැලි සහ එමඟින් ලබා ගන්නා වෙළඳ හෝ කාර්මික වටිනාකමක් ඇති ඕනෑම නිෂ්පාදනයක්, නිෂ්පාදනය හා අලෙවිය
- බර මුහුදු වැලි පිරිපහදුවේදී හා සැකසුම් ක්‍රියාවලියේදී බිහිවන අතුරු නිෂ්පාදන, නිෂ්පාදනය හා අලෙවිය

නිෂ්පාදනය

වාර්ෂික නිෂ්පාදනය මෙට්‍රික් ටොන් වලින්,

ඉල්මනයිට්	37,904
රූප්‍රයිල්	1,406
සර්කෝන්	228
නොනිම් මොනසයිට්	21
Hi. Ti. ඉල්මනයිට්	4,780
තෙත මේස මිඩ්ලන්ස්	1,964
තෙත මේස ටේලන්ස්	1,298
ස්පයිරල් ගයිස්	
කොන්සන්ට්‍රේට්	3,626
නොන් මැග්නීටික් ටේලන්ස්	16,902
නොනිම් සර්කෝන්	2,192
	<u>70,321</u>

විකුණුම්

මෙට්‍රික් ටොන් 38,177 ක අලෙවිය තුළින් රු.මි. 947 ක අලෙවි ආදායමක් උපයන ලදී.

මෙට්‍රික් ටොන් රු. මිලියන

ඉල්මනයිට්	36,306	691
රූප්‍රයිල්	1,870	256
සර්කෝන්	1	--
	<u>38,177</u>	<u>947</u>

ප්‍රතිඵල හා ලාභාංශ

සමාගමේ බදු පසු ලාභය රු.මි.253 කි. නිෂ්පාදන හා මුහුදු යාත්‍රා අංශයේ රු.මි. 329 ක් වූ සමුච්චිත පොදුකාර්ය පිරිවැය අන්තර්ග්‍රහණය නොකරන්නට උක්ත ප්‍රකාශිත ලාභය තවදුරටත් ඉහළ යනු ඇත. සීමිත නිෂ්පාදනයේ සහ පුල්මඩේ ප්‍රදේශයේ සෘජු නාභිගත කිරීම් නොමැති වීමේ ප්‍රතිඵලයක් ලෙස මෙම අන්තර්ග්‍රහණය නොකරන ලද පොදුකාර්ය වියදම් ඇතිවිය.

රුපියල් මිලියන 43 ක මුදලක් ලාභාංශ වශයෙන් වෙන්කරන ලදී.

		රු.මි.
		2012 2013
දළ ආදායම්	1,985	947
දළ ලාභය	1,628	673
ශුද්ධ ලාභය	1,373	231

දේපළ, පිරිසත හා උපකරණ

ස්ථාවර වත්කම් වලට එකතු කිරීමේ රු.මි. 440 ක් වූ අතර, මෙය කලකට පසු වාර්තා කළ ඉහළම අගයයි. ප්‍රාග්ධන කෙටිගෙන යන වැඩ රු.මි. 31 කි. මෙම අගයන් දිගු කාලීනව බලාපොරොත්තු වන දේපළ පිරිසත හා උපකරණ වල වැඩි දියුණු කිරීම් හා ප්‍රතිස්ථාපනයන් පිළිබඳ ඇගවීම් ලබා දෙයි.

ප්‍රකාශිත ප්‍රාග්ධනය

කොටස් මිලියන 80 කින් සමන්විත රු.මි. 800 ක ප්‍රකාශිත ප්‍රාග්ධනය නොවෙනස්ව පැවතුනු අතර, භාණ්ඩාගාර ලේකම් විසින් සියළුම කොටස් දරයි. විස්තර සටහන් අංක 23 හා සම්බන්ධ වේ.

සංචිත සහ රඳවාගත් ලාභය

සංචිත වල වෙනසක් සිදු නොවුනු අතර 2013 වර්ෂයේ රු.මි. 173 ක හිතකර ශේෂයකින් හා 2012 වසරේ රු.මි. 37 ක අහිතකර ශේෂයකින් රඳවාගත් ලාභය වර්ධනය විය.

කෙටිකාලීන මූල්‍ය වත්කම්

වියදම් පියවීම සඳහා ආදායම් ප්‍රමාණවත් නොවූ බැවින් කෙටි කාලීන මූල්‍ය වත්කම් රු.මි. 368 සිට රු.මි. 161 දක්වා පහත බසින ලදී.

බඳුකරණය

වර්ෂයේ සාමාන්‍ය බඳු ප්‍රතිශතය 28 % කි. කෙසේ වුවත් අපනයන සඳහා 12 % ක සහන බඳු ප්‍රතිශතයක් සමාගම භුක්ති විඳී.

කොටස් තොරතුරු

කොටසක මූලික ඉපයීම රු. 3.16 කි.

මූල්‍ය තත්ත්ව ප්‍රකාශ දිනට පසුව ඇතිවූ සිදුවීම්

මූල්‍ය තත්ත්ව ප්‍රකාශ දිනට ගැලපීමක් අවශ්‍ය වන කිසිදු සිදුවීමක් උද්ගත වී නොමැත.

රැකියා ප්‍රතිපත්ති

2013.12.31 වන දිනට සේවකයින් සංඛ්‍යාව 629 ක් විය.

සේවක පුහුණුව 2013 වර්ෂය පුරා අඛණ්ඩව ක්‍රියාත්මක විය. වෘත්තීය විකිර්ණශීලීතාව පිළිබඳ දැනටමත් කටයුතු සකස් කර ඇත.

ව්‍යවස්ථාපිත ගෙවීම්

අධ්‍යක්ෂ මණ්ඩල දැනුම සහ විශ්වාසයට අනුව සේවකයින්ට සහ රජයට සම්බන්ධ සියළුම ව්‍යවස්ථාපිත ගෙවීම් අදාල දිනට නිම කර ඇත.

අධ්‍යක්ෂවරුන්ගේ නාමාවලිය

අධ්‍යක්ෂවරුන්ගේ නාමාවලිය පහත දැක්වේ.

- ඩී. ඩබ්ලිව්. ගුණසේකර මහතා - සභාපති/
කළමනාකාර අධ්‍යක්ෂ
- එච්. ජී. සිරිසේන මහතා - ක්‍රියාකාරී
අධ්‍යක්ෂ
- ආර්. පණ්ඩිතසේකර මහතා - අධ්‍යක්ෂ
- ඩී. ඩී. ඊ. කුඹරු මහතා - අධ්‍යක්ෂ
- එන්. ආදිහෙට්ටි මහතා - අධ්‍යක්ෂ
- ආචාර්ය ඩී. එම්. ඔ. ඩී. කේ.
දිසානායක මහතා - අධ්‍යක්ෂ
- ජේ.සී. වැලිගමගේ මෙනවිය - අධ්‍යක්ෂ/
මහා භාණ්ඩාගාර නියෝජිත

අනාගත සැලසුම්

සමාගමේ අනාගත සැලසුම් වල පහත කරුණු ඇතුළත්වේ.

- * පවතින යන්ත්‍රෝපකරණ නවීකරණය හා වැඩි දියුණු කිරීම
- * කෝකිලායි ප්‍රදේශයේ අත්පත් කර ගත් නව ඉඩමේ නව වැඩි දියුණු කරන ලද යන්ත්‍රයක් ස්ථාපනය කිරීම
- * නිෂ්පාදන වල එකතු කළ අගය වැඩි දියුණු කිරීම
- * කෝකිලායි මූලතිච් හා පුත්තලම ප්‍රදේශ අතර පවතින බර බණිප සංචිත වැඩිදුර ගවේෂණය හා උපයෝජනය
- * මායිම් තාප්පයේ ඉදි කිරීම් කටයුතු සම්පූර්ණ කිරීම

- * යාන් මය ජල සැපයුම් යෝජනා ක්‍රමය අළුත්වැඩියාව සහ වැඩි දියුණු කිරීම
- * නව සේවක නිල නිවාස ඉදි කිරීම
- * බල ශක්ති සැපයුම වර්ධනය කිරීම
- * මුහුදු ජලය පොම්ප කිරීමේ පද්ධතියේ ඉදිකිරීම් සම්පූර්ණ කිරීම
- * නවීන වැඩි දියුණු කරන ලද යන්ත්‍රය සඳහා නව ගොඩනැගිල්ලක් ඉදි කිරීම සහ යන්ත්‍රය සවි කිරීම

අධ්‍යක්ෂවරුන්ගේ කොටස් හිමිකම

අධ්‍යක්ෂවරුන් විසින් සමාගමේ කිසිදු කොටසක් සඳහා හිමිකමක් නොදරන අතර මුළු කොටස් හිමිකම මහා භාණ්ඩාගාරය සතුවේ.

සංස්ථාපිත සමාජ වගකීම

සංස්ථාපිත සමාජ වගකීම් ඉටුකිරීම සඳහා සමාගම විසින් රු.මි.24ක් වැය කර ඇත. සමාජ සුභසාධන කටයුතු සඳහා අනුග්‍රාහකත්වය දැක්වීම, ආගමික කටයුතු, අධ්‍යාපනික කටයුතු ආදිය මේ යටතේ සිදුකර ඇත.

ගිවිසුම් සඳහා අධ්‍යක්ෂවරුන්ගේ ඇල්ම

සමාගම සමග කිසිදු ගිවිසුමක් හෝ යෝජිත ගිවිසුම් සම්බන්ධයෙන් අධ්‍යක්ෂවරුන්ගේ සෘජු හෝ වක්‍ර ඇල්මක් නොමැත.

සාංඝමික යහපාලනය/අභ්‍යන්තර පාලනය

සමාගමෙහි අභ්‍යන්තර පාලනය පිළිබඳ වගකීම අධ්‍යක්ෂවරුන් විසින් දරයි. වත්කම් ආරක්ෂා කිරීම, උචිත ගිණුම්කරණ වාර්තා පවත්වාගෙන යාම සහ විශ්වාසනීය මූල්‍ය තොරතුරු උත්පාදනය සහතික කිරීම සඳහා සමාගමේ පාලන පද්ධතිය නිර්මාණය කර ඇත. කෙසේ වුවත්, කිසිදු පාලන පද්ධතියකට 100% ක නිරවද්‍යතාවයක් සහතික කළ නොහැකි අතර ලබාදිය හැක්කේ ඉහළ මට්ටමේ විශ්වාසනීයත්වයක් පමණි. යම් ආකාරයක වරදක්, හිඟ රීති උල්ලංඝනය කිරීමක් වාර්තා වූ සැහින් ඒ සඳහා අවශ්‍ය ක්‍රියාමාර්ග ගැනීමට බැඳී ඇත.

මූල්‍ය ප්‍රකාශ කට්ටලය අත්සන් තබන දින දක්වා අභ්‍යන්තර පාලන පද්ධතියේ කාර්යක්ෂමතාව පිළිබඳ අධ්‍යක්ෂ මණ්ඩලය සැහිමකට පත්වෙයි.

අඛණ්ඩ පැවැත්ම

අධ්‍යක්ෂවරුන් විසින් මූල්‍ය ප්‍රකාශ පිළියෙළ කිරීමේදී අඛණ්ඩ පැවැත්ම පිළිබඳ සංකල්පය උපයෝගී කරගෙන ඇත.

විගණකවරුන්

සිසිල් අර්සකුලරත්න සහ සමාගම 2013 දෙසැම්බර් 31 වන දිනෙන් අවසන් වර්ෂය සඳහා බාහිර විගණකවරුන් ලෙස කටයුතු කරයි.

ලේකම්වරුන්

සීමාසහිත පී. ඩබ්ලිව් කෝපරේටි සෙකටේරියල් (පෞද්ගලික) සමාගම ලේකම්වරුන් ලෙස තව දුරටත් කටයුතු කරයි.

අධ්‍යක්ෂ මණ්ඩලයේ අණ පරිදි,
පී. ඩබ්ලිව් කෝපරේටි සෙකටේරියල්
(පෞද්ගලික) සමාගම,
ලේකම්වරු.

පසුගිය වර්ෂ පහ සඳහා වැදගත් මූල්‍ය තොරතුරු

		2009	2010	2011	2012	2013
දළ විකුණුම් ආදායම	- රු.මි.	908	1,112	1,567	1,985	947
දළ ලාභය	- රු.මි.	364	709	1,304	1,628	673
වෙනත් ආදායම්	- රු.මි.	219	294	200	224	56
බද්දට පෙර ලාභය	- රු.මි.	325	678	1,107	1,373	231
බද්දට පසු ලාභය	- රු.මි.	230	528	950	1,190	253
අන්තර්ග්‍රහණය නොකල පොදුකාර්ය වියදම්	- රු.මි.	134	193	248	292	329
මුළු වත්කම්	- රු.මි.	2,156	2,152	2,611	2,029	2,345
මුළු වගකීම්	- රු.මි.	274	308	319	249	354
කොටස් හිමියන්ගේ හිමිකම්	- රු.මි.	1,881	1,844	2,292	1,780	1,991
ආදායම් බදු	- රු.මි.	86	151	155	182	1
මහා භාණ්ඩාගාරයට ලාභාංශ සහ ඒකාබද්ධ අරමුදලට මාරු කිරීම්	- රු.මි.	35	573	500	1,700	43
සේවක සංඛ්‍යාව		648	643	611	595	629
බද්දට පෙර ශුද්ධ ලාභය						
හිමිකමේ ප්‍රතිශතයක් ලෙස		17%	36%	48%	77%	12%
බද්දට පෙර ශුද්ධ ලාභය මුළු වත්කම්වල ප්‍රතිශතයක් ලෙස		15%	32%	42%	68%	10%
ජංගම අනුපාතය		10:1	9:1	10:1	5:1	4:1

විගණන හා කළමනාකරණ කමිටුවේ වාර්තාව

යහපාලනය සඳහා වූ රාජ්‍ය ව්‍යවසාය මාර්ගෝපදේශ සංග්‍රහයේ ප්‍රතිපාදන වලට අනුකූලව වර්ෂ 2013 අගෝස්තු මස සිට බල පැවැත්වෙන පරිදි නැවත ස්ථාපිත කල විගණන හා කළමනාකරණ කමිටුවේ සංයුතිය පහත දැක්වේ.

ජේ. සී. වැලිගමගේ මෙනවිය - සභාපති
ආර්. පණ්ඩිතසේකර මහතා - සාමාජික
ඩී. බී. ඊ. කුඤ්ඤ මහතා - සාමාජික

සමාලෝචන වර්ෂය තුළ කමිටුව දෙවරක් රැස්විය. අංක 2013-01, 2013-02 අභ්‍යන්තර අතුරු විගණන වාර්තා ගැඹුරින් සාකච්ඡා කරන ලද අතර, විමර්ශනයක කර සාමාජිකයන්ගේ අදහස් සලකා බලන ලදී. මතුකර ගන්නා ලද ප්‍රශ්න සඳහා අවශ්‍ය උපදෙස් කළමනාකරණයට ලබා දෙන ලදී. මින් සමහර කරුණු අධ්‍යක්ෂ මණ්ඩලය වෙත යොමුකරන ලද අතර, නවදුරටත් සාකච්ඡා කිරීමෙන් අනතුරුව ඉදිරියේදී තීරණ ගනු ලැබේ.

නිරීක්ෂකයන් වශයෙන් රාජ්‍ය සම්පත් හා ව්‍යාපාර සංවර්ධන නිලධාරීන් සහ විගණකාධිපති දෙපාර්තමේන්තුවේ නිලධාරීන් සහ කළමනාකරණ කමිටුව සහභාගි වන ලදී.

බාහිර විගණන ආයතනය විසින් 2013 වසරේ දී තත්වගණනය නොකරන ලද විගණන වාර්තාවක් ඉදිරිපත් කර ඇති බව කමිටුවේ නිරීක්ෂණය විය.

ජේ. සී. වැලිගමගේ මෙනවිය,
සභාපති,
විගණන හා කළමනාකරණ කමිටුව.

ලංකා මහරළු සෘත්ඛස් ලිමිටඩ් හි සාමාජිකයින් වෙත

මූල්‍ය ප්‍රකාශන සම්බන්ධයෙන් වූ වාර්තාව

2013 දෙසැම්බර් 31 දිනට සි/ස ලංකා මහරළු සෘත්ඛස් ලිමිටඩ් හි මූල්‍ය තත්ව ප්‍රකාශනය, ඒදිනෙන් අවසන් වූ වර්ෂයේ විස්තීරණ ආදායම් ප්‍රකාශනය, මුදල් ප්‍රවාහ ප්‍රකාශනය, කොටස්හිමියන්ගේ ස්කන්ධය වෙනස්වීමේ ප්‍රකාශනය, ගිණුම් ප්‍රතිපත්ති හා අදාල ගිණුම් සටහන්ද ඇතුළත් මූල්‍ය ප්‍රකාශන අප විසින් විගණනය කරන ලද අතර, ඒවා පිටු අංක 16 සිට 32 දක්වා ඇතුළත්ව ඇත.

මූල්‍ය ප්‍රකාශන සම්බන්ධ කළමනාකරණ වගකීම්

ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රතිපත්තින් වලට අනුකූලව මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කිරීම හා සත්‍ය හා සාධාරණ තත්වය නිරූපණය වන පරිදි ඉදිරිපත් කිරීම කළමනාකරණයේ වගකීම වේ. මෙම වගකීම් වලට, වංචා හෝ දෝෂ මත ඇතිවිය හැකි ප්‍රමාණාත්මක අවනිදේශනයන්ගෙන් තොරව මූල්‍ය ප්‍රකාශන සකස් කිරීම හා ඉදිරිපත් කිරීමේ ක්‍රියාවලිය හා සම්බන්ධවන අත්‍යන්තර පාලන ක්‍රම සැලසුම් කිරීම හා ක්‍රියාත්මක කිරීමද, වඩාත් යෝග්‍ය ගිණුම්කරණ ප්‍රතිපත්ති තෝරා ගැනීම හා භාවිතය සහ අවස්ථානුකූලව වඩා සාධාරණ ගිණුම්කරණ ඇස්තමේන්තුකරණය යනාදිය අයත් වේ.

විගණන විෂය පථය හා විගණන මතය ප්‍රකාශ කිරීමේ පදනම

විගණකයින් වශයෙන් අපගේ වගකීම වන්නේ අපගේ විගණනයෙන් හෙළිවන පරිදි මෙම මූල්‍ය වාර්තාවන් මත අපගේ මතය ප්‍රකාශ කිරීමයි. අපගේ විගණනය පවත්වාගෙන යන ලද්දේ ශ්‍රී ලංකා විගණන ප්‍රමිතීන්ට අනුකූලවය. ඒ අනුව ප්‍රමාණාත්මක වූ වැරදි සහගත ප්‍රකාශවලින්, අදාල මූල්‍ය වාර්තා තොර බව සාධාරණ ලෙස සහතික කළ හැකි වන පරිදි, අපගේ විගණනය සැලසුම් කර පවත්වාගෙන යන ලදී.

ඉහත සඳහන් මූල්‍ය වාර්තා වල ඇතුළත් සංඛ්‍යා පැහැදිලි කිරීම් සහ අදාල කරගත් ගිණුම් ප්‍රතිපත්ති හා කළමනාකරුවන් කර ඇති ඇස්තමේන්තු යනාදිය තහවුරු කරගැනීමට අදාල සාක්ෂි නියැදි පදනමක් යටතේ භාවිතා කළ අතර, මූල්‍ය ප්‍රකාශන ගිණුම් ප්‍රමිතිවලට අනුකූලව පිළියෙල කර ඉදිරිපත් කර ඇත්දැයි යන්නද පරීක්ෂා කරන ලදී.

විගණනය සඳහා අදාල වේ යැයි විශ්වාස කළ සියලුම තොරතුරු හා පැහැදිලි කිරීම් අප විසින් ලබාගන්නා ලදී. එම නිසා අප විසින් කරන ලද විගණනයෙන් ප්‍රකාශිත මතය සඳහා ප්‍රමාණවත් පදනමක් ලබාදෙන බව අපගේ විශ්වාසයයි.

විගණන මතය

අපගේ මතය වන්නේ, 2013 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වන වර්ෂය සඳහා ගිණුම් වාර්තා නිසි පරිදි පවත්වාගෙන ගොස් ඇති බවත් 2013 දෙසැම්බර් 31 දිනට සමාගමේ මූල්‍ය තත්වය සහ ඒ දිනෙන් අවසන් වූ වර්ෂය තුළ ලබාගත් ප්‍රතිඵල හා මුදල් ප්‍රවාහයක් සත්‍ය හා සාධාරණ ලෙස නිරූපණය වන පරිදි මූල්‍ය ප්‍රකාශන සකස් කර ඇති බවත්ය.

අනෙකුත් නීති හා රෙගුලාසි අවශ්‍යතාවයන් පිළිබඳ වාර්තාව

අපගේ මතය වන්නේ, මෙම මූල්‍ය වාර්තා 2007 අංක 07 දරණ සමාගම් පනතේ 151 (02) දරණ වගන්තියේ අවශ්‍යතාවයන්ට අනුකූල වන බවත්ය.

සිසිල් අර්සකුලරත්න සහ සමාගම, වරලත් ගණකාධිකාරීන්, කොළඹ.

2014 අප්‍රේල් 03 වන දින.

විස්තීර්ණ ආදායම් ප්‍රකාශණය

දෙසැම්බර් 31 වන දිනෙන් අවසන් වර්ෂය සඳහා		2013	2012
	සටහන	රු.	රු.
දළ පිරිවැටුම	3	947,219,786	1,984,519,030
එකතු කල අගය මත බද්ද		<u>(3,430)</u>	<u>(37,208)</u>
ශුද්ධ පිරිවැටුම		947,216,356	1,984,481,822
විකුණුම් පිරිවැය	4	<u>(274,244,438)</u>	<u>(356,782,409)</u>
දළ ලාභය		672,971,918	1,627,699,413
වෙනත් මෙහෙයුම් ආදායම්	5	<u>11,506,361</u>	<u>48,853,574</u>
		684,478,279	1,676,552,987
බෙදාහැරීමේ වියදම්		(4,009,763)	(6,193,568)
පරිපාලන වියදම්		(164,367,320)	(179,731,901)
වෙනත් මෙහෙයුම් වියදම්		<u>(329,567,189)</u>	<u>(292,486,606)</u>
		(497,944,272)	(478,412,075)
මෙහෙයුම් ලාභය		186,534,007	1,198,140,912
මූල්‍ය ආදායම්	6	<u>44,724,716</u>	<u>174,948,756</u>
බදු වලට පෙර ලාභය		231,258,723	1,373,089,668
ආදායම් බදු වියදම	7	<u>21,609,209</u>	<u>(184,028,645)</u>
බදු පසු ලාභය		<u>252,867,932</u>	<u>1,189,061,023</u>
වර්ෂයේ ශුද්ධ ලාභය		<u>252,867,932</u>	<u>1,189,061,023</u>
කොටසක සාමාන්‍ය ඉපයීම	8	3.16	14.86
වර්ෂයේ ශුද්ධ ලාභය		252,867,932	1,189,061,023
වෙනත් විස්තීර්ණ ආදායම්		<u>-----</u>	<u>-----</u>
වර්ෂය සඳහා මුළු විස්තීර්ණ ආදායම		<u>252,867,932</u>	<u>1,189,061,023</u>

මූල්‍ය තත්ව ප්‍රකාශණය

දෙසැම්බර් 31 දිනට

		2013 රු.	2012 රු.
සටහන			
වත්කම්			
ජංගම නොවන වත්කම්			
දේපළ, පිරිසහ හා උපකරණ	9	508,453,508	192,799,444
අස්පාශ්‍ය වත්කම්	10	1,007,602	769,905
විලම්භිත බදු	11	16,498,541	223,974
අත්තිකාරම්	12	504,921,448	502,421,448
මුළු ජංගම නොවන වත්කම්		<u>1,030,881,099</u>	<u>696,214,771</u>
ජංගම වත්කම්			
විශ්‍රාම ප්‍රතිලාභ බැඳීම වෙනුවෙන් වූ ආයෝජන	13	-----	4,969,258
තොග	14	861,770,909	637,419,837
කෙටිකාලීන මූල්‍ය වත්කම්	15	161,169,876	368,048,580
අත්තිකාරම් සහ තැන්පතු	16	4,387,410	87,515,241
ඉදිරියට කළ ගෙවීම්	17	12,193,869	12,947,826
අනෙකුත් ජංගම වත්කම්	18	273,338,545	214,515,460
මුදල් හා මුදල් වලට සමාන දෑ	19	931,171	7,830,856
මුළු ජංගම වත්කම්		<u>1,313,791,780</u>	<u>1,333,247,058</u>
මුළු වත්කම්		<u>2,344,672,879</u>	<u>2,029,461,829</u>
ස්කන්ධය හා වගකීම්			
ස්කන්ධය			
ප්‍රකාශිත ප්‍රාග්ධනය	20	800,000,000	800,000,000
වෙනත් සංචිත	21	1,017,544,343	1,017,544,343
රඳවාගත් ඉපයීම්/(අලාභ)	22	173,044,591	(36,823,341)
මුළු ස්කන්ධය		<u>1,990,588,934</u>	<u>1,780,721,002</u>
වගකීම්			
ජංගම නොවන වගකීම්			
විශ්‍රාම ප්‍රතිලාභ බැඳීම	23	41,957,630	-----
		<u>41,957,630</u>	-----
ජංගම වගකීම්			
ආදායම් බදු බැරකම්	24	-----	123,842,290
වෙළඳ හා අනෙකුත් ගෙවිය යුතු දෑ	25	247,849,556	29,269,116
වෙන්කිරීම් හා උපචිත වියදම්	26	64,276,759	95,629,421
මුළු ජංගම වගකීම්		<u>312,126,315</u>	<u>248,740,827</u>
මුළු වගකීම්		<u>354,083,945</u>	<u>248,740,827</u>
මුළු ස්කන්ධය හා වගකීම්		<u>2,344,672,879</u>	<u>2,029,461,829</u>

සමාගමේ මූල්‍ය ප්‍රකාශණයන් 2007 අංක 07 දරණ සමාගම් පනතේ විධිවිධානයන්ට අනුකූල බව මම සහතික කරමි.

අත්සන් කළේ - එච්. ජී.එන්. නන්දසේන - ප්‍රධාන මූල්‍ය නිලධාරී

මූල්‍ය ප්‍රකාශණ පිළියෙල කිරීම හා ඉදිරිපත් කිරීම අධ්‍යක්ෂ මණ්ඩලයේ වගකීමයි.
අධ්‍යක්ෂ මණ්ඩලය වෙනුවෙන් අනුමත කර අත්සන් කරන ලදී.

අත්සන් කළේ - ඩී. ඩබ්. ගුණසේකර - අධ්‍යක්ෂ

අත්සන් කළේ - එච්. ජී. සිරිසේන - අධ්‍යක්ෂ

(ශ්‍රී ලංකා රුපියල් වලින් ප්‍රකාශිතයි)

	ප්‍රකාශිත ප්‍රාග්ධනය	රඳවාගත් ඉපයීම්/ (අලාභ)	මුහුදු යාත්‍රා රක්ෂණ නිදන් අරමුදල් සංචිතය	යන්ත්‍ර හා පිරිසහන ප්‍රතිස්ථාපනය හා වැඩි දියුණු කිරීමේ නිදන් අරමුදල් සංචිතය	ප්‍රධාන කාර්යාල ගොඩනැගිලි නිදන් අරමුදල් සංචිතය	සේවක වන්දි නිදන් අරමුදල් සංචිතය	සුනාමි අළුත්වැඩියා නිදන් අරමුදල් සංචිතය	එකතුව
2012 ජනවාරි 01 දිනට ශේෂය	800,000,000	474,115,636	111,000,000	706,346,960	171,149,672	10,246,237	18,801,474	2,291,659,979
වර්ෂයේ මුළු විස්තීර්ණ ආදායම්	-----	1,189,061,023	-----	-----	-----	-----	-----	1,189,061,023
භාණ්ඩාගාරයට ලාභාංශ	-----	(1,700,000,000)	-----	-----	-----	-----	-----	(1,700,000,000)
2012 දෙසැම්බර් 31 දිනට ශේෂය	800,000,000	(36,823,341)	111,000,000	706,346,960	171,149,672	10,246,237	18,801,474	1,780,721,002
2013 ජනවාරි 01 දිනට ශේෂය	800,000,000	(36,823,341)	111,000,000	706,346,960	171,149,672	10,246,237	18,801,474	1,780,721,002
වර්ෂයේ මුළු විස්තීර්ණ ආදායම්	-----	252,867,932	-----	-----	-----	-----	-----	252,867,932
භාණ්ඩාගාරයට ලාභාංශ	-----	(43,000,000)	-----	-----	-----	-----	-----	(43,000,000)
2013 දෙසැම්බර් 31 දිනට ශේෂය	800,000,000	173,044,591	111,000,000	706,346,960	171,149,672	10,246,237	18,801,474	1,990,588,934

මුදල් ප්‍රවාහ ප්‍රකාශණය

දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා

	2013 රු.	2012 රු.
බදු වලට පෙර ලාභය/අලාභය	231,258,723	1,373,089,668
ගැලපීම්		
දේපළ, පිරිසත හා උපකරණ මාරු කිරීම්	-----	2,996,507
ක්ෂය කිරීම් හා ක්‍රමක්ෂය	66,519,387	30,198,651
පොලී ආදායම්	(44,724,716)	(174,948,756)
පාරිතෝෂිත	962,579	(8,663,093)
දේපළ, පිරිසත හා උපකරණ ඉවත් කිරීමේ ලාභ	(2,348,784)	(7,530,175)
කාරක ප්‍රාග්ධනය වෙනස්වීමට පෙර මෙහෙයුම් ලාභය	251,667,189	1,215,142,802
නොගවුල (වැඩිවීම්)/අඩුවීම්	(224,351,072)	(184,643,689)
වෙළඳ හා අනෙකුත් ලැබිය යුතු දෑ (වැඩිවීම්)/අඩුවීම්	37,087,291	(94,180,442)
වෙළඳ හා අනෙකුත් ගෙවිය යුතු දෑ වැඩිවීම්/(අඩුවීම්)	144,227,778	(37,082,741)
මෙහෙයුම් ක්‍රියාකාරකම් වලින් ජනිත වූ මුදල්	208,631,186	899,235,930
ගෙවූ පාරිතෝෂිත	(5,717,139)	(9,245,385)
ගෙවූ ආදායම් බදු	(130,536,236)	(146,222,684)
මෙහෙයුම් ක්‍රියාකාරකම් වලින් ජනිත වූ ශුද්ධ මුදල් ප්‍රවාහය	72,377,811	743,767,861
ආයෝජන ක්‍රියාකාරකම් වලින් ජනනය වූ මුදල් ප්‍රවාහය		
ආයෝජන සඳහා කළ තැන්පත් කිරීම්		
ආයෝජන ඉවත් කිරීමේදී ලද මුදල්	258,560,152	1,380,313,498
රාජ්‍ය සම්පත් කළමනාකරණ සංස්ථාවට ගෙවූ අත්තිකාරම්	-----	(500,000,000)
පොලී ආදායම	42,224,716	172,527,308
නොනිම් ප්‍රාග්ධන වැඩ	(31,967,154)	(76,732,232)
දේපළ, පිරිසත, උපකරණ හා අස්පාශ්‍ය වත්කම් අත්පත් කර ගැනීම	(350,595,326)	(21,326,321)
දේපළ, පිරිසත හා උපකරණ බැහැර කිරීම් වලින් ලද මුදල්	2,500,116	7,546,318
ආයෝජන ක්‍රියාකාරකම් වලින් ජනිත වූ ශුද්ධ මුදල් ප්‍රවාහය	(79,277,496)	962,328,571
මූල්‍ය ක්‍රියාකාරකම් වලින් ජනනය වූ මුදල් ප්‍රවාහය		
ගෙවූ ලාභාංශ	-----	(1,700,000,000)
මූල්‍ය ක්‍රියාකාරකම් වලින් වූ ශුද්ධ මුදල් ප්‍රවාහය	-----	(1,700,000,000)
මුදල් හා මුදල් වලට සමාන දෑවල ශුද්ධ වැඩිවීම්/(අඩුවීම්)	(6,899,685)	6,096,432
වර්ෂය ආරම්භයේදී තිබූ මුදල් හා මුදල් වලට සමාන දෑ	7,830,856	1,734,424
වර්ෂය අවසානයේ තිබූ මුදල් හා මුදල් වලට සමාන දෑ	931,171	7,830,856
මුදල් හා මුදල් වලට සමාන දෑ විශ්ලේෂණය		
බැංකුවේ ඇති මුදල්	662,438	7,636,673
අතැති මුදල්	248,733	152,423
සුළු මුදල්	20,000	41,760
	<u>931,171</u>	<u>7,830,856</u>

මූල්‍ය ප්‍රකාශණ වලට අදාළ සටහන්

2013 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා

1. ආයතනික තොරතුරු

1.1 පොදු

ලංකා මහරළු සන්නිවේදන මධ්‍යස්ථාන සම්පූර්ණයෙන්ම ශ්‍රී ලංකා රජයට අයත් ශ්‍රී ලංකාවේ සංස්ථාපනය කරන ලද සමාගමකි. එහි ලියාපදිංචි කාර්යාලය රාජගිරිය, සරණා මාවත, අංක 341/21 හි පිහිටා ඇත.

1.2 ප්‍රධාන ක්‍රියාකාරකම් සහ මෙහෙයුම් වල ස්වභාවය

සමාගමේ ප්‍රධානතම කාර්යය වනුයේ බර බණිප වැලි කැණීම, සැකසීම සහ අලෙවිකරණයයි.

කොඩිබේ ත්‍රිකුණාමලයෙහි ඇති මුහුදු යාත්‍රා අංගනය වසා දැමීමට කටයුතු කර ඇත.

1.3 සමාගමේ සේවක සංඛ්‍යාව

වර්ෂය අවසානයේ දී සමාගමේ සේවක සංඛ්‍යාව 629 ක් විය.

2. ප්‍රමාණාත්මක ගිණුම් ප්‍රතිපත්ති වල සාරාංශය

2.1 සැකසීමේ පදනම

ලංකා මහරළු සන්නිවේදන මධ්‍යස්ථාන මූල්‍ය ප්‍රකාශණ ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිති (ශ්‍රී ලංකා මූල්‍ය වාර්තාකරණ ප්‍රමිත - SLFRSSs) වලට අනුකූල වන ලෙස පිළියෙල කර ඇත. මෙම මූල්‍ය ප්‍රකාශණ ඓතිහාසික පිරිවැය පදනම් කරගෙන පිළියෙල කර ඇත. මූල්‍ය ප්‍රකාශණ ශ්‍රී ලංකා මූල්‍ය වාර්තාකරණ ප්‍රමිත (SLFRSSs) වලට අනුකූලව පිළියෙල කිරීමේ දී නිශ්චිත ගිණුම්කරණ ඇස්තමේන්තු භාවිතා කිරීම අවශ්‍ය වේ. ඒ සමඟ ම කළමනාකරණයට ගිණුම්කරණ ප්‍රතිපත්තීන් යොදාගැනීමේ දී ඔවුන්ගේ විනිශ්චයන්ද මේ සඳහා පාදක කරගනී. මෙසේ යොදා ගන්නා ලද ඉහත ඉහළ කළමනාකරණ විනිශ්චයන් සම්බන්ධ පරාසයන්, මෙම මූල්‍ය වාර්තාවලට අදාළ වැදගත් ගිණුම්කරණ ඇස්තමේන්තු හා කල්පිතයන් සටහන් අංක 2A හි දක්වා ඇත.

2.2 ගිණුම්කරණ ප්‍රතිපත්ති වල වෙනස්කම්

අවස්ථානුරූපී ලෙස පෙර වර්ෂ මූල්‍ය වාර්තා ප්‍රවර්ධන වර්ෂයේ අවශ්‍යතාවයන්ට හා ඉදිරිපත් කිරීම් වලට ගැලපෙන ආකාරයට, ඉදිරිපත් කිරීම් හා නැවත සකස් කිරීම් සිදුකර ඇත.

2.3 විදේශ මුදල් පරිවර්තනය

2.3.1 ඉදිරිපත් කිරීමේ හා ක්‍රියාකාරී ව්‍යවහාර මුදල්

ආයතනය ක්‍රියාත්මක වන්නා වූ මූලික ආර්ථික පරිසරයට අදාළ වලංගු මුදල් භාවිතා කර මෙම මූල්‍ය වාර්තා වල අඩංගු ගනුදෙනු හා ශේෂයන් වාර්තාකරණය කර ඇත. සමාගමේ ඉදිරිපත් කිරීමේ ව්‍යවහාර මුදල් ඒකකය ලෙස ශ්‍රී ලංකා රුපියල් (LKR) භාවිතා කර මෙම මූල්‍ය වාර්තා ඉදිරිපත් කර ඇත.

මූල්‍ය ප්‍රකාශණ වලට අදාළ සටහන්

2013 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා

2.3.2 ගනුදෙනු හා ශේෂයන්

ගනුදෙනුව සිදුවන දිනයේ පැවති විනිමය අනුපාතිකය පදනම් කරගෙන විදේශීය මුදලින් සිදුවූ ගනුදෙනු වාර්තාගත මුදල් ඒකකයට පරිවර්තනය කරන ලදී. අදාළ ගනුදෙනුව පියවූ දිනයට හා අදාළව මූල්‍ය වත්කම්, ශේෂ පත්‍ර දිනට පරිවර්තනය කිරීමේ දී ඇති වූ විදේශ විනිමය ලාභ හා අලාභ විස්තීර්ණ ආදායම් ප්‍රකාශණයේ දක්වා ඇත.

2.4 දේපළ, පිරිසත හා උපකරණ

දේපළ, පිරිසත හා උපකරණ ආරම්භයේ දී එම වත්කම් සමාගමේ කළමනාකරණය බලාපොරොත්තු වන පරිදි පාවිච්චි කල හැකි තත්වය දක්වා ගෙන ඒමට කරන ලද වියදම් ද සහිතව පිරිවැයට සටහන් කරනු ලබයි.

පසුව දේපළ, පිරිසත හා උපකරණ පිරිවැයෙන් එහි සමුච්චිත ඝෂය හා හානිකරණ අලාභ අඩුකල පසු අගයට ගණනය කරනු ලබයි.

පසුකාලීන පිරිවැය වත්කමේ ධාරණ අගයට එකතු කිරීම හෝ වත්කමක් ලෙස සැලකීමට නම් එම පිරිවැය නිසා වත්කමේ අපේක්ෂිත පිවිත කාලය වැඩිකිරීමට සමත් නම් එයින් ජනනය වන ප්‍රතිලාභ සමාගම තුලට ගලා එන්නේ නම් පමණි. සමාගමට එම පිරිවැය ගණනය කල හැකි විය යුතුයි.

සමාගම අනෙකුත් වත්කමක් ඒදිනෙදා නඩත්තු කිරීමට හා පවත්වාගෙන යාමට දරන වියදම් විස්තීර්ණ ආදායම් ප්‍රකාශණයේ අදාළ කාල පරිච්ඡේදයට අයත් වියදමක් ලෙස සලකනු ලබයි.

ඉඩම් ඝෂය නොකරන අතර අනෙකුත් වත්කම් සරළ මාර්ග ඝෂය ක්‍රමයට පහත දැක්වෙන පරිදි එහි තක්සේරු කරන ලද පිවිත කාලය පුරා ඝෂය කරනු ලබයි.

වැඩබිම් සංවර්ධනය	අවුරුදු 20	5%
ගොඩනැගිලි	අවුරුදු 20	5%
යන්ත්‍රෝපකරණ	අවුරුදු 10	10%
මෙවලම් හා උපකරණ	අවුරුදු 10	10%
ලී බඩු සවිකිරීම් හා උපකරණ	අවුරුදු 10	10%
මෝටර් රථ	අවුරුදු 5 සිට 6.5 දක්වා	15% - 20%
ජල සැපයුම්	අවුරුදු 10	10%
මුහුදු යාත්‍රා	අවුරුදු 10	10%
ගොභෝරු පතල්	අවුරුදු 4	25%
පරිගණක දෘඩාංග	අවුරුදු 4	25%

වත්කමක නැවත අයකරගත හැකි වටිනාකම එහි ධාරණ අගයට වඩා වැඩි වන අවස්ථාවක අදාළ වත්කමේ ධාරණ අගය වහාම කපාහරිනු ලැබේ.

වත්කම් ප්‍රත්‍යාගණනය කිරීම දැනට සිදුකර නොමැති අතර, කළමනාකරණය රජයේ තක්සේරුකරුවකු මගින් වත්කම් තක්සේරු කර ගැනීමට උත්සහ දැරීමක් සිටී.

මූල්‍ය ප්‍රකාශණ වලට අදාළ සටහන්

2013 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා

2.5 අස්පාශ්‍ය වත්කම්

විශේෂිත පරිගණක මෘදුකාංග හා පද්ධති අත්පත් කරගැනීමට දරන පිරිවැය අත්පත් කරගත් පරිගණක මෘදුකාංග පරිගණක මෙහෙයුම් පද්ධති ලෙස ප්‍රාග්ධනිත කර ඇත. අත්පත් කරගත් අස්පාශ්‍ය වත්කම් පිරිවැයෙන් සමුච්චිත ක්‍රමඝෂය හා හානිකරණ අලාභ අඩුකල අගයට දක්වා තිබේ. පිරිවැය පහත දැක්වෙන තක්සේරු කරන ලද පිවිටි කාලය තුළ ක්‍රමඝෂය කරනු ලැබේ.

පරිගණක මෘදුකාංග	අවුරුදු 4	25%
-----------------	-----------	-----

පරිගණක මෘදුකාංග පවත්වාගෙන යාමට දරන ලද වියදම් අදාළ වියදම දැරූ කාල සීමාවේ වියදමක් ලෙස සලකනු ලබයි.

2.6 මූල්‍ය නොවන වත්කම් හානිකරණය

සමාගම විසින් සෑම ගිණුම් කාල පරිච්ඡේදයක් අවසානයේ දී එහි දේපළ, පිරිසහ සහ උපකරණ හා අස්පාශ්‍ය වත්කම් හි ධාරණ අගයන් පිළිබඳව විවරණයක් සිදුකල යුතු අතර හානිකරණය සිදුකිරීම සඳහා ඇඟවීමක් ඇත්ද යන්න පිළිබඳව සලකා බැලිය යුතුවේ. එම ඇඟවීම් පවතින්නේ නම්, අදාළ වත්කම් හි නැවත අය කරගත හැකි අගයන් හි ඇස්තමේන්තුවක් සිදුකර හානිකරණ අලාභයන් පවතීද යන්න විමසා බැලිය යුතුය. තනි තනි වත්කම් හි නැවත අයකරගත හැකි අගය ඇස්තමේන්තු කල නොහැකි අවස්ථාවන් හිදී මූල්‍ය උත්පාදන ඒකකයන් ලෙස ගෙන එහි නැවත අයකරගත හැකි අගයන් ඇස්තමේන්තු කිරීම වඩාත් යෝග්‍ය වේ.

නැවත අයකරගත හැකි අගය වන්නේ, ධාරණ අගයෙන් විකුණුම් පිරිවැය අඩුකල පසු ලැබෙන අගය සහ භාවිතයෙන් ලැබෙන වටිනාකමෙහි වඩා වැඩි අගයයි. භාවිතයෙන් ලැබෙන වටිනාකම අගය කිරීමේ දී, ඇස්තමේන්තුගත අනාගත මුදල් ප්‍රවාහයන් එහි වර්තමාන අගයන් ලබාගැනීමට වටිටම් කළයුතු අතර, එහිදී බදු පෙර වටිටම් අනුපාතිකය භාවිතා කළයුතුය. එම වටිටම් අනුපාතිකය වර්තමාන වෙළඳපලහි මුදල් සඳහා ඇති කාල අගයන් අදාළ වත්කම් සඳහා වන නිශ්චිත අවදානමත් සැලකීමකින් හෝ ගැලපීමකින් තොරව ඇස්තමේන්තු කළ යුතුය.

වත්කමක නැවත අයකරගත හැකි අගය එහි වර්තමාන අගයට වඩා අඩුවන අවස්ථාවකදී එහි වර්තමාන අගය එහි නැවත අයකරගත හැකි අගය දක්වා අඩුකල යුතුය. හානිකරණයෙහි අලාභයන් විස්තීර්ණ ආදායම් ප්‍රකාශනයට ගැලපීම් කල යුතුය.

2.7 මූල්‍ය වත්කම්

2.7.1 වර්ගීකරණය

සමාගම තම මූල්‍ය වත්කම් ණය හා ලැබිය යුතු දෑ ලෙස වර්ගීකරණය කිරීම පහත පරිදි තීරණය කර ඇත.

ණය සහ ලැබිය යුතු දෑ

ණය සහ ලැබිය යුතු දෑ යනු ව්‍යුත්පන්න කල නොහැකි, ස්ථිර හෝ නිශ්චිත වූ ගෙවීම් වලින් යුක්ත වන සක්‍රීය වෙළෙඳ පොළ තුළ ලැයිස්තුගත නොවූ මූල්‍ය වත්කම් වේ. මේ

මූල්‍ය ප්‍රකාශණ වලට අදාළ සටහන්

2013 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා

තුළ අන්තර්ගත වනුයේ ජංගම වත්කම් වන අතර ජංගම නොවන වත්කම් ලෙස වර්ගීකරණය කරනු ලබන, කල් පිරීමේ කාලය මාස 12 ඉක්මවන මූල්‍ය වත්කම් අදාළ වනුයේ නැත. සමාගමේ ණය සහ ලැබිය යුතු දෑ තුළ පහත දෑ අඩංගු වේ.

- වෙළෙඳ හා අනෙකුත් ලැබිය යුතු දෑ
- නැවත මිලදී ගත හැකි රාජ්‍ය බැඳුම්කර
- රජයේ නාවකාලික අතිරික්ත අරමුදල් වල කර ඇති ආයෝජන
- කලින් ගෙවීම්
- තැන්පතු
- සේවකයන්ට දුන් ණය
- මුදල් හා මුදල් සමාන දෑ

2.7.2 හඳුනාගැනීම හා මුල්වරට අගය කිරීම

ණය සහ ලැබිය යුතු දෑ ලෙස වර්ගීකරණය කර ඇති මූල්‍ය වත්කම් මුල් වරට හඳුනා ගත යුත්තේ ආයතනය විසින් ගනුදෙනුව මුල් වරට උත්පාදනය කල දිනයේය. මූල්‍ය වත්කමක් මුල් වරට අගය කල යුත්තේ සාධාරණ අගයන්, සෘජුවම අදාළ කළහැකි පිරිවැයන් යන අගයන්ගේ එකතුවක් ලෙසය.

මූල්‍ය වත්කම් හඳුනාගැනීම නවතා දැමිය යුත්තේ මූල්‍ය වත්කමකින් අරමුදල් ගලා ඒමේ අයිතිය කල් පිරුණු විටකදී හෝ එය වෙනත් පාර්ශවයකට මාරු කල විටකදී හා සමාගම සියලු අවදානම් හා ප්‍රතිලාභ සඳහා ඇති අයිතිය පැවරූ විටකදීය.

2.7.3 පසුකාලීනව සිදුකරනු ලබන අගය කිරීම

ණය සහ ලැබිය යුතු දෑ පසුකාලීනව අගය කල යුත්තේ සඵලදායී පොලී අනුපාතයට ගණනය කල ක්‍රමඝෂය වූ පිරිවැයෙන් හානිකරණය සඳහා වූ වෙන්කිරීම් අඩුකල පසු අගයටයි.

2.7.4 මූල්‍ය වත්කම් අපහායනය (හානිකරණය) කිරීම

ක්‍රමඝෂය වූ පිරිවැය මත පවත්වාගෙන යනු ලබන වත්කම්

සමාගම සෑම ගිණුම් කාල පරිච්ඡේදයක් අවසානයේදීම නම මූල්‍ය වත්කම් හානිකරණයට ලක් වී ඇති බවට සාක්ෂි තිබේ ද නැද්ද යන්න විමසා බැලිය යුතුය. මූල්‍ය වත්කමක් හානිකරණය කිරීම සහ එම හානිකරණ අලාභය දැරිය යුත්තේ, මුල්වරට හඳුනාගැනීමෙන් පසු ඇති වූ එක් හේතුවක් (සිදුවීමක්) හෝ හේතු කිහිපයක් නිසා හානිකරණය වූ බවට සාක්ෂි ඇත්නම් පමණක් හා එම අලාභ සිදුවීමෙන් අනාගත මූල්‍ය ප්‍රවාහයන් මත ඇති වන්නා වූ බලපෑම විශ්වාසනීය ලෙස ආගණනය කලහැකි නම් පමණි.

ක්‍රමඝෂය වූ පිරිවැය මත පවත්වාගෙන යනු ලබන ණය සහ ලැබිය යුතු දෑ වල හානිකරණ අලාභය හඳුනාගත යුත්තේ වත්කම පවත්වාගෙන යන අගය හා එම වත්කමේ අනාගත මුදල් ප්‍රවාහයන් සඵලදායී පොලී අනුපාතය මත වට්ටම් කල පසු

මූල්‍ය ප්‍රකාශණ වලට අදාළ සටහන්

2013 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා

අගය අතර ඇති වෙනසයි. (අනාගත මුදල් ප්‍රවාහයන් සැලකීමේ දී දරනු නොලබන අනාගත අපේක්ෂිත අලාභ අයත් නොවේ.) වත්කමේ පවත්වාගෙන යනු ලබන අගය කපාහල යුතු අතර අලාභය විස්තීර්ණ ආදායම් ප්‍රකාශය සඳහා හඳුනා ගත යුතුය.

යම් හෙයකින්, පසු කාලපරිච්ඡේදයකදී, හඳුනාගත් භානිකරණ අලාභය අඩු වුවහොත් සහ එම අඩුවීම අපහායනය හඳුනාගත් පසු ඇතිවූ කිසියම් සිදුවීමකට අදාළ කල හැකිනම් පමණක් කලින් හඳුනාගත් භානිකරණ අලාභය යලි ප්‍රත්‍යාවර්තනය කල හැකිය.

2.8 තොග

තොග අගය ප්‍රකාශයට පත්කල යුත්තේ පිරිවැය හා ශුද්ධ උපලබ්ධි අගය යන අගයයන් වලින් අඩු අගයටයි. පිරිවැය හඳුනාගත යුත්තේ බර තැබූ සාමාන්‍ය පිරිවැය අගය මත පදනම්වය.

2.9 වෙළෙඳ ලැබිය යුතු දෑ

වෙළෙඳ ලැබිය යුතු දෑ යනුවෙන් අදහස් කරනුයේ ආයතනයේ සාමාන්‍ය ව්‍යාපාරික කටයුතු වලින් ඇති වූ විකුණුම් සඳහා පාරිභෝගිකයින් / ගැණුම්කරුවන්ගෙන් ලැබිය යුතු මුදල් වේ. ව්‍යාපාරයේ සාමාන්‍ය ව්‍යාපාරික චක්‍රය තුළදී එකතු කර ගැනීමට බලාපොරොත්තු වූ දෑ වන අතර ඒවා ජංගම වත්කම් ලෙස වර්ගීකරණය කර ඇත.

වෙළෙඳ වත්කම් මුල්වරට හඳුනාගත යුත්තේ සාධාරණ අගය නැතහොත් ලදුපත් අගය මත වන අතර පසුකාලීනව අගය කල යුත්තේ මුදලේ කාල වටිනාකමේ වැදගත් බලපෑමක් ඇති නොවන්නා වූ, කෙටි කාලයකදී ලබා ගැනීමට බලාපොරොත්තු වන සත්‍ය ලදුපත් අගයෙන් භානිකරණය සඳහා වන වෙන්කිරීම් අඩුකල පසු අගයටයි.

සමාගම සෑම ගිණුම් කාලපරිච්ඡේදයක් අවසානයේදීම තම වෙළෙඳ ලැබිය යුතු දෑ භානිකරණය වී ඇති බවට සාක්ෂි පවතිනු නැද්ද යන්න විමසා බැලිය යුතුය. වෙළෙඳ ලැබිය යුතු දෑ සඳහා වූ භානිකරණ සාක්ෂි තුළ මුදල් එකතු කර ගැනීම සම්බන්ධව ආයතනයේ අතීත අත්දැකීම්, නැතහොත් විලම්භිත ගෙවීම් වල වැඩිවීමක් ඇතුලත් විය හැක. වෙළෙඳ ලැබිය යුතු දෑ භානිකරණය වීම හා එම භානිකරණය දැරිය යුත්තේ භානිකරණය වූ බවට පැහැදිලි සාක්ෂි ඇත්නම් පමණි.

2.10 මුදල් හා මුදල් සමාන දෑ

මුදල් ප්‍රවාහ ප්‍රකාශණය තුළ මුදල් හා මුදල් සමාන දෑ යන්න තුළ අන්තර්ගත වනුයේ ඇතැම් මුදල්, බැංකුවේ ඇති ඉල්ලුම් තැන්පතු, සත්‍ය කල්පිරීමේ කාලය මාස තුනක් හෝ ඊට අඩු ඉහල ද්‍රවශීලතාවයකින් යුතු වෙනත් කෙටිකාලීන ආයෝජනයන්ය.

2.11 ප්‍රකාශිත ප්‍රාග්ධනය

ප්‍රකාශිත ප්‍රාග්ධනය තුළ අන්තර්ගත වනුයේ නිකුත් කළ කොටස් හි අගය වේ. “ සාමාන්‍ය කොටස් ” නිමිකම් ලෙස වර්ගීකරණය කර ඇත.

2.12 මූල්‍ය වගකීම්

සමාගමේ වෙනත් මූල්‍ය වගකීම් තුළ අන්තර්ගත වනුයේ වෙළෙඳ හා අනෙකුත් ගෙවිය යුතු දෑ ය. වෙනත් මූල්‍ය වගකීම් මුල්වරට හඳුනාගත යුත්තේ සාධාරණ අගය හා සෘජුවම අය කළ හැකි පිරිවැය යන අගයන්ගේ එකතුවටය. මුල්වරට හඳුනාගැනීමෙන් පසු, මෙම මූල්‍ය වගකීම් අගය කර ඇත්තේ කෙටි කාලයක් තුළ පියවා දැමීමට බලාපොරොත්තු වන, මුදලේ කාල වටිනාකමේ වැදගත් බලපෑමක් නොවන්නා වූ, සත්‍ය ලදුපත් අගය මතය.

සමාගම මූල්‍ය වගකීම් හඳුනා ගැනීම නවතා දමනුයේ ගිවිසුම් ගත වගකීම් විසර්ජනය කිරීමකදී, අවලංගු කිරීමකදී හෝ කල් පිරීමකදීය.

2.13 වෙළෙඳ හා අනෙකුත් ගෙවිය යුතු දෑ

වෙළෙඳ හා අනෙකුත් ගෙවිය යුතු දෑ යනු ආයතනයේ සාමාන්‍ය ව්‍යාපාරික කටයුතු වලදී සැපයුම්කරුවන්ගෙන් අත්පත් කරගත් භාණ්ඩ හා සේවා සඳහා ගෙවීමට ඇති මුදල් වේ. වෙළෙඳ හා අනෙකුත් ගෙවිය යුතු දෑ ජංගම වගකීම් ලෙස වර්ගීකරණය කළ යුත්තේ ඒවා ආයතනයේ සාමාන්‍ය ව්‍යාපාරික චක්‍රය තුළ සිදුවන බැවිනි.

වෙළෙඳ හා අනෙකුත් ගෙවිය යුතු දෑ මුල්වරට හඳුනාගත යුත්තේ සාධාරණ අගය නැතහොත් ගණුදෙනු වන මිල මත වන අතර පසුකාලීනව අගය කළ යුත්තේ මුදලේ කාල වටිනාකමේ වැදගත් බලපෑමක් නොවන්නාවූ, කෙටිකාලයක් තුළ පියවා දැමීමට බලාපොරොත්තු වන සත්‍ය ලදුපත් අගය මතය.

2.14 ජංගම හා විලම්භිත බදු

කාලපරිච්ඡේදය සඳහා වූ බදු වියදම තුළ අන්තර්ගත වනුයේ ජංගම හා විලම්භිත බදු වේ. වෙනත් විස්තීර්ණ ආදායම් සඳහා අදාළ වන්නා වූ අයිතමයන් හැරුණු කොට, බදු වියදම සමාගමේ විස්තීර්ණ ආදායම් ප්‍රකාශය තුළ හඳුනා ගෙන ඇත. මෙහිදී වෙනත් විස්තීර්ණ ආදායම් තුළ බෙදා හඳුනාගෙන ඇත.

කාලපරිච්ඡේදය සඳහා අදාළ වන්නා වූ ජංගම ආදායම් බද්ද ගණනය කොට ඇත්තේ කාලපරිච්ඡේදය අවසානයේ බල පවත්නා, සමාගමට අදාළ වන්නාවූ බදු නීතිය මත පදනම්වය. කළමනාකරණය විසින් බදු පාලනාධිකාරිය වෙත ගෙවීමට බලාපොරොත්තු වන අගය මත පදනම්ව, සුදුසු තැන්හිදී වෙන්කිරීම් සිදුකර ඇත.

මූල්‍ය ප්‍රකාශණ වලට අදාළ සටහන්

2013 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා

විලම්භිත බදු හඳුනාගෙන ඇත්තේ වත්කම් හා වගකීම් සඳහා වන බදු පදනම සහ ඒවායේ පවත්වාගෙන යන අගය අතර ඇති වන්නාවූ තාවකාලික වෙනස්කම් මතය. ව්‍යාපාර ඒකාබද්ධ වීමද, එම ගනුදෙනුවෙන් ගිණුම්කරණ හෝ බදු අයවන ලාභය හෝ අලාභය මත වන බලපෑම හැරුණු කොට මුල්වරට හඳුනාගන්නා වත්කම් හා වගකීම් සඳහා විලම්භිත බදු ගණනය කර නැත. විලම්භිත බදු තීරණය කිරීම සඳහා කාලපරිච්ඡේදයේ අවසාන දිනට බලපවත්නා බදු අනුපාතයන් සැලකිල්ලට ගෙන ඇති අතර විලම්භිත බදු අදාළ වන්නා වූ බදු වත්කම හඳුනාගැනීමේ දී හෝ බදු විලම්භිත ආදායම් බදු වගකීම පියවීමේ දී අදාළ කරගැනීමට බලාපොරොත්තු වේ.

විලම්භිත බදු වත්කම් හඳුනාගනුයේ එම අනාගත බදු අයකල හැකි ලාභය තාවකාලික වෙනස් කමට එරෙහිව ලබාගත හැකි බව ප්‍රත්‍යක්ෂ නම් පමණි.

විලම්භිත බදු හිලවී කිරීමක් සිදුකල හැක්කේ ජංගම බදු වත්කම් වලට එරෙහිව ජංගම බදු වගකීම් හිලවී කිරීම සඳහා නෛතිමය වශයෙන් බල ගැන්වුණු හිමිකමක් ඇත්නම් පමණක් සහ ආදායම් බදු සඳහා අදාළ වන්නා වූ විලම්භිත බදු හා විලම්භිත වගකීම් පැහැවීම එකම බදු අධිකාරියක් විසින් සිදු කරන්නේ නම් පමණි.

2.15 සේවක ප්‍රතිලාභ

ආයතනය සතුව නිශ්චිත ප්‍රතිලාභ සැලසුම් හා නිශ්චිත දායකත්ව සැලසුම් යන සේවක ප්‍රතිලාභ සැලසුම් ඇත.

2.15.1 නිශ්චිත දායකත්ව සැලසුම්

නිශ්චිත දායකත්ව සැලසුම් වූ කලී සමාගම විසින්, වෙනත් ආයතනයක් සඳහා නිශ්චිත දායක මුදලක් ගෙවනු ලබන පශ්චාත් සේවක ප්‍රතිලාභ අරමුදලකි. මෙවන් ගෙවීමක් සඳහා ආයතනය සතුව තවදුරටත් පවත්නා වූ නෛතික හෝ ගිවිසුම් ගත බැඳීමක් නොමැත. දායකයන්, සේවක ප්‍රතිලාභ වියදම් ලෙස හඳුනාගනු ලබන්නේ ඒවා ගෙවිය යුතු නම් පමණි.

සමාගමක් විසින් සේවකයාගේ දළ පාරිශ්‍රමිකයෙන් 12% සේවක අර්ථසාධක අරමුදල වෙතටත් (EPF), 3% සේවා නියුත්තිකයන්ගේ භාර අරමුදල (ETF) වෙතටත් දායක වනු ලබයි.

2.15.2 නිශ්චිත ප්‍රතිලාභ සැලසුම්

නිශ්චිත ප්‍රතිලාභ සැලසුම් සම්බන්ධව ආයතනයේ වගකීම වනුයේ කාලපරිච්ඡේදය අවසානයේ නිශ්චිත ප්‍රතිලාභ සැලසුම් හි වර්තමාන අගය වේ. වාර්ෂිකව මෙහි අගය කිරීම සිදු කරනු ලබන්නේ පුරෝකථනය කල ඒකක බැර ක්‍රමය භාවිතා කොට ගෙනය.

2.15.3 කෙටිකාලීන සේවක ප්‍රතිලාභ

කෙටිකාලීන සේවක ප්‍රතිලාභ සඳහා වන වගකීම හඳුනාගනු ලබනුයේ සේවකයන් විසින් සපයන ලද සේවාවට අදාළව ගෙවීමට බලාපොරොත්තු වන, වට්ටම් නොකල අගය මතයි.

මූල්‍ය ප්‍රකාශණ වලට අදාළ සටහන්

2013 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා

2.16 වෙන්කිරීම් හා අසම්භාව්‍ය වගකීම්

ක්‍රියාකාරී වියදම් සඳහා වෙන්කිරීමක් හඳුනා ගනු ලබන්නේ අනිත සිදුවීමක ප්‍රතිඵලයක් ලෙස ආයතනය සතුව වර්තමාන නෛතික හා ගිවිසුම් ගත බැඳීමක් ඇති විටකදීත්, එම වගකීම පියවා දැමීම සඳහා සමාගමේ ආර්ථික සම්පත් පිටතට ගලායාම නිශ්චිත විටකදී, සහ එම අගයන් විශ්වාසනීය ලෙස තක්සේරු කල හැකි විටකදීය.

වෙන්කිරීම් අගය කරනුයේ වර්තමාන වගකීම් හා බැඳුණු අවදානම් හා අවිනිශ්චිතතාවයන් ඇතුළත්ව, වඩා විශ්වාසදායක සාක්ෂි මත පදනම්ව තක්සේරු කරන ලද වගකීම් පියවා දැමීම සඳහා අවශ්‍ය වන්නා වූ වියදම් මත වේ.

සම්පත් පිටතට ගලායාමේ හැකියාව නිර්ණය කිරීමට අපහසු වගකීම් හැරුණු විට, අන් සියලු අසම්භාව්‍ය වගකීම් මූල්‍ය ප්‍රකාශණ සටහන් තුළ ප්‍රකාශයට පත් කර ඇත.

2.17 ආදායම් හඳුනා ගැනීම

ආදායම් හඳුනාගෙන ඇත්තේ ලැබුණු හෝ ලැබිය යුතු ප්‍රතිශ්ඨාවෙහි සාධාරණ අගයට වන අතර භාණ්ඩ විකුණුම් සඳහා ලැබිය යුතු අගයන් ප්‍රකාශ කර ඇත්තේ වටිනාකම් මත වූ බද්ද අඩුකර ශුද්ධ අගයටය. සමාගම ආදායම් හඳුනාගනු ලබන්නේ එම ආදායමේ වටිනාකම පැහැදිලිව හඳුනාගත හැකි විටදී සහ එහි අනාගත ආර්ථික ප්‍රතිලාභ ආයතනය තුලට ගලා ඒමේ හැකියාව ප්‍රත්‍යක්ෂ විටදී පමණි.

ආයතනය විසින් ව්‍යාපාරය තුළ උත්පාදනය වන්නා වූ ප්‍රධාන ගණයේ ආදායම් හඳුනා ගැනීමට පහත දැක්වෙන ආදායම් හඳුනා ගැනීමේ නිර්ණායක භාවිතා කර ඇත.

2.17.1 භාණ්ඩ විකුණුම්

භාණ්ඩ විකුණුම් වලින් උත්පාදනය වන ආදායම හඳුනාගනුයේ එම භාණ්ඩ වලට අදාළ සියලුම අවදානම් හා ප්‍රතිලාභයන් පාරිභෝගිකයා වෙත භාරදෙනු ලබන අවස්ථාවේ දීය.

2.17.2 පොළී ආදායම්

පොළී ආදායම හඳුනා ගනු ලබන්නේ සඵලදායී පොළී ක්‍රමය භාවිතා කොට ගෙනය.

2.17.3 දේපළ, පිරිසත හා උපකරණ ඉවත් කිරීමෙන් ඇතිවන ලාභ හා අලාභ

වත්කමේ පවත්වාගෙන යන අගය හා විකුණුම් අගය සැසඳීමෙන් දේපළ, පිරිසත හා උපකරණයන්හි ඉවත් කිරීමේ ලාභ හා අලාභ හඳුනා ගනු ලබන අතර එය විස්තීර්ණ ආදායම් ප්‍රකාශණ තුළ හඳුනාගනු ලබයි.

2.18 වියදම්

ව්‍යාපාරයේ මෙහෙයුම් සිදුකරගෙන යාමේදී දරන ලද සියලුම වියදම්, ලාභය හඳුනා ගැනීමේ දී ආදායමට එරෙහිව කපාහල යුතුය.

මූල්‍ය ප්‍රකාශණ වලට අදාළ සටහන්

2013 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා

2.19 ගිණුම් කාලපරිච්ඡේදය අවසානයට පසු හටගන්නා සිදුවීම්

ගිණුම් කාලපරිච්ඡේදයෙන් පසු ඇතිවන සියලු වැදගත් සිදුවීම් සැලකිල්ලට ගතයුතු අතර සුදුසු ගැලපීම් හා හෙළිදරව් කිරීම් මූල්‍ය ප්‍රකාශනය තුළ අදාළ සටහන් වල පෙන්විය යුතුය.

2.20 වගකීම්

ගිණුම් කාලපරිච්ඡේදය අවසානයට ඇති සියළු වගකීම් හඳුනාගෙන සටහන් තුළින් හෙළිදරව් කර ඇත.

බණිප වැලි තොග ඇපයක් වශයෙන් තබා ලංකා බැංකුවෙන් ලබාගත් බැංකු අයිරා පහසුකම රු. මිලියන 100 කි. මෙම පහසුකම මූල්‍ය තත්ව ප්‍රකාශණ දිනට භාවිතා කර නොමැත.

2A වැදගත් ගිණුම්කරණ තක්සේරු කිරීම් හා මතයන්

මූල්‍ය ප්‍රකාශණ පිළියෙල කිරීමේ දී, වත්කම්, වගකීම්, ආදායම් හා වියදම් හඳුනා ගැනීම හා අගය කිරීම සිදුකල යුතු අතර, ඒ සඳහා කළමනාකරණය විසින් විවිධ වූ මත, ඇස්තමේන්තු හා උපකල්පන සැලකිල්ලට ගත යුතුය.

2A.1 පහත දැක්වෙනුයේ මූල්‍ය ප්‍රකාශණ සඳහා වැදගත් බලපෑමක් කල හැකි මූල්‍ය / ගිණුම්කරණ ප්‍රතිපත්ති යොදා ගැනීමේ දී භාවිත කරන වැදගත් මතයන්ය.

2A.1.1 විලම්භිත බදු වත්කම් හඳුනා ගැනීම

විලම්භිත බදු වත්කම් කෙතරම් දුරකට හඳුනා ගන්නවාද යන්න තීරණය වනුයේ අනාගත බදු ආදායමට එරෙහිව උපයෝගී කලහැකි විලම්භිත බදු වත්කමේ සම්භාවිතාව මතය.

2A.2 වත්කම්, වගකීම්, ආදායම් හා වියදම් හඳුනාගැනීමේ දී හා අගය කිරීමේ දී බොහෝ දැනෙන බලපෑමක් කලහැකි උපකල්පන හා තක්සේරු කිරීම් පහත දැක්වේ

2A.2.1 ඝෂය කල හැකි වත්කමක ඵලදායී ජීව කාලය

වත්කමක ආර්ථික උපයෝගීතාව මත පදනම්ව, කළමනාකරණය විසින් සෑම ගිණුම් කාලච්ඡේදයක් අවසානයේදීම ඝෂය කල හැකි වත්කමක ඵලදායී ජීව කාලය තක්සේරු කල යුතුය. මෙම තක්සේරු වල අවිනිශ්චිතතාවයන් තාක්ෂණික යල් පැනීම් සමග සම්බන්ධ වන අතර, මෘදුකාංග හා තොරතුරු තාක්ෂණික උපාංගයන්ගේ උපයෝගීතාවය වෙනස් කිරීම කෙරෙහි බලපානු ඇත.

2A.2.2 නිශ්චිත ප්‍රතිලාභ සැලසුම්

නිශ්චිත ප්‍රතිලාභ සැලසුම් වගකීමේ වර්තමාන අගය තීරණය කිරීමෙහි ලා උපකල්පන ගණනාවක් මත ගොඩනැගුණු පුරෝකථනය කල ඒකක බැර ක්‍රමය මතයි. මෙය සඳහා සාධක ගණනාවක් බලපානු ලැබේ. මෙම උපකල්පන, ශුද්ධ පිරිවැය තීරණය කිරීමට හා වට්ටම් අනුපාත ඇතුලත් නිශ්චිත ප්‍රතිලාභ සැලසුම්, වගකීම තීරණය කිරීමේ දී බලපානු ලැබේ. මෙම උපකල්පනයන්ගේ සිදුවන කිසියම් වෙනස්වීමක්, නිශ්චිත ප්‍රතිලාභ සැලසුමේ පවත්වාගෙන යන අගය කෙරෙහි බලපානු ලැබේ.

මූල්‍ය ප්‍රකාශණ පිළිබඳ සටහන්

දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා

2013
රු.

2012
රු.

සටහන 03 දළ පිරිවැටුම

	දළ විකුණුම්	එකතු කල අගය මත බද්ද	ශුද්ධ විකුණුම්	ශුද්ධ විකුණුම්
රුපියල්	256,229,708	----	256,229,708	419,541,293
ඉල්මනයිට්	690,644,350	3,265	690,641,085	693,922,042
සර්කෝන්	345,728	165	345,563	135,765,287
හයි.ටයි.ඉල්මනයිට්	-----	----	-----	230,822,051
නොන් මැග්නීසියම් ටේලින්ස්	-----	----	-----	504,431,149
	<u>947,219,786</u>	<u>3,430</u>	<u>947,216,356</u>	<u>1,984,481,822</u>

සටහන 04 විකුණුම් පිරිවැය

රුපියල්	55,685,515	38,508,708
ඉල්මනයිට්	217,871,141	152,350,889
සර්කෝන්	687,782	13,493,086
හයි.ටයි.ඉල්මනයිට්	-----	85,206,240
නොන් මැග්නීසියම් ටේලින්ස්	-----	67,223,486
	<u>274,244,438</u>	<u>356,782,409</u>

සටහන 05 වෙනත් මෙහෙයුම් ආදායම්

විනිමය ලාභ	9,157,577	17,270,107
ප්‍රමාද ගාස්තුවලින් ලද ආදායම	-----	24,053,292
වත්කම් විකිණීමෙන් ලද ලාභය	2,348,784	7,530,175
	<u>11,506,361</u>	<u>48,853,574</u>

සටහන 06 මූල්‍ය ආදායම්

නිදන් අරමුදල් ආයෝජන මත පොළී	-----	47,039,358
පාරිභෝගික අරමුදල් ආයෝජන මත පොළී	909,503	6,041,236
පොදු ආයෝජන මත පොළී	14,452,856	42,468,884
සේවක ණය පොළී සහ වෙනත් ආදායම්	10,387,142	6,428,760
නිවාස ණය පොළී ශ්‍රී.ලං.නි.ස.මු.සං.බැංකුව	1,340,934	1,002,786
විදේශීය විනිමය ගිණුම මත පොළී	134,281	195,658
S.R.M.C.L. ණය මත පොළී	2,500,000	2,421,448
සිත්ත කල ටෙන්ඩර් තැන්පතු	15,000,000	69,350,626
	<u>44,724,716</u>	<u>174,948,756</u>

මූල්‍ය ප්‍රකාශණ පිළිබඳ සටහන්

දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා

2013
රු.

2012
රු.

සටහන 07 ආදායම් බදු වියදම

වර්ෂය සඳහා වෙන් කිරීම	1,000,000	182,100,000
පසුගිය වර්ෂය සඳහා ගැලපීම්	(6,334,642)	(881,583)
විලම්භිත බදු	<u>(16,274,567)</u>	<u>2,810,228</u>
	<u>(21,609,209)</u>	<u>184,028,645</u>

සටහන 08 කොටසක සාමාන්‍ය ඉපයුම

කොටසක සාමාන්‍ය ඉපයුම ගණනය කර ඇත්තේ සාමාන්‍ය කොටස්කරුවන්ට බෙදාහැරිය හැකි ලාභය, වර්ෂය තුළ බර තැබූ සාමාන්‍ය කොටස් වල ඒකතුවෙන් බෙදීමෙනි.

	2013 රු.	2012 රු.
සාමාන්‍ය කොටස්කරුවන්ට බෙදාහැරිය හැකි ශුද්ධ ලාභය	252,867,932	1,189,061,023
වර්ෂය තුළ දී හිකුත් කර තිබූ බර තැබූ සාමාන්‍ය කොටස් ගණන	80,000,000	80,000,000
කොටසක සාමාන්‍ය ඉපයුම (රු.)	<u>3.16</u>	<u>14.86</u>

මූල්‍ය ප්‍රකාශණ පිළිබඳ සටහන්

සටහන 09 දේපළ, පිරිසහ හා උපකරණ

රු.

විස්තරය	01.01.2013 දිනට ශේෂය	එකතු කිරීම්	ඉවත් කිරීම් හා ගැලපීම්	31.12.2013 දිනට ශේෂය
පිරිවැය				
සින්නකාර ඉඩම්	3,029,245	-----	-----	3,029,245
කල්බදු ඉඩම්	2,216	23,597,200	-----	23,599,416
වැඩබිම් සංවර්ධනය	356,309	37,629,534	3,548,993	41,534,836
ගොඩනැගිලි	46,856,849	53,288,261	5,943,660	106,088,770
යන්ත්‍ර හා පිරිසහ	218,978,784	314,054,820	(12,190,756)	520,842,848
මෙවලම් හා උපකරණ	37,662,806	5,064,910	(928,113)	41,799,603
ලී බඩු, සවිකිරීම් හා උපකරණ	15,822,815	4,638,261	2,427,020	22,888,096
මෝටර් රථ	142,852,897	212,500	(1,469,365)	141,596,032
ජල සැපයුම් යෝජනා ක්‍රමය	14,707,955	-----	(13,499)	14,694,456
මුහුදු යානා	9,780,188	1,151,046	-----	10,931,234
පරිගණක දෘඩාංග	<u>14,683,808</u>	<u>1,024,816</u>	<u>(94,579)</u>	<u>15,614,045</u>
	<u>504,733,872</u>	<u>440,661,348</u>	<u>(2,776,639)</u>	<u>942,618,581</u>
තෘණ කිරීම් සහ ක්‍රමක්ෂය				
කල්බදු ඉඩම්	-----	98,322	-----	98,322
වැඩබිම් සංවර්ධනය	548,545	3,940,403	-----	4,488,948
ගොඩනැගිලි	39,370,689	3,382,716	8,583,722	51,337,127
යන්ත්‍ර හා පිරිසහ	209,437,194	34,713,358	(9,742,876)	234,407,676
මෙවලම් හා උපකරණ	19,617,613	2,811,095	(38,640)	22,390,068
ලී බඩු, සවිකිරීම් හා උපකරණ	9,106,005	1,708,884	(1,493,944)	9,320,945
මෝටර් රථ	90,571,798	17,369,079	(1,471,362)	106,469,515
ජල සැපයුම් යෝජනා ක්‍රමය	14,084,067	58,633	346,550	14,489,250
මුහුදු යානා	9,780,172	110,309	-----	9,890,481
පරිගණක දෘඩාංග	<u>8,685,109</u>	<u>1,897,835</u>	<u>1,200,743</u>	<u>11,783,687</u>
	<u>401,201,192</u>	<u>66,090,634</u>	<u>(2,615,807)</u>	<u>464,676,019</u>
ශුද්ධ ධාරණ අගය	103,532,680			477,942,562
ප්‍රාග්ධන නොතිබූ වැඩ	<u>89,266,764</u>	31,967,154	(90,722,972)	<u>30,510,946</u>
	<u>192,799,444</u>			<u>508,453,508</u>

සටහන 10 අස්පාශ්‍ය වත්කම්

රු.

විස්තරය	01.01.2013 දිනට ශේෂය	එකතු කිරීම්	ඉවත් කිරීම් / ගැලපීම්	31.12.2013 දිනට ශේෂය
පිරිවැය				
පරිගණක මෘදුකාංග	2,762,769	656,950	20,000	3,439,719
ක්‍රමක්ෂය				
පරිගණක මෘදුකාංග	<u>1,992,864</u>	428,753	10,500	<u>2,432,117</u>
ශුද්ධ ධාරණ අගය	<u>769,905</u>			<u>1,007,602</u>

මූල්‍ය ප්‍රකාශණ පිළිබඳ සටහන්

දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා

2013
රු.

2012
රු.

සටහන 11 විලම්භිත බඳු

ජනවාරි 01 දිනට ශේෂය	223,974	3,034,202
ආදායම් ප්‍රකාශනයට කපා හරින ලද වර්ෂය තුළ හඳුනා ගන්නා ලද වත්කම්	<u>16,274,567</u>	<u>(2,810,228)</u>
දෙසැම්බර් 31 දිනට ශේෂය	<u>16,498,541</u>	<u>223,974</u>

සටහන 12 අත්තිකාරම්

සී/ස රාජ්‍ය සම්පත් කළමනාකරණ සංස්ථාව	500,000,000	500,000,000
ලැබිය යුතු පොලිය	<u>4,921,448</u>	<u>2,421,448</u>
	<u>504,921,448</u>	<u>502,421,448</u>

සටහන 13 විශ්‍රාමික ප්‍රතිලාභ බැඳීම වෙනුවෙන් වූ ආයෝජන

විශ්‍රාම පාරිභෝගික බැඳියාවේ වර්තමාන වටිනාකම අඩුකලා - සැලසුම් කල වත්කම් වල සාධාරණ අගය මුළු ශුද්ධ විශ්‍රාම (බැඳියාව)/වත්කම්	සටහන 23 බලන්න	50,353,225 <u>55,322,483</u> <u>(4,969,258)</u>
---	---------------	---

විශ්‍රාම පාරිභෝගික බැඳියාවට අදාළ වෙනස්වීම් පහත සඳහන් පරිදි වේ.		
ජනවාරි 01 දිනට		68,261,703
වර්තමාන සේවා පිරිවැය		2,467,339
පොළී පිරිවැය		9,727,293
ප්‍රතිලාභ ගෙවීම්		(9,245,385)
උපකල්පන මත (ලාභ) /අලාභ		<u>(20,857,725)</u>
දෙසැම්බර් 31 දිනට		<u>50,353,225</u>

සමාගමේ විශ්‍රාම පාරිභෝගික බැඳියාව 50,353,225

සටහන 14 තොග

ප්‍රධාන කාර්යාලය	1,107,522	1,055,277
පාරිභෝගික හා අමතර කොටස්	203,778,851	191,563,518
අමුද්‍රව්‍ය හා අතරමැදි නිෂ්පාදන	288,512,909	148,420,228
නිමි තොග හා නොනිමි බණිප වැලි	<u>368,371,627</u>	<u>296,380,814</u>
	<u>861,770,909</u>	<u>637,419,837</u>

මූල්‍ය ප්‍රකාශණ පිළිබඳ සටහන්

දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා 2013
රු. 2012
රු.

සටහන 15 කෙටිකාලීන මූල්‍ය වත්කම්

භාණ්ඩාගාර බිල්පත්	161,169,876	368,048,580
	<u>161,169,876</u>	<u>368,048,580</u>

සටහන 16 අත්තිකාරම් සහ තැන්පතු

අත්තිකාරම් හා තැන්පතු	4,387,410	87,515,241
	<u>4,387,410</u>	<u>87,515,241</u>

සටහන 17 ඉදිරියට කල ගෙවීම්

ඉදිරියට කරන ලද වියදම්	12,193,869	12,947,826
	<u>12,193,869</u>	<u>12,947,826</u>

සටහන 18 අනෙකුත් ජංගම වත්කම්

ලැබිය යුතු එකතු කළ අගය මත බදු	85,736,914	80,124,099
ආදායම් බදු දෙපාර්තමේන්තුව	12,028,588	සටහන 24 බලන්න
විවිධ ණය ගැතියෝ	1,000	1,342
නිවාස ණය සඳහා නිවාස සංවර්ධන මූල්‍ය සංස්ථාවෙන් ලැබිය යුතු දෑ	55,769,237	40,736,407
වෙනත් ණය ගැතියෝ	12,152,674	19,002,556
සේවක ණය හා අත්තිකාරම්	63,087,614	50,156,373
ශ්‍රී ලංකා රාජ්‍ය වැවිලි සංස්ථාවට දුන් ණය	25,000,000	25,000,000
ජනතා වතු සංවර්ධන අධිකාරියට දුන් ණය	15,000,000	-----
සීමිත ජාතික කඩදාසි සමාගමට දුන් ණය	5,000,000	-----
	<u>273,776,027</u>	<u>215,020,777</u>
අඩුකලා - බොල් හා අඩමාන ණය වෙනුවෙන් වෙන් කිරීම	(437,482)	(505,317)
	<u>273,338,545</u>	<u>214,515,460</u>

සටහන 19 මුදල් හා මුදල් වලට සමාන දෑ

ලංකා බැංකුව, විදේශ විනිමය ගිණුම	0073449850	195,776	6,416,688
ලංකා බැංකුව, ආයතන ශාඛාව	0000000931	128,674	467,074
ලංකා බැංකුව, කඩ වීදි ශාඛාව, ත්‍රිකුණාමලය	00002367533	67,493	109,822
ලංකා බැංකුව, කඩ වීදි ශාඛාව, ත්‍රිකුණාමලය	00002367534	207,355	73,654
හැටන් හැප්පන් බැංකුව, කුරුඳුවත්ත ශාඛාව	076010004078	11,883	234,656
මහජන බැංකුව, පදවිය	043-100100000244	51,257	334,779
අතැති මුදල් - පුල්ලුඩේ		248,733	152,423
සුළු මුදල් - ප්‍රධාන කාර්යාලය		20,000	20,000
- කොඩිබේ		-----	21,760
		<u>931,171</u>	<u>7,830,856</u>

මූල්‍ය ප්‍රකාශණ විලිබද සටහන්

දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා 2013
රු. 2012
රු.

සටහන 20 ප්‍රකාශිත ප්‍රාග්ධනය

නිකුත් කල හා ගෙවා නිමකල 80,000,000
(සාමාන්‍ය කොටස්) 800,000,000 800,000,000

සටහන 21 වෙනත් සංචිත

මුහුදු යාත්‍රා රක්ෂණ නිදන් අරමුදල් සංචිතය	111,000,000	111,000,000
යන්ත්‍ර හා පිරිසිදු ප්‍රතිස්ථාපන හා වැඩි දියුණු කිරීමේ නිදන් අරමුදල් සංචිතය	706,346,958	706,346,958
ප්‍රධාන කාර්යාලීය ගොඩනැගිලි නිදන් අරමුදල් සංචිතය	171,149,673	171,149,673
සේවක වන්දි නිදන් අරමුදල් සංචිතය	10,246,238	10,246,238
සුනාමි අළුත්වැඩියා නිදන් අරමුදල් සංචිතය	18,801,474	18,801,474
	<u>1,017,544,343</u>	<u>1,017,544,343</u>

සටහන 22 රඳවා ගත් ඉපයීම්/(අලාභ)

ආරම්භක ශේෂය	(36,823,341)	474,115,636
භාණ්ඩාගාරයට ලාභාංශ	(43,000,000)	(1,700,000,000)
වර්ෂය සඳහා ලාභය/(අලාභය)	<u>252,867,932</u>	<u>1,189,061,023</u>
	<u>173,044,591</u>	<u>(36,823,341)</u>

සටහන 23 විශ්‍රාම ප්‍රතිලාභ බැඳීම

විශ්‍රාම පාරිතෝෂිත බැඳියාවේ වර්තමාන වටිනාකම	45,598,665	සටහන 13 බලන්න.
අඩුකලා - සැලසුම් කල වත්කම් වල සාධාරණ අගය	<u>3,641,035</u>	
මුළු ශුද්ධ විශ්‍රාම බැඳියාව/වත්කම්	<u>41,957,630</u>	

පාරිතෝෂිත බැඳියාවට අදාල වෙනස්වීම් පහත සඳහන් පරිදි වේ.

ජනවාරි 01 දිනට	50,353,225
වර්තමාන සේවා පිරිවැය	2,218,344
පොළී පිරිවැය	5,815,797
ප්‍රතිලාභ ගෙවීම	(5,717,139)
උපකල්පන මත (ලාභ) /අලාභ	<u>(7,071,562)</u>
දෙසැම්බර් 31 දිනට	<u>45,598,665</u>

සමාගමේ විශ්‍රාම පාරිතෝෂිත බැඳියාව 45,598,665

මූල්‍ය ප්‍රකාශණ පිළිබඳ සටහන්

දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා 2013
රු. 2012
රු.

සටහන 24 ආදායම් බදු බරකම්

ජනවාරි 01 දිනට ශේෂය	123,842,290	88,846,557
වර්ෂය සඳහා වෙන් කිරීම්	1,000,000	182,100,000
වර්ෂය තුළ ගෙවීම්	(130,536,236)	(146,222,684)
උෂා/අධි වෙන් කිරීම් ගැලපීම්	(6,334,642)	(881,583)
දෙසැම්බර් 31 දිනට ශේෂය	<u>(12,028,588)</u>	<u>123,842,290</u>

සටහන 18 බලන්න

සටහන 25 වෙළඳ හා අනෙකුත් ගෙවිය යුතු දෑ

ගැණුම්කරුවන්ගෙන් ලද අත්තිකාරම්	8,471,473	8,471,473
සුළු ණයහිමියෝ	59,904,819	4,589,825
ටෙන්ඩර් තැන්පතු	21,564,000	2,262,000
රඳවාගත් මුදල්	9,791,121	8,635,139
සේවක වැටුප් හා ගෙවීම්	4,877,492	4,977,366
ගෙවියුතු රඳවාගත් බදු	163,066	163,066
උපවිත විශ්‍රාම පාරිභෝගික	183,322	170,248
ගෙවිය යුතු ලාභාංශ	43,000,000	-----
වෙළඳ ණයහිමියෝ	<u>99,894,263</u>	-----
	<u>247,849,556</u>	<u>29,269,116</u>

සටහන 26 වෙන්කිරීම් හා උපවිත වියදම්

වෙන්කිරීම් හා උපවිත වියදම්	<u>64,276,759</u>	<u>95,629,421</u>
----------------------------	-------------------	-------------------

සටහන 27 සම්බන්ධිත පාර්ශව හෙළිදරව් කිරීම

27.1 ප්‍රධාන කළමනාකරණ පාර්ශවයන් සමඟ ඇතිවන්නාවූ ගනුදෙනු

ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිත අංක 24 සම්බන්ධිත පාර්ශව හෙළිදරව් අනුව ප්‍රධාන කළමනාකාරීත්ව පාර්ශවයන් සමාගමේ, ක්‍රියාකාරකම් හා සැලසුම්කරණය කිරීම්, මග පෙන්වීම සඳහා සහ පාලනය කිරීම් සඳහා වගකීමක් පවතිනු ඇත. එම නිසා, අධ්‍යක්ෂක කළමනාකාරීත්ව මණ්ඩලය (විධායක සහ විධායක නොවන අධ්‍යක්ෂවරුන්) ඇතුළත්ව ප්‍රධාන කළමනාකාරීත්ව මණ්ඩලය වර්ගීකරණය කළ හැකිය.

ප්‍රධාන කළමනාකරණ පාර්ශවයන් සමඟ වූ ගනුදෙනු පහත පරිදි වේ.

	2013 දෙසැම්බර් 31	2012 දෙසැම්බර් 31
ප්‍රධාන කළමනාකරණ පාර්ශවයන් සඳහා දරණ ලද වියදම්	1,960,081	1,708,305
ප්‍රධාන කළමනාකරණ පාර්ශවයන් සඳහා ලද ණය සහ අත්තිකාරම්	--	--

27.2 සම්බන්ධිත පාර්ශව ගනුදෙනු

සැලකිය යුතු සම්බන්ධිත පාර්ශව ගනුදෙනු වල තොරතුරු පහත පරිදි වේ.

ආයතනයේ නම	සම්බන්ධය	ගනුදෙනුවේ ස්වභාවය	වටිනාකම
භූ විද්‍යා සමීක්ෂණ සහ පනල් සමාලෝචනය	සම්බන්ධිත ව්‍යාපාර	ගෙවන ලද පුරස්කාර	53,758,942
ජනතා වතු අධිකාරිය	සම්බන්ධිත ව්‍යාපාර	ණය ලැබීම්	15,000,000
ජාතික කඩදාසි සමාගම	සම්බන්ධිත ව්‍යාපාර	ණය ලැබීම්	5,000,000
මහ බැංකුව	සම්බන්ධිත ව්‍යාපාර	තැන්පතු වලින් උපයන ලද පොළී	23,884,521
		තැන්පතු වලින් ආපසු ගැනීම්	1,604,986,309

සටහන 28 අසම්භාව්‍යතාවයන්

ගිණුම්වලට ගැලපිය යුතු හෝ අනාවරණය කල යුතු අසම්භාව්‍ය බැරකම් කිසිවක් නොමැත.

நோக்கு

நாட்டில் முதன்மை வாய்ந்த
அந்நிய செலாவணி ஈட்டும்
தாபனங்களில் ஒன்றாக விளங்குதல்



பணி

தாபனம் பெற்றுக்கொள்ளக்கூடிய
அனைத்து பாரமான கனிப்பொருள்
கொண்ட கடற்கரை மணல்
வகைகளினதும் வேறு இயற்கை
வளங்களினதும் பெறுமதியை
உச்சப்படுத்துதல்

உள்ளடக்கம்

தாபனத் தகவல்கள்

01 – 02

தலைவரின் செய்தி

03 – 04

பணிப்பாளர்களின் அறிக்கை

05 – 08

முக்கிய நிதிசார் தகவல்கள்

09

கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவின் அறிக்கை

10

சுயேச்சைக் கணக்காய்வாளரின் அறிக்கை

11

நிதிக் கூற்றுக்கள்

12 – 32

தாபனத் தகவல்கள்

பெயர்	:	இலங்கை கனிப்பொருள் மணல் விமிட்ட																																												
சட்ட அமைப்பு	:	இலங்கை அரசாங்கத்திற்கு முற்றிலும் சொந்தமான வரையறுக்கப்பட்ட நிறுவனமாகும்.																																												
நிறுவன பதிவு இல	:	PB 587																																												
பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்	:	இல. 341/21, சரண மாவத்தை, இராஜகிரிய																																												
பணிப்பாளர்கள்	:	<table border="0" style="width: 100%;"> <tr> <td style="width: 50%;">திரு.உ. டப்ளியூ. குணசேக்கர</td> <td style="width: 50%;">- தலைவர்/நிர்வாகப் பணிப்பாளர்</td> </tr> <tr> <td>திரு. எச். ஜி. சிறிசேன</td> <td>- செயற்படு பணிப்பாளர்</td> </tr> <tr> <td>திரு ஆர். பண்டித்த -</td> <td></td> </tr> <tr> <td style="padding-left: 40px;">சேக்கர</td> <td>- பணிப்பாளர்</td> </tr> <tr> <td>திரு. உ.பி.ஈ. குஞ்சு</td> <td>- பணிப்பாளர்</td> </tr> <tr> <td>திரு. என். ஆதிஹெட்டி</td> <td>- பணிப்பாளர்</td> </tr> <tr> <td>கலாநிதி உ.எம்.ஓ.உ.கே.</td> <td></td> </tr> <tr> <td style="padding-left: 40px;">திசாநாயக்க</td> <td>- பணிப்பாளர்</td> </tr> <tr> <td>திருமதி. ஜே.சீ. வெலிகமகே</td> <td>- பணிப்பாளர் / திறைசேரிப் பிரதிநிதி</td> </tr> </table>	திரு.உ. டப்ளியூ. குணசேக்கர	- தலைவர்/நிர்வாகப் பணிப்பாளர்	திரு. எச். ஜி. சிறிசேன	- செயற்படு பணிப்பாளர்	திரு ஆர். பண்டித்த -		சேக்கர	- பணிப்பாளர்	திரு. உ.பி.ஈ. குஞ்சு	- பணிப்பாளர்	திரு. என். ஆதிஹெட்டி	- பணிப்பாளர்	கலாநிதி உ.எம்.ஓ.உ.கே.		திசாநாயக்க	- பணிப்பாளர்	திருமதி. ஜே.சீ. வெலிகமகே	- பணிப்பாளர் / திறைசேரிப் பிரதிநிதி																										
திரு.உ. டப்ளியூ. குணசேக்கர	- தலைவர்/நிர்வாகப் பணிப்பாளர்																																													
திரு. எச். ஜி. சிறிசேன	- செயற்படு பணிப்பாளர்																																													
திரு ஆர். பண்டித்த -																																														
சேக்கர	- பணிப்பாளர்																																													
திரு. உ.பி.ஈ. குஞ்சு	- பணிப்பாளர்																																													
திரு. என். ஆதிஹெட்டி	- பணிப்பாளர்																																													
கலாநிதி உ.எம்.ஓ.உ.கே.																																														
திசாநாயக்க	- பணிப்பாளர்																																													
திருமதி. ஜே.சீ. வெலிகமகே	- பணிப்பாளர் / திறைசேரிப் பிரதிநிதி																																													
முகாமைத்துவக் குழு	:	<table border="0" style="width: 100%;"> <tr> <td style="width: 50%;">திரு. எஸ்.ஏ. நந்ததேவ</td> <td style="width: 50%;">- ஆலோசகர்</td> </tr> <tr> <td colspan="2">B.Sc. (Ceylon), ACSM.,</td> </tr> <tr> <td colspan="2">MPhil., CEng.</td> </tr> <tr> <td colspan="2">திரு. எம்.டப்ளியூ.டப்ளியூ</td> </tr> <tr> <td style="padding-left: 40px;">தகநாயக்க</td> <td>- பொது முகாமையாளர்</td> </tr> <tr> <td colspan="2">B.Sc.</td> </tr> <tr> <td colspan="2">திருமதி எச்.ஜி.என்.நந்தசேன- மேலதிகப் பொது</td> </tr> <tr> <td colspan="2" style="text-align: right;">(முகாமையாளர்</td> </tr> <tr> <td colspan="2">FCMA, CGMA</td> </tr> <tr> <td colspan="2">திரு. எம்.ஏ.ஐ.ஜி. ஜயதிலக்க</td> </tr> <tr> <td colspan="2" style="text-align: right;">- பிரதம உள்ளக்</td> </tr> <tr> <td colspan="2" style="text-align: right;">கணக்காய்வாளர்</td> </tr> <tr> <td colspan="2">L.I.C.A.</td> </tr> <tr> <td colspan="2">திரு. டப்ளியூ.ஏ.பி.கே.என்.</td> </tr> <tr> <td style="padding-left: 40px;">வீரதுங்க</td> <td>- பிரதிப் பொது</td> </tr> <tr> <td colspan="2" style="text-align: right;">(முகாமையாளர்</td> </tr> <tr> <td colspan="2">B.Sc.Eng., நிதிசார் கணிதப் பட்டப்பின் டிப்ளோமா</td> </tr> <tr> <td colspan="2">சான்றிதழ்</td> </tr> <tr> <td colspan="2">திரு. ஜி. மதுராசுரீசி</td> </tr> <tr> <td colspan="2" style="text-align: right;">- வழங்கல்</td> </tr> <tr> <td colspan="2">B.Sc. (Mgt), DPMM</td> </tr> <tr> <td colspan="2" style="text-align: right;">(முகாமையாளர்</td> </tr> </table>	திரு. எஸ்.ஏ. நந்ததேவ	- ஆலோசகர்	B.Sc. (Ceylon), ACSM.,		MPhil., CEng.		திரு. எம்.டப்ளியூ.டப்ளியூ		தகநாயக்க	- பொது முகாமையாளர்	B.Sc.		திருமதி எச்.ஜி.என்.நந்தசேன- மேலதிகப் பொது		(முகாமையாளர்		FCMA, CGMA		திரு. எம்.ஏ.ஐ.ஜி. ஜயதிலக்க		- பிரதம உள்ளக்		கணக்காய்வாளர்		L.I.C.A.		திரு. டப்ளியூ.ஏ.பி.கே.என்.		வீரதுங்க	- பிரதிப் பொது	(முகாமையாளர்		B.Sc.Eng., நிதிசார் கணிதப் பட்டப்பின் டிப்ளோமா		சான்றிதழ்		திரு. ஜி. மதுராசுரீசி		- வழங்கல்		B.Sc. (Mgt), DPMM		(முகாமையாளர்	
திரு. எஸ்.ஏ. நந்ததேவ	- ஆலோசகர்																																													
B.Sc. (Ceylon), ACSM.,																																														
MPhil., CEng.																																														
திரு. எம்.டப்ளியூ.டப்ளியூ																																														
தகநாயக்க	- பொது முகாமையாளர்																																													
B.Sc.																																														
திருமதி எச்.ஜி.என்.நந்தசேன- மேலதிகப் பொது																																														
(முகாமையாளர்																																														
FCMA, CGMA																																														
திரு. எம்.ஏ.ஐ.ஜி. ஜயதிலக்க																																														
- பிரதம உள்ளக்																																														
கணக்காய்வாளர்																																														
L.I.C.A.																																														
திரு. டப்ளியூ.ஏ.பி.கே.என்.																																														
வீரதுங்க	- பிரதிப் பொது																																													
(முகாமையாளர்																																														
B.Sc.Eng., நிதிசார் கணிதப் பட்டப்பின் டிப்ளோமா																																														
சான்றிதழ்																																														
திரு. ஜி. மதுராசுரீசி																																														
- வழங்கல்																																														
B.Sc. (Mgt), DPMM																																														
(முகாமையாளர்																																														

தாபனத் தகவல்கள்

- கணக்காய்வாளர்கள்** : சிசில் அரசுகுலரத்ன அன்ட் கம்பனி,
பட்டயக் கணக்காளர்கள்
இல. 3, கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை,
கொழும்பு – 05
- வங்கியாளர்கள்** : இலங்கை வங்கி
மக்கள் வங்கி
ஹற்றன் நஷனல் வங்கி
- செயலாளர்கள்** : பீ.டப்ளியூ. கோப்பரேட் செக்ரடேரியல் (தனியார்) லிமிடட்,
3/17, கின்சி வீதி,
கொழும்பு- 08

தலைவரின் செய்தி

இலங்கைக் கனிப்பொருள் மணல் லிமிடட் இலங்கை “ஆசியாவின் அதிசயம்” ஆவதற்கான தடுத்து நிறுத்த முடியாத பயணத்தில் பெறுமதிமிக்க பங்காளராக தொடர்ந்தும் இருப்பதற்கு பெருமிதம் அடைகின்றது.

1957ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனமாக இருந்த இலங்கைக் கனிப்பொருள் மணல் லிமிட்டடாக மாற்றப்பட்டு 1992ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்திற்கு முற்றிலும் சொந்தமாக்கப்பட்டது.

2010ஆம் ஆண்டின் போது ஆரம்பித்த விலைகளில் மேல்நோக்கிய போக்கு 2012ஆம் ஆண்டில் உச்சகட்டத்தை அடைந்து, பின்னர் 2013ஆம் ஆண்டு முழுதும் கீழ் நோக்கி சரியத் தொடங்கியுள்ளது. கொள்வனவாளர் -களிடம் இருந்தும் குறைந்த கேள்வியே காணப்பட்டது. இவ்விரு காரணிகளும் விற்பனையை மிக மோசமாகப் பாதித்துள்ளன. 2013ஆம் ஆண்டின் போது 947 மில்லியன் ரூபா பெறுமதியில் விற்பனை மேற்கொள்ளப் - பட்டமை, 253 மில்லியன் ரூபா வரியின் பின்னரான இலாபத்திற்கு காரணமாகியது. 2012 ஆம் ஆண்டை விடக் கூடுதலான தொன்கள் விற்பனை அதிகரித்த போதும், குறைந்த விலை காரணமாக பெறுமதி மற்றும் கிடைக்கக் கூடிய இலாபம் குறைவடைந்துள்ளன.

தலைமை அலுவலகம் ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்கான நீண்ட கால தேவையினை நிவர்த்தி செய்து கொள்வதற்கான முதற்படியாக நகர அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து நீண்ட கால குத்தகை முறைப்படி இராஜகிரிய, சரண மாவத்தையில் கட்டடத்தைக் கட்டுவதற்கு ஒரு காணி பெற்றுக் கொள்ளப்பட்டது.

மேம்படுத்தல் மற்றும் நவீனமயமாக்கல் படிமுறையின் தொடர்ச்சியாக, புதிய சுருள்கள், ஈர மேசை நடுவண்கள், குழம்புப் பம்பிகள் ஆகியவற்றைப் பொருத்துவதன் மூலம் ஈர ஆலையின் சுருள் பொறித்தொகுதி நவீனமயமாக்கப்பட்டது. உயர் பெறுமதிமிக்க ரூட்டைல் மற்றும் சர்கோன் ஆகியவற்றின் அதிகரித்த உற்பத்தியே எதிர்பார்க்கப்பட்ட விளைவாகும். மிகவும் தேவைப்பாடு உடைய கேட்போர் கூடத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன. அதே கட்டட வளாகத்தில் புது சிற்றுண்டிச்சாலை, மருத்துவ நிலையம், சைக்கிள் கொட்டகை என்பனவும் அமைக்கப்படும். பணிக்குழாத்தினருக்கான நவீன கழிவறைகள் நிர்மாணிப்பு நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. பொறித் தொகுதிகளின் இயக்கத்தினைக் கண்காணிப்பதற்காக சீரீலீ கமராக்கள் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. உற்பத்திகளை ஏற்றுமதிக்காக ஏற்றுப்படும் 40 அடி கொள்கலன்களை நிறுக்கும் வசதியினை வழங்குவதற்கு 80 தொன் இலத்திரனியற் நிறுவைப் பாலம் நிறுவப்பட்டுள்ளது. இவ்வெல்லா நடவடிக்கைகளும் காரணமாக இனிவரும் வருடங்களில் சேர்வதற்கு உள்ள விளைபயன், மூலதன செலவினம் அதிகமாக உள்ளது. பணியாளர் மனை நிர்மாணிப்பிற்கான ஆவணப்படுத்துகை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. யான்- ஓயா நீர் வழங்கல் திட்டம், கடல் நீர் வழங்கல் திட்டம் ஆகியவற்றின் நவீனமயமாக்கல் மற்றும் மேம்படுத்துகை, ஈர காந்த பிரிப்பு பொறித்தொகுதி மற்றும் புதிதாக மேம்படுத்தப்படும் பொறித்தொகுதி ஆகியவற்றின் நவீனமயமாக்கல் என்பனவற்றின் ஆவணப்படுத்துகையில் ஒரு பகுதி பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

தலைவரின் செய்தி

ஆண்டின் இறுதியில் ஊழியர்களின் எண்ணிக்கை 629ஆக இருந்தது. கடந்த வருடங்களில் போன்றே பணிப்புழுத்தினரின் பயிற்சி நடவடிக்கைகள் தொடரப்பட்டன. அரசகரும மொழிக் கொள்கையினை அமுல்படுத்தும் நோக்கில், தமிழ் மொழியினைக் கற்பிக்கும் பணி அனுபவமிக்க ஆசிரியர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தனி நபர்/ குழு தேவைப்பாடுகளுக்கு அமைய பயிற்சி நிகழ்ச்சிகள் செயலமர்வுகளாகவும் பயிற்சிப் பட்டறைகளாகவும் மேற்கொள்ளப்பட்டன. பொறித்தொகுதி மற்றும் தலைமை அலுவலகத்தில் உள்ள அனைத்து நிறைவேற்று அதிகாரிகளுக்கும் “ஆளுமை”யை இனங்காணல் தொடர்பிலான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை ஒன்று பிரசித்தி மிக்க வளவாளர் ஒருவரால் நடாத்தப்பட்டது. இவ்வெல்லா பயிற்சி நிகழ்ச்சிகளும் பட்டறைகளும் பணிக்குழுத்தினரிடையே நெருங்கிய தொடர்பினையும் உற்பத்தித் திறனையும் அதிகரிப்பதற்கு துணை புரிந்தன.

அணுசக்தி அதிகார சபையின் தலையீட்டுடன், அகழ்தல் மற்றும் பதப்படுத்துதல் ஆகியவற்றில் முழு பணிக்குழுத்தினதும் தொழிற்சார் ஆற்றல் மதிப்பிப்பட்டது. சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் வழங்கல் நடவடிக்கை கடந்த வருடத்தில் கவனத்திற் கொள்ளப்பட்டது. உரிய அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிப்பதற்கு கதிர்வீச்சுப் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டதுடன், தனிநபர் கண்காணிப்பு முறைமை ஒன்றும் அமைக்கப்பட்டது.

கௌரவ அமைச்சர் அவர்கள், செயலாளர் அவர்கள், அரச வளங்கள் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் மற்றும் பொதுத் திறைசேறியின் பணிக்குழுத்தினர்

ஆகியோரால் வழங்கப்படும் தொடர்ச்சியான ஆதரவும் உற்சாகமும் பெரிதும் பாராட்டுக்குரியவை ஆகும்.

பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கும் மற்றும் எல்லா ஊழியர்களுக்கும் அவர்களது இடையறா ஆதரவிற்கு நான் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

திஷான் டப்ளியூ. குணசேக்கர,
தலைவர் / முகமைத்துவப் பணிப்பாளர்

பணிப்பாளர்களின் அறிக்கை

இலங்கை கனிப்பொருள் மணல் லிமிட்டெட் பணிப்பாளர்களால் 2013 திசெம்பர் 31ஆந் திகதி முடிவடைந்த ஆண்டிற்கான தமது அறிக்கையும் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக் கூற்றுக்களும் கணக்காய்வு அறிக்கையும் இத்துடன் சமர்ப்பிக்கப்படுகின்றன.

பிரதான செயற்பாடுகள்

இலங்கை கனிப்பொருள் மணல் லிமிட்டெட் கூட்டுத்தாபன சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்கு அமைய பணிப்பாளர் சபைக்கு பின்வரும் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

- பாரமான கனிப்பொருள் கொண்ட மணல் வகைகளை அகழ்தல், பிரித்தெடுத்தல், சுத்திகரித்தல் பதப்படுத்தல் போன்றன.
- கரையோர பாரமான கனிப்பொருள் கொண்ட மணலைப் பயன்படுத்தி வர்த்தக அல்லது கைத்தொழில் பெறுமதி மிக்க பொருட்கள் அல்லது அதன் மூலம் உற்பத்தி செய்யத்தக்க ஏதேனும் பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் விற்பனை செய்தல்
- கரையோர பாரமான கனிப்பொருள் கொண்ட மணலைச் சுத்திகரிக்கும் போது அல்லது பதப்படுத்தலின் போது ஏற்படும் பெறுபேறாக ஏதேனும் உப உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் விற்பனை செய்தல்

உற்பத்தி

ஆண்டுக்கான உற்பத்திகளின் விபரங்கள் மெ. தொன்னில பின்வருமாறு:

இல்மனைற்று	37,904
ரூட்டைல்	1,406
சர்கோன்	228
பண்படுத்தாத மொனசைட்டு	21
Hi. Ti. இல்மனைற்று	4,780
ஈர மேசை நடுவண்கள்	1,964
ஈர மேசை கழிவுகள்	1,298
சுருள் நுண் மண்	3,626
காந்தமல்லா கழிவுகள்	16,902
பண்படுத்தாத சர்கோன்	2,192
	<u>70,321</u>

விற்பனை

கனிப்பொருள் மணல் 38,177 மெ.தொ. விற்பனையால் 947 மில்லியன் ரூபா ஈட்டப்பட்டது.

மெ.தொ. மி.ரூ.

இல்மனைற்று	36,306	691
ரூட்டைல்	1,870	256
சர்கோன்	1	--
	<u>38,177</u>	<u>947</u>

விளைவுகளும் பங்கிலாபங்களும்

வரி செலுத்திய பின்னரான இலாபம் 253 மில்லியன் ரூபாவாகும். பொறித் தொகுதி மற்றும் மிதவைப்படகு பிரிவின் 329 மில்லியன் ரூபா பெறுமதிமிக்க ஈர்க்கப்படாத மேந்தலைச் செலவுகள் இல்லாதிருந்தால் இலாபம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும். கட்டுப்படுத்தப்பட்ட உற்பத்தி மற்றும் புல்மோட்டையில் இருந்து நேரடியாகக் கப்பலேற்ற முடியாமை ஆகியவையே ஈர்க்கப்படாத மேந்தலைச் செலவினங்களுக்கு காரணமாகும்.

பங்கிலாபமாக 43 மில்லியன் ரூபா திறைசேரிக்கு செலுத்தப்பட்டது.

மில்லியன் ரூபா .

மொத்த வருமானம்	1,985	947
மொத்த இலாபம்	1,628	673
தேறிய இலாபம்	1,373	231

பணிப்பாளர்களின் அறிக்கை

சொத்து, பொறித் தொகுதி, கருவிகள்

ஒரு காலப்பகுதிக்குரிய உயர்ந்த தொகையாக, நிலையான சொத்துக்களுடனான சேர்மானம் 44 மில்லியன் ரூபாவாகும். நடப்பில் இருக்கும் மூலதன வேலை 31 மில்லியன் ரூபாவாகும். இத்தொகைகள் நீண்ட காலமாக பொறித்தொகுதி மற்றும் இயந்திரோபகரணங்கள் பதிலீடு செய்யப்படுதல் மற்றும் மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றன.

குறிக்கப்பட்ட மூலதனம்

80 மில்லியன் பங்குகளைக் கொண்டே வழங்கப்பட்ட மூலதனம் 800 மில்லியன் ரூபாவில் மாறுபடாமல் உள்ளது. எல்லா பங்குகளும் தனியே பொதுத் திறைசேரியின் செயலாளருக்கு சொந்தமானது. விபரங்கள் குறிப்பு இல 23இன் பிரகாரம் காணலாம்.

ஒதுக்குகள் மற்றும் வைத்திருக்கப்படுகின்ற வருவாய்கள்

ஒதுக்குகளில் மாற்றம் இருக்கவில்லை. கூடிய பங்கிலாபத்தினைச் செலுத்தியதன் விளைவாக, வைத்திருக்கப்படுகின்ற வருவாய்கள் 2012ஆம் ஆண்டின் 37 மில்லியன் ரூபா பாதகமான நிலுவையிலிருந்து 2013ஆம் ஆண்டில் 173 மில்லியன் ரூபா சாதகமான நிலுவை க்கு அதிகரித்துள்ளது.

குறுங்கால நிதிசார் சொத்துக்கள்

செலவினங்களை நிவர்த்தி செய்வதற்கு வருமானம் போதாமை காரணமாக குறுங்கால நிதிசார் சொத்துக்கள் 368 மில்லியன் ரூபாவில் இருந்து 161 மில்லியன் ரூபா வரை குறைவடைந்துள்ளன.

வரி விதிப்பு

அண்டிற்கான சாதாரண வரி வீதம் 28% ஆகும். எனினும், தாபனம் 12% சலுகை வரி வீதத்தினை அனுபவிக்கின்றது.

பங்குத் தகவல்கள்

ஒரு பங்கிற்கான அடிப்படை வருவாய் 3.16 ரூபாவாக இருந்தது.

நிதி நிலைமைக் கூற்றுத் திகதிக்கு பின்னர் இடம்பெறும் நிகழ்வுகள்

நிதி நிலைமைக் கூற்றுத் திகதிக்கு பின்னர் சரிப்படுத்தல்கள் செய்ய வேண்டிய எவ்வித நிகழ்வும் ஏற்படவில்லை.

தொழில் கொள்கைகள்

2013.12.31ஆம் திகதியில் ஊழியர்களின் எண்ணிக்கை 629 ஆக இருந்தது.

ஊழியர் பயிற்சி நிகழ்ச்சிகள் 2013ஆம் ஆண்டிலும் தொடர்ந்து நடைபெற்றன. தொழில்சார் ஆற்றல்கள் குறித்து கவனஞ் செலுத்துப்பட்டது.

நியதிச்சட்ட கொடுப்பனவுகள்

பணிப்பாளர்களின் மிகச் சிறந்த அறிவிற்கும் நம்பிக்கைக்கும் அமைய ஊழியர் தொடர்பாகவும் அரசாங்கத்திற்கும் செலுத்த வேண்டிய அனைத்து நியதிச்சட்ட கொடுப்பனவுகளும் குறிப்பிட்ட திகதியில் உரிய முறையில் செலுத்தியுள்ளதாக பணிப்பாளர் குழு திருப்தி கொண்டுள்ளது.

பணிப்பாளர்களின் அறிக்கை

பணிப்பாளர் சபை

தாபனத்தின் பணிப்பாளர் சபை பின்வருமாறு:

திரு.உ.டப்ளியூ. குணசேக்கர - தலைவர்/
முகாமைத்துவப் பணிப்பாளர்

திரு. எச்.ஜி. சிறிசேன - செயற்படு
பணிப்பாளர்

திரு ஆர். பண்டித்த -
சேக்கர - பணிப்பாளர்

திரு. உ.பி.ஈ. குஞ்சு - பணிப்பாளர்

திரு. என். ஆதிஹெட்டி - பணிப்பாளர்

கலாநிதி உ.எம்.ஓ.உ.கே.
திசாநாயக்கா- பணிப்பாளர்

திருமதி ஜே.சீ.வெலிகமகே- பணிப்பாளர்
/ திறைசேரிப் பிரதிநிதி

எதிர்காலத் திட்டங்கள்

நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளன. :-

* இருக்கும் பொறித் தொகுதியினை நவீனமயப்படுத்தலும் தரமுயர்த்துதலும்

* கோக்கிளாயிலுள்ள காணியில் புதிய தரமிக்க பொறித் தொகுதியொன்றை அமைத்தல்

* உற்பத்தியினை பெறுமதி கூட்டப்பட்ட உற்பத்திகளுக்கு விஸ்தரித்தல்

* கோக்கிளாய் மற்றும் முல்லைத்தீவுக்கு இடையிலான பிரதேசத்தில் உள்ள பார கனிப்பொருள் படிவுகளை ஆராய்தல் மற்றும் பயன்படுத்துதல்.

குறிக்கப்பட்ட பகுதிகளில் பார கனிப்பொருள்களைப் பயன்படுத்துவதற்கு விசேட உரிமத்தினைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் ஒதுக்கீடு கொள்ளுதல்

* எல்லை மதிற்சுவரை முழுமையாக அமைத்தல்

* யான்ஓயா நீர் வழங்கல் திட்டத்தினைப் பதுப்பித்தலும் தரமுயர்த்துதலும்

* புது ஊழியர் விடுதிகளை அமைத்தல்.

* மின்சார வழங்கலை விருத்தி செய்தல்

* கடல் நீரைப் பெற்றுக் கொள்வதற்கான குழாய் தொகுதியினை அமைத்து முடித்தல்.

* புதிதாக மேம்பத்தப்படும் பொறித்தொகுதி மற்றும் இயந்திரங்களைப் பொருத்துதல் என்பவற்றிற்கான கட்டடத்தை முழுமையாக அமைத்தல்.

பணிப்பாளர்களின் பங்குடைமை

பணிப்பாளர்களுக்கு நிறுவனத்தில் பங்குடைமை இல்லை. 100% பங்குடைமையும் பொதுத் திறைசேரிக்கு உரியதாகும்.

கூட்டுச் சமூகப் பொறுப்பு

கூட்டுச் சமூகப் பொறுப்பினை நிறைவேற்றுவதற்காக தாபனம் 24 மில்லியன் ரூபாவினை செலவழித்தது. சமூக சேமநல நடவடிக்கைகள், சமய நடவடிக்கைகள், கல்வி நடவடிக்கைகள் என்பனவற்றிற்கு அனுசரணை வழங்கியது.

பணிப்பாளர்களின் அறிக்கை

ஒப்பந்தங்கள் தொடர்பாக பணிப்பாளர்களின் கட்டுப்பாடு

தாபனத்தினால் செய்துள்ள அல்லது செய்ய உத்தேசித்துள்ள எவ்வித ஒப்பந்தம் தொடர்பாகவும் பணிப்பாளர்களின் நேரடி அல்லது மறைமுகக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.

தாபன நிர்வாகம்/உள்ளகக் கட்டுப்பாடு

தாபனத்தின் உள்ளகக் கட்டுப்பாடு குறித்து தமக்கு உள்ள பொறுப்பினை பணிப்பாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். தாபனச் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நிதிக் கூற்றுக்களை உரிய முறையில் தயாரித்தமையையும் அவற்றின் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்தும் விதத்தில் உள்ளக நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், தவறுகள் மற்றும் ஒழுங்கின்மைகளை முற்றாக தடுத்துக் கொள்வதாக அன்றி, அவற்றைக் குறைத்துக் கொள்வதை சாதாரண கால எல்லைக்குள் கண்டறிவதையே எந்தவொரு உள்ளக நிர்வாக முறைமையினால் உறுதிப்படுத்த முடியும்.

நிதி அறிக்கைகளை ஒப்பமிடும் நாள் வரையிலான கால எல்லைக்குள் உள்ளக நிர்வாக முறைமைகள் செயற்றிறன்மிக்கதாகச் செயற்பட்டதையிட்டு பணிப்பாளர் சபை திருப்தியடைந்துள்ளது.

நிலைப்பாடு குறித்து அக்கறை

நிதி அறிக்கைகளைத் தயாரிக்கும் போது நிலைப்பாடு குறித்த அக்கறையின் அடிப்படையில் பணிப்பாளர் சபை செயலாற்றியுள்ளனர்.

கணக்காய்வாளர்கள்

2013 திசெம்பர் 31ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான கணக்காய்வாளர்களாக சிசில் அரசகுலரத்ன அன்ட் கம்பனி செயல்பட்டது.

செயலாளர்கள்

வரையறுக்கப்பட்ட பீ.டப்ளியூ. கோப்பரேட் செக்ரடேரியல் (தனியார்) நிறுவனம் செயலாளர்களாக செயல்பட்டது.

பணிப்பாளர் சபையின் ஆணைப்படி, வரையறுக்கப்பட்ட பீ.டப்ளியூ. கோப்பரேட் செக்ரடேரியல் (தனியார்) நிறுவனம் செயலாளர்கள்

கடந்த ஐந்து வருடங்களுக்கான முக்கிய நிதிசார் தகவல்கள்

		2009	2010	2011	2012	2013
மொத்த விற்பனை வருவாய்	- மில். ரூபா	908	1,112	1,567	1,985	947
மொத்த இலாபம்	- மில். ரூபா	364	709	1,304	1,628	673
ஏனைய வருமானம்	- மில். ரூபா	219	294	200	224	56
வரிக்கு முன்னரான இலாபம்	- மில். ரூபா	325	678	1,107	1,373	231
வரிக்கு பின்னரான இலாபம்	- மில். ரூபா	230	528	950	1,190	253
ஈர்க்கப்படாத மேந்தலைச் செலவினங்கள்	- மில். ரூபா	134	193	248	292	329
மொத்த சொத்துக்கள்	- மில். ரூபா	2,156	2,152	2,611	2,029	2,345
மொத்த பொறுப்புக்கள்	- மில். ரூபா	274	308	319	249	354
பங்குடைமையாளரின் உரிமைப்பங்கு	- மில். ரூபா	1,881	1,844	2,292	1,780	1,991
வருமான வரி	- மில். ரூபா	86	151	155	182	1
திறைசேரிக்கான பங்கிலாபம் மற்றும் திரட்டிய நிதிக்கு மாற்றல்	- மில். ரூபா	35	573	500	1,700	43
ஊழியர்களின் எண்ணிக்கை		648	643	611	595	629
உரிமைப்பங்கிற்கான வரியின் முன்னரான தேறிய இலாபம்		17%	36%	48%	77%	12%
மொத்த சொத்துக்களுக்கான வரியின் முன்னரான தேறிய இலாபம்		15%	32%	42%	68%	10%
நடப்பு வீதம்		10:1	9:1	10:1	5:1	4:1

குணக்குர்ப்யவு முற்றும் முகர்ஐமுத்துவுக் குழுவுன் ஆறீக்குஐகு

சிறந்த ஆட்சி முறைக்கான பொது முயற்சிகள் வழிகாட்டல்களின் ஏற்பாடுகளுக்கு இணங்க கணக்காய்வு மற்றும் முகாமைத்துக் குழு 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் செயற்படும் வகையில் மீளநியமிக்கப்பட்டது. இக்குழு பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

திருமதி. ஜே.சீ.வெலிகமகே – தலைவர்

திரு ஆர்.பண்டித்தசேக்கர – உறுப்பினர்

திரு. டி.பி.ஏ. கூஞ்சு – உறுப்பினர்

மீளாய்வாண்டின் போது குழு இரு தடவைகள் கூடியதுடன், 2013 - 01 மற்றும் 2013 - 02 இலக்க இடைக்கால உள்ளக கணக்காய்வு அறிக்கை மற்றும் உறுப்பினர்களின் ஆலோசனைகள் குறித்து ஆழமாகக் கலந்துரையாடப்பட்டன. முக்கியமாகக் கருத்திற் கொள்ளப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முகாமைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. சில விடயங்கள் பணிப்பாளர் குழுவிற்கு மேற்கொண்டு கலந்துரையாடியதன் பின்னர் தீர்மானங்களை எடுப்பதற்காக அனுப்பப்பட்டன.

அரசு வளங்கள் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு மற்றும் கணக்காய்வாளர் நாயகம் திணைக்கள அதிகாரிகள் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டத்தின் அவதானிப்பாளர்களாக வருகைத் தந்திருந்தனர்.

2013 ஆம் ஆண்டிலும் தகுதியற்ற கணக்காய்வு அறிக்கையொன்றை வெளிவாரி கணக்காய்வாளர்கள் சமர்ப்பித்துள்ளதாகக் குழு அவதானித்தது .

திருமதி. ஜே.சீ. வெலிகமகே ,

தலைவர்,

கணக்காய்வு மற்றும் முகாமைத்துக் குழு.

சுயேச்சைக் கணக்காய்வாளரின் அறிக்கை

இலங்கை கனிப்பொருள் மணல் லிமிட்டெட் பங்குதாரர்களுக்கு நிதிக் கூற்றுக்கள் மீதான அறிக்கை

2013 திசெம்பர் 31இல் உள்ளவாறு நிதி நிலைமைக் கூற்று, மற்றும் முடிவடைந்த ஆண்டிற்கான விபரமான வருமானக் கூற்று, உரிமைப் பங்கில் மாற்றங்கள் கூற்று, முடிவடைந்த ஆண்டிற்கான காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் 16 முதல் 32 வரையிலான பக்கங்களில் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளின் சுருக்கம் மற்றும் ஏனைய விபரக் குறிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இலங்கை கனிப்பொருள் மணல் லிமிட்டெட் நிதிக் கூற்றுக்களை நாம் கணக்காய்வு செய்துள்ளோம்.

நிதிக் கூற்றுக்களுக்கான முகாமையின் பொறுப்பு

இலங்கை கணக்கீட்டு நியமங்களின் பிரகாரம், இந்நிதிக் கூற்றுக்களை தயாரித்தல் மற்றும் நியாயமாக சமர்ப்பித்தல் ஆகியவற்றுக்கு முகாமை பொறுப்பாயுள்ளது. இப்பொறுப்பானது, வடிவமைத்தல், அமுல் படுத்தல் மற்றும் பிழைகள் அல்லது மோசடி காரணமாக தவறான கூற்றுக்கள் அற்றவையாகவும், பொருத்தமான கணக்கீட்டுக் கொள்கைகளைத் தெரிந்து பயன்படுத்தியதாகவும் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு நியாயமான கணக்கியல் மதிப்பீடுசெய்ததாகவும் நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாக சமர்ப்பித்தல் ஆகியவை தொடர்பான உள்ளகக் கட்டுப்பாடுகளைப் பேணுதல் ஆகியவற்றை உள்ளடக்குகின்றது.

கணக்காய்வு நோக்கெல்லை மற்றும் அபிப்பிராயத்தின் அடிப்படை

கணக்காய்வாளர்கள் என்ற வகையில் எமது கணக்காய்வில் வெளிப்படுத்தியிருக்கும் நிதி அறிக்கைகள் குறித்த கருத்தில் எமது கருத்தினை வெளிப்படுத்துவதே எமது பொறுப்பாகும். இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரமே எமது கணக்காய்வினை மேற்கொள்கின்றோம். அதன்படி, தவறான கூற்றுக்களற்றதாக குறிப்பிட்ட நிதி அறிக்கைகள் இருப்பதனை நியாயமான முறையில் உறுதிப்படத்தம் வகையில் எமது கணக்காய்வு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட நிதி அறிக்கைகளில் சோதனை அடிப்படையில் பரீட்சித்தல், நிதிக் கூற்றுக்களில் உள்ள தொகைகளின் விளக்கம் மற்றும் வெளிப்படுத்தல்கள் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் சான்றுகள் என்பன அடங்கியுள்ளன. மேலும் கணக்காய்வானது, பயன்படுத்தப்பட்ட கணக்கீட்டு விதிகளை மதிப்பீடுதல், முகாமையால் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான மதிப்பீடுகள், முழுமொத்த நிதிக் கூற்று சமர்ப்பித்தலை கணிப்பீடு செய்தல் ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

எமது அறிவிற்கும் நம்பிக்கைக்கும் எட்டிய வரை கணக்காய்விற்கு அவசியமான அனைத்து தகவல்களையும் விளக்கங்களையும் பெற்றுள்ளோம். எனவே எமது அபிப்பிராயங்களுக்கான நியாயமான அடிப்படையை எமது கணக்காய்வு வழங்குகின்றது என நாம் நம்புகின்றோம்.

அபிப்பிராயம்

2013 திசெம்பர் 31ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான திருத்தமான கணக்கீட்டுப் பதிவுகளைத் தாபனம் பேணியுள்ளது என்பதும் 2013 திசெம்பர் 31 திகதியில் உள்ளபடி நிதிக் கூற்றுக்கள் தாபனத்தின் அலுவல்களின் நிலைமை குறித்து உண்மையான, சாதாரணமான கருத்தை வழங்குகின்றன என்பதும் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப் பாய்ச்சல் மற்றும் விபரமான வருமானம் இலங்கை கணக்கீட்டு நியமங்களின் பிரகாரம் அமைந்துள்ளன என்பதும் எமது பரிசீலனைகளிலிருந்து புலப்படுகின்றன என்பது எமது அபிப்பிராயமாகும்.

ஏனைய சட்ட மற்றும் ஒழுங்கு விதிகளின் அவசியம் குறித்து அறிக்கை

எமது அபிப்பிராயத்தின் படி, இந்நிதிக் கூற்றுக்கள் 2007 இன் 07ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் பிரிவு 151 (2) இன் தேவைகளுடன் இணங்குகின்றன.

சிசில் அரசுகுலர்தன அன்ட் கம்பனி பட்டயக் கணக்காளர்கள் கொழும்பு 2014 ஏப்பிரல் 3

விபரமான வருமானக் கூற்று

திசெம்பர் 31ஆந் திகதியில் முடிவடைந்த
ஆண்டிற்கானது

	குறிப்பு	2013 ரூபா	2012 ரூபா
மொத்த வருவாய்	3	947,219,786	1,984,519,030
பெறுமதி சேர்க்கப்பட்ட வரி		<u>(3,430)</u>	<u>(37,208)</u>
தேறிய வருவாய்		947,216,356	1,984,481,822
விற்பனைச் செலவு	4	<u>(274,244,438)</u>	<u>(356,782,409)</u>
மொத்த இலாபம்		672,971,918	1,627,699,413
ஏனைய தொழிற்படு வருமானம்	5	<u>11,506,361</u>	<u>48,853,574</u>
		684,478,279	1,676,552,987
விநியோக செலவுகள்		(4,009,763)	(6,193,568)
நிர்வாகச் செலவுகள்		(164,367,320)	(179,731,901)
ஏனைய தொழிற்படு செலவினங்கள்		<u>(329,567,189)</u>	<u>(292,486,606)</u>
		(497,944,272)	(478,412,075)
தொழிற்படு இலாபம்		186,534,007	1,198,140,912
நிதி வருமானம்	6	<u>44,724,716</u>	<u>174,948,756</u>
ஆண்டிற்கான வருமான வரிக்கு முன்னரான இலாபம்		231,258,723	1,373,089,668
வருமான வரிச் செலவுகள்	7	<u>21,609,209</u>	<u>(184,028,645)</u>
ஆண்டிற்கான வருமான வரிக்கு பின்னரான இலாபம்		<u>252,867,932</u>	<u>1,189,061,023</u>
ஆண்டிற்கான தேறிய இலாபம்		<u>252,867,932</u>	<u>1,189,061,023</u>
பங்கொன்றிற்கான வருவாய்	8	3.16	14.86
ஆண்டிற்கான தேறிய இலாபம்		252,867,932	1,189,061,023
ஏனைய விபரமான வருமானங்கள்		-----	-----
ஆண்டிற்கான மொத்த விபரமான வருமானங்கள்		<u>252,867,932</u>	<u>1,189,061,023</u>

நிதி நிலைமைக் கூற்று

திசெம்பர் 31ஆந் திகதியில் உள்ளவாறு

		2013 ரூபா	2012 ரூபா
குறிப்பு			
சொத்துக்கள்			
நடைமுறையற்ற சொத்துக்கள்			
சொத்து, பொறித்தொகுதி, கருவிகள்	9	508,453,508	192,799,444
அருவச் சொத்துக்கள்	10	1,007,602	769,905
பிற்போடப்பட்ட வரிவிதிப்பு	11	16,498,541	223,974
முற்பணம்	12	<u>504,921,448</u>	<u>502,421,448</u>
மொத்த நடைமுறையற்ற சொத்துக்கள்		<u>1,030,881,099</u>	<u>696,214,771</u>
நடைமுறை சொத்துக்கள்			
இளைப்பாற்று நன்மை கடப்பாடுகளுக்கான முதலீடுகள்	13	-----	4,969,258
பொருட்பதிவேடுகள்	14	861,770,909	637,419,837
குறுங்கால நிதிச் சொத்துக்கள்	15	161,169,876	368,048,580
முற்பணங்கள் மற்றும் வைப்புக்கள்	16	4,387,410	87,515,241
முன்செலுத்தப்பட்ட செலவினங்கள்	17	12,193,869	12,947,826
ஏனைய நடைமுறைச் சொத்துக்கள்	18	273,338,545	214,515,460
காசும் காசுக்கு சமமானவைகளும்	19	931,171	7,830,856
மொத்த நடைமுறைச் சொத்துக்கள்		<u>1,313,791,780</u>	<u>1,333,247,058</u>
மொத்த சொத்துக்கள்		<u>2,344,672,879</u>	<u>2,029,461,829</u>
உரிமைப்பங்கு மற்றும் பொறுப்புக்கள்			
உரிமைப்பங்கு			
குறிக்கப்பட்ட மூலதனம்	20	800,000,000	800,000,000
ஏனைய ஒதுக்குகள்	21	1,017,544,343	1,017,544,343
வைத்திருக்கப்படுகின்ற வருவாய்/(நட்டம்)	22	<u>173,044,591</u>	<u>(36,823,341)</u>
மொத்த உரிமைப் பங்கு		<u>1,990,588,934</u>	<u>1,780,721,002</u>
பொறுப்புக்கள்			
நடைமுறையற்ற பொறுப்புக்கள்			
இளைப்பாற்று நன்மை கடப்பாடுகள்	23	41,957,630	-----
		<u>41,957,630</u>	-----
நடைமுறை பொறுப்புக்கள்			
வருமானவரி பொறுப்புக்கள்	24	-----	123,842,290
வியாபாரம் மற்றும் ஏனைய கடன் வழங்குவோர்	25	247,849,556	29,269,116
ஏற்பாடுகள் மற்றும் சேரும் செலவினங்கள்	26	<u>64,276,759</u>	<u>95,629,421</u>
		312,126,315	248,740,827
மொத்த பொறுப்புக்கள்		<u>354,083,945</u>	<u>248,740,827</u>
மொத்த உரிமைப்பங்கு மற்றும் பொறுப்புக்கள்		<u>2,344,672,879</u>	<u>2,029,461,829</u>

2007இன் 7ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் தேவைப்பாடுகளுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதனை நான் உறுதிப்படுத்துகின்றேன்.

ஒப்பம் - திருமதி எச்.ஜி.என். நந்தசேன - தலைமை நிதி உத்தியோகத்தர்

இந்நிதிக் கூற்றுக்களின் தயாரிப்பிற்கும் சமர்ப்பித்தலுக்கும் பணிப்பாளர் சபை பொறுப்பாக உள்ளது. பணிப்பாளர் சபைக்காகவும் அதற்கு சார்பாகவும் அங்கீகரிக்கப்பட்டு ஒப்பமிடப்பட்டுள்ளது.

ஒப்பம்- டி.டப்ளியூ. குணசேக்கர - பணிப்பாளர்

ஒப்பம்- எச்.ஜி.சிறிசேன - பணிப்பாளர்

திகதி: 2014 ஏப்பிரல் 3ஆந் திகதி

ரூபா

	அறிவிக்கப்பட்ட மூலதனம்	வைத்திருக்கப்படுகின்ற வருவாய்	மிதவைப்படக காப்புறுதி ஆழ் நிதிய ஒதுக்கு	பதிலீடு /தரமுயர்த்தல் பொறித்தொகுதி மற்றும் இயந்திராதிகள் ஆழ் நிதிய ஒதுக்கு	தலைமை அலுவலகக் கட்டட ஆழ் நிதிய ஒதுக்கு	ஊழியர் ஒதுக்கு நஷ்டஈட்டு ஆழ் நிதிய ஒதுக்கு	சுனாமி பழுதுபார்த்தல் ஆழ் நிதிய ஒதுக்கு	மொத்தம்
2012.01.01 ஆந் திகதியன்று நிலுவை	800,000,000	474,115,636	111,000,000	706,346,960	171,149,672	10,246,237	18,801,474	2,291,659,979
வருடத்திற்கான மொத்த விபரமான வருமானம்	-----	1,189,061,023	-----	-----	-----	-----	-----	1,189,061,023
திறைசேரிக் கான பங்கிலாபம்	-----	(1,700,000,000)	-----	-----	-----	-----	-----	(1,700,000,000)
2012.12.31 ஆந் திகதியன்று நிலுவை	800,000,000	(36,823,341)	111,000,000	706,346,960	171,149,672	10,246,237	18,801,474	1,780,721,002
2013.01.01 ஆந் திகதியன்று நிலுவை	800,000,000	(36,823,341)	111,000,000	706,346,960	171,149,672	10,246,237	18,801,474	1,780,721,002
வருடத்திற்கான மொத்த விபரமான வருமானம்	-----	252,867,932	-----	-----	-----	-----	-----	252,867,932
திறைசேரிக் கான பங்கிலாபம்	-----	(43,000,000)	-----	-----	-----	-----	-----	(43,000,000)
2013.12.31 ஆந் திகதியன்று நிலுவை	800,000,000	173,044,591	111,000,000	706,346,960	171,149,672	10,246,237	18,801,474	1,990,588,934

காசுப்பாய்ச்சல் கூற்று

திசெம்பர் 31ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கானது

	2013 ரூபா	2012 ரூபா
வரிவிதிப்புக்கு முன்னரான இலாபம்/ (நட்டம்)	231,258,723	1,373,089,668
சீராக்கல்கள்		
மாற்றப்பட்ட PPE	-----	2,996,507
பெறுமானத்தேய்வு மற்றும் கடன் தீர்ப்பனவு	66,519,387	30,198,651
வட்டி வருமானம்	(44,724,716)	(174,948,756)
பணிக்கொடை	962,579	(8,663,093)
சொத்து, பொறித்தொகுதி, கருவிகள் விற்பனை மீதான இலாபம்	<u>(2,348,784)</u>	<u>(7,530,175)</u>
செயற்படு மூலதன மாற்றங்களுக்கு முன்னரான தொழிற்பாட்டு இலாபம்	251,667,189	1,215,142,802
பொருட்பதிவுகளில் (அதிகரிப்பு)/ குறைவு	(224,351,072)	(184,643,689)
வியாபாரம் மற்றும் ஏனைய வருமதிகளில் (அதிகரிப்பு)/ குறைவு	37,087,291	(94,180,442)
வியாபாரம் மற்றும் ஏனைய செலுத்தக்கூடியவைகளில் அதிகரிப்பு/ (குறைவு)	<u>144,227,778</u>	<u>(37,082,741)</u>
தொழிற்பாட்டு செயற்பாடுகளில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட பணம்	208,631,186	899,235,930
செலுத்தப்பட்ட பணிக்கொடை	(5,717,139)	(9,245,386)
செலுத்தப்பட்ட வருமான வரி	<u>(130,536,236)</u>	<u>(146,222,684)</u>
தொழிற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து காசுப் பாய்ச்சல்	72,377,811	743,767,861
முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்து காசுப் பாய்ச்சல்		
முதலீடுகளில் உள்ள வைப்புக்கள்		
முதலீடுகளை மீளப் பெறல்	258,560,152	1,380,313,498
அரசாங்க வளங்கள் முகாமைத்துவக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்திய முற்பணம்	-----	(500,000,000)
வரி வருமானம்	42,224,716	172,527,308
முடிவுறாத மூலதன வேலை	<u>(31,967,154)</u>	<u>(76,732,232)</u>
சொத்து, பொறித் தொகுதி, கருவிகள் மற்றும் அருவச் சொத்துக்களைக் கைப்பற்றுதல்	<u>(350,595,326)</u>	<u>(21,326,321)</u>
சொத்து, பொறித்தொகுதி, கருவிகளை அகற்றுவது மூலம் பெற்ற தொகை	<u>2,500,116</u>	<u>7,546,318</u>
முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்து தேறிய காசுப் பாய்ச்சல்	(79,277,496)	962,328,571
நிதி நடவடிக்கைகளிலிருந்து காசுப் பாய்ச்சல்		
செலுத்திய பங்கிலாபம்	-----	<u>(1,700,000,000)</u>
நிதி நடவடிக்கைகளிலிருந்து தேறிய காசுப் பாய்ச்சல்	-----	(1,700,000,000)
காசு மற்றும் காசுக்கு சமமானவை மீதான தேறிய அதிகரிப்பு/(குறைப்பு)	(6,899,685)	6,096,432
வருட ஆரம்பத்தில் காசு மற்றும் காசுக்கு சமமானவை	<u>7,830,856</u>	<u>1,734,424</u>
வருட இறுதியில் காசு மற்றும் காசுக்கு சமமானவை	<u>931,171</u>	<u>7,830,856</u>
காசு மற்றும் காசுக்கு சமமானவையின் பகுப்பாய்வு		
வங்கியிலிருக்கும் பணம்	662,438	7,636,673
கையிருப்பில் உள்ள பணம்	248,733	152,423
சில்லறைப் பணம்	<u>20,000</u>	<u>41,760</u>
	<u>931,171</u>	<u>7,830,856</u>

நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

2013 திசெம்பர் 31ஆந் திகதியுடன் ஆண்டிற்கானது

1. தாபனத் தகல்கள்

1.1 பொது

இலங்கை கனிப்பொருள் மணல் லிமிடட் இலங்கை அரசாங்கத்திற்கு முழுமையாக சொந்தமான இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். அதன் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் இல. 341/21, சரண மாவத்தை, இராஜகிரியவில் அமைந்துள்ளது.

1.2 பிரதான செயற்பாடுகளும் தொழிற்பாடுகளின் தன்மையும்

பாரமான கனிப்பொருள் மணலை அகழ்தல், பதப்படுத்தல், சந்தைப்படுத்தல் ஆகியனவே அதன் பிரதான செயற்பாடுகளாகும்.

திருகோணமலை கொட்பேயில் உள்ள மிதவைகள் பிரிவினை மூடுவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1.3 ஊழியர் எண்ணிக்கை

வருட இறுதியில் தாபனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை 629 ஆகும்.

2. முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளின் சுருக்கம்

2.1 தயாரித்தலின் அடிப்படை

இலங்கை கனிப்பொருள் மணல் லிமிடட்டின் நிதிக் கூற்றுக்கள் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு (இலங்கை நிதி அறிக்கையிடல் நியமங்கள் - SLFRSS) இணங்க தயார் செய்யப்பட்டுள்ளன. இந்நிதிக் கூற்றுக்கள் சரித்திரச் செலவு மரபின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளன. நிதிக் கூற்றுக்கள் இலங்கை நிதி அறிக்கையிடல் நியமங்களுக்கு அனுசூலமாகத் தயாரிக்கும் போது நம்பகமான கணக்கீட்டு மதிப்பீடுகளைப் பயன்படுத்துதல் அவசியமாகும். அத்துடன், முகாமை கணக்கீட்டுக் கொள்கைகளைப் பிரயோகிக்கும் படிமுறைகளின் போது, முகாமையின் தீர்ப்புக்களும் அடிப்படையாகக் கொள்ளப்படும். இவ்வாறு பிரயோகிக்கப்படும் மேற்படி உயர் முகாமைத்துவ தீர்ப்புகள் தொடர்பான பரப்புக்கள், இந்நிதி அறிக்கைகளுக்குரிய முக்கிய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் ஊகங்கள் என்பன குறிப்பு இல 2A யில் காட்டப்பட்டுள்ளன.

2.2 கணக்கீட்டுக் கொள்கைகளில் மாற்றங்கள்

கடந்த வருடத்தின் நிதிக் கூற்றுக்களுக்கான சமர்ப்பித்தல் மற்றும் வகைப்படுத்தல் என்பன சிறந்த சமர்ப்பித்தலுக்காவும் நடப்பு ஆண்டில் ஏனையவற்றுக்கு சமமாக இருக்கக் கூடிய விதத்திலும் திருத்தப்பட்டுள்ளன.

2.3 வெளிநாட்டு நாணய மற்றும்

2.3.1 முன்வைத்தல் மற்றும் தொழிற்பு நாணயப் புழக்கம்

இந்நிதிக் கூற்றுக்களில் உள்ள கொடுக்கல் வாங்கல் மற்றும் நிலுவைகள் என்பன நிறுவனம் செயற்படும் ஆரம்ப பொருளாதாரச் சூழலுக்குரிய நாணயத்தினைப் பயன்படுத்தி அளவிடப்பட்டுள்ளன. நிறுவனத்தின் சமர்ப்பிப்பதற்கான புழக்கத்தில் இருக்கும் நாணயமான இலங்கை ரூபாயைப் (LKR) பயன்படுத்தி நிதி அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

2013 திசம்பர் 31ஆந் திகதியுடன் ஆண்டிற்கானது

2.3.2 கொடுக்கல் வாங்கல் மற்றும் நிலுவைகள்

கொடுக்கல் வாங்கல் நடைபெறும் தினத்தில் நிலவிய செலாவணி வீதத்தினை அடிப்படையாகக் கொண்டு வெளிநாட்டு நாணயத்தினால் நடைபெற்ற கொடுக்கல் வாங்கல் தொழிற்படு நாணயத்திற்கு மாற்றப்பட்டது. அவ்வாறான சரிப்பத்தல்களின் விளைவாகவும் நாணயச் வெளிநாட்டு நாணயத்தில் குறிக்கப்பட்டுள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களிலின் வருட இறுதி மாற்றல் வீதங்களின் மாற்றங்களாலும் ஏற்படக்கூடிய அந்நிய செலாவணி இலாபங்களும் நட்டங்களும் விபரமான வருமானக் கூற்றில் காட்டப்பட்டுள்ளன.

2.4 சொத்துக்கள், பொறித்தொகுதி மற்றும் கருவிகள்

சொத்துக்கள், பொறித்தொகுதி மற்றும் கருவிகள் என்பன முகாமையால் எதிர்பார்க்கப்படும் விதத்தில் பயன்படுத்தக்கூடிய நிலைமைக்கு கொண்டுவருவதற்கு மேற்கொள்கொள்ளும் செலவுகள் உள்ளடங்கலாக ஆரம்பத்தில் செலவினத்தில் பதியப்பட்டன.

பின்னர், சொத்துக்கள், பொறித்தொகுதி மற்றும் கருவிகள் மீதான செலவுகளிலிருந்து திரண்ட தேய்மானம் மற்றும் திரண்ட பெறுமதி இழப்பு நட்டங்கள் ஆகியவற்றை கழித்து வரும் பெறுமதியில் கணிப்பிடப்பட்டன.

அச்செலவினால் சொத்தின் எதிர்பார்க்கப்பட்ட ஆயுக்காலத்தை நீடிக்க முடிந்தால் அதனால் உருவாகும் இலாபங்கள் தாபனத்திற்கு கிடைத்தாலேயே பிந்திய கால செலவுகள் சொத்துக்களின் காவுகைத் தொகையில் உள்ளடக்கவோ அல்லது சொத்தாகவோ இனங்காணப்படுவதுடன், தாபனத்தால் அச்செலவினை நம்பகமான முறையில் அறவிட முடிகின்றது.

தாபனம் ஏனைய சொத்துக்களை நாளாந்தம் பராமரிப்பதற்கும் பேணுவதற்கும் மேற்கொள்ளும் செலவுகள் விபரமான வருமானக் கூற்றில் உரிய காலப்பகுதிக்கான செலவாகக் கருதப்படும்.

காணிகள் பெறுமதி இறக்கஞ் செய்யப்படாததுடன், ஏனைய சொத்துக்களின் தேய்மானம் நேர்கோட்டு முறைமையைப் பயன்படுத்தி கீழே காட்டப்பட்டவாறு மதிப்பிடப்பட்ட பயன்தரு ஆயுட்காலத்திற்குள் செலவு ஒதுக்கப்பட்டு அளவிடப்படும்:

வேலைத்தள அபிவிருத்தி	20 வருடங்கள்	5%
கட்டிடங்கள்	20 வருடங்கள்	5%
பொறித்தொகுதி மற்றும் இயந்திராதிகள்	10 வருடங்கள்	10%
கருவிகள் மற்றும் உபகரணங்கள்	10 வருடங்கள்	10%
தளபாடங்கள், பொருத்திகள் மற்றும் உபகரணங்கள்	10 வருடங்கள்	10%
மோட்டார் வாகனங்கள்	5 -6.5 வருடங்கள்	15%-20%
நீர் வழங்கல்	10 வருடங்கள்	10%
மிதவைப் படகுகள்	10 வருடங்கள்	10%
சகதிச் சுரங்கங்கள்	4 வருடங்கள்	25%
கணினி வன்பொருள்	4 வருடங்கள்	25%

சொத்தின் காவுகைத் தொகை அதன் மதிப்பிடப்பட்ட மீள்பெறக்கூடிய தொகையை விடக் கூடுதலாக இருப்பின், அச்சொத்தின் காவுகைத் தொகை உடனடியாக மீளக் கிடைக்கக்கூடிய தொகையில் பதிவுசெய்யப்படும்.

சொத்துக்கள், பொறித் தொகுதி மற்றும் கருவிகள் மீள்மதிப்பீடு தற்போதைக்கு மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன், தாபனம் அரசு மதிப்பீட்டாளர் ஒருவரைக் கொண்டு மதிப்பீடு செய்வதற்கான முணற்சிகளை மேற்கொள்கின்றது.

நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

2013 திசம்பர் 31ஆம் திகதியுடன் ஆண்டிற்கானது

2.5 அருவச் சொத்துக்கள்

விசேட கணினி மென்பொருள் மற்றும் முறைமைகளைக் கைப்பற்றுவதற்கு மேற்கொள்ளும் செலவு கைப்பற்றப்பட்ட கணினி மென்பொருள் மற்றும் தொழிற்படும் தொகுதியாக மூலதனமாக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட அருவச் சொத்துக்கள் செலவிலிருந்து திரண்ட கடன் தீர்ப்பளவு மற்றும் திரண்ட பெறுமதி இழப்பு நட்டங்களைக் கழித்து செலவில் கணிக்கப்பட்டுள்ளன. இச்செலவுகள் அவற்றின் மதிப்பிடப்பட்ட பயன்தரு ஆயுட்காலத்திற்குள் பின்வருமாறு கடன் கழிப்பு செய்யப்படும்.

கணினி மென்பொருள் 4 வருடங்கள் 25%

கணினி மென்பொருள் பேணல் தொடர்பான செலவினங்கள் குறிப்பிட்ட செலவு மேற்கொள்ளப்பட்ட காலத்தின் செலவாகக் கருதப்படும்.

2.6 நிதி சாரா சொத்துக்கள் மீதான பெறுமதி இழப்பு

ஒவ்வொரு அறிக்கையிடும் காலப்பகுதியின் இறுதியிலும் தாபனத்தால் அதன் சொத்துக்கள், பொறித் தொகுதி மற்றும் கருவிகள் மற்றும் அருவச் சொத்துக்கள் மீதான காவுகைப் பெறுமானங்கள் குறித்து மீளாய்வு செய்ய வேண்டியுள்ளதுடன், அச்சொத்துக்கள் தொடர்பாக ஏதேனும் பெறுமதி இழப்புக்கான அறிகுறிகள் இருக்கின்றனவா என உறுதிக்கடுத்திக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு ஏதேனும் அறிகுறிகள் இருப்பின், பெறுமதி இழப்பு நட்ட(இருப்பின்) அளவினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு உரிய சொத்தின் மீளக் கிடைக்கக் கூடிய பெறுமதி மதிப்பீடு செய்யப்படும். ஒவ்வொரு சொத்தினதும் மீள அறவிடக்கூடிய பெறுமதியினை மதிப்பீடு செய்யவதற்கு முடியாத சந்தர்ப்பத்தில் பண உருவாக்கற் கூறாகக் கருதி, சொத்துக்கள் உரியதாகும் காசு உருவாக்கற் கூறின் மீள அறவிடக்கூடிய பெறுமதியினை மதிப்பீடு செய்ய தாபனம் முடிவு செய்யும்.

விற்பனை மீதான செலவினங்களைக் கழித்த நியாயமான பெறுமதியையும் நடப்பிலுள்ள பெறுமதியையும் விடக் கூடுதலான பெறுமதியே மீள அறவிடக்கூடிய பெறுமதி ஆகும். நடப்பிலுள்ள பெறுமதியை மதிப்பீடு செய்கையில், வரிக்கு மன்பான கழிவு வீதத்தினைப் பயன்படுத்தி மதிப்பிடப்பட்ட எதிர்கால பணப்பாய்ச்சல்கள் அவற்றின் தற்போதைய பெறுமதிக்கு கழிக்கப்படும். அக்கழிவு வீதம் பணத்தின் மீதான காலப் பெறுமதியின் நடப்பிலுள்ள சந்தை மதிப்பீடுகளையும் எதிர்கால காசுப் பாய்ச்சல்கள் சரிப்படுத்தப்படாத மதிப்பீடுகளுக்கான சொத்துக்களில் குறிப்பிட்ட இழப்பு நேரிடக்கூடிய நிலையையும் பிரதிபலிக்கின்றன.

ஒரு சொத்தின் மீள அறவிடக்கூடிய தொகை (அல்லது பண உருவாக்கற் கூறு) அதன் காவுகைத் தொகையைவிடக் குறைவாக மதிப்பீடு செய்யப்படும், சொத்தின் காவுகைத் தொகை (அல்லது பண உருவாக்கற் கூறு) அதன் மீள அறவீட்டுத் தொகைக்கு குறைக்கப்படும். பெறுமதி அழப்பு நட்டமானது விபரமான வருமானக் கூற்றில் உடனடியாக சரிப்படுத்தப்படும்.

2.7 நிதிச் சொத்துக்கள்

2.7.1 வகைப்படுத்துதல்

ஆரம்ப இனங்காணலாக தாபனம் அதன் நிதிச் சொத்துக்களை கடன்களாகவும் வருமதிகளாகவும் வகைப்படுத்தலை பின்வருமாறு உறுதிப்படுத்துகின்றது.

நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

2013 திசம்பர் 31ஆந் திகதியுடன் ஆண்டிற்கானது

கடன்கள் மற்றும் வருமதிகள்

கடன்கள் மற்றும் வருமதிகள் என்பன நிரந்தரமாகவும் உறுதியாகவும் செயற்படு சந்தையில் பட்டியலிடப்படாத மரபு சாரா நிதிச் சொத்துக்களாகும். நடைமுறையற்ற சொத்துக்கள் என வகைப்படுத்தப்பட்ட, அறிக்கையிடும் காலப்பகுதியின் இறுதிக்கு பின்னரான 12 மாதங்களை விடக் கூடிய முதிர்ச்சிகளைத் தவிர, கடன்களும் வருமதிகளும் நடைமுறைச் சொத்துக்களுக்குள் உள்ளடக்கப்படுகின்றன. தாபனத்தின் மற்றும் வருமதிகளில் வர்த்தக் மற்றும் ஏனைய வருமதிகள், மீள்கொள்ளவு செய்யக்கூடிய அரசாங்க ஆவணங்கள், முற்கொடுப்பனவுகள், ஊழியர்க்கு வழங்கிய கடன், காசும் காசுக்கு சமமானவையும் என்பன உள்ளடங்குகின்றன.

2.7.2 இனங்காணல் மற்றும் ஆரம்ப மதிப்பீடு

கடன்கள் மற்றும் வருமதிகளாக வகைப்படுத்தப்பட்ட நிதிச் சொத்துக்கள், தாபனம் கொடுக்கல் வாங்கலில் முதலில் ஈடுபட்ட நாளிலேயே வகைப்படுத்தப்படும். நிதிச்சொத்தொன்று ஆரம்பத்தில் நியாயமான பெறுமானத்தையும் நேரடி கொடுக்கல் வாங்கல் செலவுகளையும் கூட்டுவதன் மூலம் மதிப்பிடப்படும்.

நிதிச் சொத்துக்களிலிருந்து காசுப் பாள்சல் பெறுவதற்கான உரிமை காலாவதியாகும் போது அல்லது வேறு தரப்பினருக்கு மாற்றும் போது மற்றும் தாபனம் நிதிச் சொத்துக்களின் எல்லா ஐயப்பாடானதும் விளைவுமிக்கதுமான உரிமைகளை மாற்றிய போதும் நிதிச்சொத்துக்களை இனங்காண்பது நிறுத்தப்படல் வேண்டும்.

2.7.3 பிற்கால மதிப்பீடு

கடன்களும் வருமதிகளும் விளைபயன்மிக்க வட்டி முறைமையைப் பயன்படுத்தி பெறுமதி இழப்பினைக் கழித்து கடன் கரைப்புச் செலவில் அளவிடப்படும்.

2.7.4 நிதிச் சொத்துக்களின் பெறுமதி இழப்பு கடன் கரைப்புச் செலவு மீதான சொத்துக்கள்

தாபனம் எல்லா அறிக்கையிடும் காலப்பகுதியின் இறுதியிலும் நிதிச் சொத்தொன்றில் பெறுமதி இழப்பு ஏற்படுவதற்கு நிச்சயமான ஆதாரம் உள்ளதா என மதிப்பீடு செய்யும். சொத்தின் ஆரம்ப வகைப்படுத்தலின் பின்னர் (நட்ட நிகழ்வு) நடைபெறும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளின் காரணமாக தெளிவான ஆதாரம் இருந்தாலேயே, நிதிச் சொத்தொன்றில் பெறுமதி இழப்பு ஏற்படும் அல்லது பெறுமதி இழப்புக்கு ஆளாகும். மேலும் அந்நட்ட நிகழ்வு (அல்லது நிகழ்வுகள்) நம்பகமான முறையில் மதிப்பிடப்படக் கூடிய நிதிச் சொத்துக்கள் மீதான மதிப்பிடப்பட்ட எதிர்கால காசுப் பாய்ச்சல்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

கடன் கரைப்புச் செலவில் மேற்கொள்ளப்படும் கடன்கள் மற்றும் வருமதிகளுக்கான இழப்புத் தொகை, நிதிச் சொத்துக்களின் மூல விளைபயன் மிக்க வரி வீத்தில் கழிக்கப்பட்டு (இன்னும் நடைபெற்றிராத எதிர்கால கடன் நட்டங்கள் தவிரந்த) சொத்துக்களின் காவுகைத் தொகைக்கும் மதிப்பிடப்பட்ட எதிர்கால காசுப் பாய்ச்சல்களின் நடப்பிலுள்ள பெறுமதிக்கும் இடையிலான வித்தியாசமாக அளவிடப்படும். நிதிச் சொத்துக்களின் காவுகைத் தொகையானது கழிக்கப்படுவதுடன், நட்டத் தொகையானது விபரமான வருமானக் கூற்றில்.

வகைப்படுத்தப்படும். பிற்காலப்பகுதியில் பெறுமதி இழப்பு நட்டங்கள் குறைந்தாலோ மற்றும் பெறுமதி இழப்பு இனங்காணப்பட்டதன் பின்னர் ஏற்படும் நிகழ்வுடன் தொடர்புபடுத்த முடிந்தாலோ முன்பு இனங்காணப்பட்ட பெறுமதி இழப்பு வட்டத்தின் பின்னடைவு விபரமான வருமானக் கூற்றில் வகைப்படுத்தப்படும்.

நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

2013 திசம்பர் 31ஆந் திகதியுடன் ஆண்டிற்கானது

2.8 இருப்புக்கள் பதிவு

இருப்புக்கள் பதிவு குறைந்த செலவில் அல்லது தேறிய பணமாகும் பெறுமதியில் குறிக்கப்படும். செலவு நிறையளிக்கப்பட்ட சராசரி செலவு (WAC) அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

2.9 வர்த்தக வருமதிகள்

வர்த்தக வருமதிகளாவன சாதாரண வர்த்தக நடவடிக்கைகளில் விற்கப்பட்ட பொருட்களுக்கான வாடிக்கையாளரிடமிருந்து கிடைக்க வேண்டிய தொகையாகும். வர்த்தக நடவடிக்கைகளின் சாதாரண தொழிற்படு வட்டத்தில் சேகரித்தல் எதிர்பார்க்கப்படுவதுடன், அவை நடைமுறைச் சொத்தக்களாக வகைப்படுத்தப்படும்.

வர்த்தக வருமதிகள் ஆரம்பத்தில் விலைப்பட்டியல் பெறுமானமான நியாயமான பெறுமதியில் இனங்காணப்பட்டன. பிற்பகுதியில் பணத்தின் நேரடிப் பெறுமதி முக்கியமற்றதாக உள்ள குறுகிய காலப்பகுதில் கிடைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்ட பெறுமதி இழப்பிற்கான ஏற்பாடுகளை கழித்து முதல் விலைப்பட்டியல் பெறுமதியில் அளவிடப்பட்டது.

தாபனம் அறிக்கையிடும் காலப்பகுதியின் இறுதியில் வர்த்தக வருமதிகளில் பெறுமதி இழப்பு ஏற்படுவதற்கு நிச்சயமான ஆதாரம் உள்ளதா என மதிப்பீடு செய்யும். வர்த்தக வருமதிகளுக்கான பெறுமதி இழப்பின் தெளிவான ஆதாரத்தில் கொடுப்பனவுகள் சேகரித்தல் மீதான தாபனத்தின் கடந்த கால அனுபவங்கள், தாமதித்த கொடுப்பனவுகள் எண்ணிக்கையில் அதிகரிப்பு என்பன அடங்குகின்றன. வர்த்தகக் கிடைப்பனவுகளில் பெறுமதி இழப்பு ஏற்படும் மற்றும் பெறுமதி இழப்புக்கான தெளிவான ஆதாரம் இருந்தாலேயே பெறுமதி இழப்பிற்கு ஆளாகும்.

2.10 காசும் காசுக்கு சமமானவையும்

காசுப் பாய்ச்சல்கள் மீதான கூற்றில் காசும் காசுக்கு சமமானவைகளில் கையிலுள்ள பணம், வங்கியிலுள்ள கோரிக்கை வைப்புக்கள், மூன்று அல்லது அதற்கு குறைவான மாத ஆரம்ப முதிர்ச்சிகளைக் கொண்ட ஏனைய குறுங் கால தீர்வத்தன்மைமிக்க முதலீடுகள் என்பன அடங்கும்.

2.11 குறிக்கப்பட்ட மூலதனம்

குறிக்கப்பட்ட மூலதனம் வெளியிடப்பட்ட பங்குகள் மீதான பெறுமதியைக் குறிக்கும். சாதாரண பங்குகள் உரிமைப் பங்காக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

2.12 நிதிசார் பொறுப்புக்கள்

தாபனம் நிதி சார் பொறுப்புக்களை ஏனைய நிதிசார் பொறுப்புக்களில் வகைப்படுத்துகின்றது. தாபனத்தின் ஏனைய நிதிசார் பொறுப்புக்களில் வர்த்தக மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் அடங்குகின்றன. ஆரம்பத்தில் ஏனைய நிதிசார் பொறுப்புக்கள் நியாயமான பெறுமதியுடன் நேரடி நேரடி கொடுக்கல் வாங்கல் செலவுகளைக் கூட்டுவதன் மூலம் இனங்காணப்பட்டன. ஆரம்ப இனங்காணலின் பிற்பட்ட காலத்தில் இந்நிதிசார் பொறுப்புக்கள் பணத்தின் நேரடிப் பெறுமதி முக்கியமற்றதாக உள்ள குறுகிய காலப்பகுதில் கிடைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்ட பெறுமதி முதல் விலைப்பட்டியல் பெறுமதியில் அளவிடப்பட்டது.

தாபனம் நிதிசார் பொறுப்பொன்றை அதன் ஒப்பந்தரீதியான கடப்பாடுகள் தீர்க்கப்படும் போது, இரத்துச் செய்யப்படும் போது அல்லது காலாவதியாகும் போது இனங்காண்பதை நிறுத்தும்.

நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

2013 திசம்பர் 31ஆந் திகதியுடன் ஆண்டிற்கானது

2.13 வர்த்தக மற்றும் ஏனைய கொடுப்பனவுகள்

வர்த்தக மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் என்பது வழங்குனர்களிடமிருந்து சாதாரண வர்த்தக நடக்கைகளின் போது பெறப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளுக்கு செலுத்த வேண்டிய கடப்பாடுகளாகும். வர்த்தக மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் சாதாரண தொழிற்படு வர்த்தக வட்டத்தில் இருப்பதால் நடைமுறை பொறுப்புக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வர்த்தக மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் ஆரம்பத்தில் கொடுக்கல் வாங்கல் விலையான நியாயமான விலையில் இனங்காணப்பட்டது. பிற்பட்ட காலத்தில் இந்நிதிகளின் பொறுப்புக்கள் பணத்தின் நேரடிப் பெறுமதி முக்கியமற்றதாக உள்ள குறுகிய காலப்பகுதில் கிடைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்ட பெறுமதி முதல் விலைப்பட்டியல் பெறுமதியில் அளவிடப்பட்டது.

2.14 நடைமுறை மற்றும் பிற்போடப்பட்ட வரி

இது நடைமுறை மற்றும் பிற்போடப்பட்ட வரியைக் கொண்ட காலப்பகுதிக்கான வரிச் செலவு ஆகும். விபரமான வருமானக் கூற்றில் வரி வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய விபரமான வருமானங்களுக்குரிய உருப்படிகளுக்கு தொடர்பான அளவுக்கு மாற்றமாக, வரியானது விபரமான வருமானக் கூற்றில் இனங்காணப்பட்டுள்ளது. இவ்வகையில், வரி ஏனைய விபரமான வருமானத்திலும் இனங்காணப்பட்டுள்ளது.

நடைமுறை வருமான வரிக் கட்டணம் அறிக்கையிடும் காலப்பகுதியின் இறுதியில் தாபனத்திற்கும் வரி விதிக்கக்கூடிய வருமான உருவாக்கத்திற்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள வரிச் சட்டங்களின் அடிப்படையில் கணிக்கப்படும். வரி அதிகார சபைகளுக்கு செலுத்த வேண்டிய எதிர்பார்க்கப்பட்ட தொகைகளின் அடிப்படையில் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு தாபனம் ஏற்பாடுகளை ஒதுக்கியுள்ளது.

பிற்போடப்பட்ட வரி சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் மீதான வரி அடிப்படைகளுக்கும் நிதிக் கூற்றுக்களில் மேற்கொள்ளப்படும் அவற்றின் தொகைகளுக்கும் இடையில் எழும் தற்காலிக வித்தியாசங்கள் மீது இனங்காணப்படும். அக் கொடுக்கல் வாங்கலினால் கணக்கீடோ அல்லது வரிவிதிக்கக்கூடிய இலாபமோ அல்லது நட்டமோ பாதிப்படையாத சந்தர்ப்பத்தில் இருக்க கூடிய வர்த்தக ஒருங்கிணைப்புதவிர கொடுக்கல் வாங்கலில் கொத்தின் அல்லது பொறுப்பின் ஆரம்ப இனங்காணலிலிருந்து எழுந்தால் பிற்போடப்பட்ட வரி கணக்கிடப்படமாட்டாது. அறிக்கையிடும் காலப்பகுதியின் இறுதி நாளில் சட்டமாக்கப்பட்டுள்ள வரி வீதங்களைப் பயன்படுத்தி பிற்போடப்பட்ட வரி தீர்மானிக்கப்படுவதுடன், குறிப்பிட்ட பிற்போடப்பட்ட வரி நிறைவேற்றப்படும் போது அல்லது பிற்போடப்பட்ட வரிப் பொறுப்பு தீர்க்கப்படும் போது பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் நடைமுறை வரிப் பொறுப்புக்களுக்கு எதிராக நடைமுறை வரிச் சொத்துக்களை குறைநிரப்புவதற்கு சட்டரீதியாக செயற்படுத்தக்கூடிய உரிமை இருக்கும் போதும் அதே வரிவிதிப்பு அதிகார சபையினால் விதிக்கப்பட்ட வருமான வரிகள் தொடர்பான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் மீதான பிற்போடப்பட்ட வரிகள் உள்ள போதும் பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறைநிரப்பப்படுகின்றன.

2.15 ஊழியர் நலன்கள்

தாபனம் நிலையான நன்மைகள் மற்றும் நிலையான பங்களிப்பு திட்டங்களைக் கொண்டுள்ளது.

நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

2013 திசம்பர் 31ஆந் திகதியுடன் ஆண்டிற்கானது

2.15.1 நிலையான பங்களிப்புத் திட்டம்

நிலையான பங்களிப்புத் திட்டமானது தொழிலுக்குப் பினினரான நன்மைகள் திட்டத்தின் கீழ் தனிப்பட்ட நிறுவனமொன்றுக்கு நிலையான பங்களிப்புக்களைத் தாபனம் செலுத்தும் திட்டமாகும்.

தாபனம் ஊழியரின் மொத்த ஊதியத்திலிருந்து 12%இனை ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் மொத்த ஊதியத்தின் 3%இனை ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்கும் பங்கிளிக்கின்றது.

2.15.2 நிலையான நலன்கள் திட்டம்

நிலையான நலன்கள் திட்டம் தொடர்பில் தாபனத்தின் கடப்பாடானது, அறிக்கையிடும் காலப்பகுதியின் இறுதியில் உள்ள நிலையான நன்மைகள் கடப்பாட்டின் நடப்புப் பெறுமதியாகும். நிலையான நன்மைகள் கடப்பாடு வருடாந்தம் நெறிப்படுத்தப்பட்ட அலகுப் பற்று முறைமையைப் பயன்படுத்தி அளவிடப்படுகின்றது.

2.15.3 குறுங்கால ஊழியர் நன்மைகள்

குறுங்கால ஊழியர் நன்மைக் கடப்பாடுகள் ஊழியர்களால் வழங்கப்பட்ட சேவைகள் தொடர்பாக செலுத்தவதற்கு எதிர்பார்க்கப்படும் தள்ளுபடியற்ற தொகையின் அடிப்படையில் அளவிடப்படும்.

2.16 ஏற்பாடுகள் மற்றும் எதிர்பாரா பொறுப்புக்கள்

தொழிற்புடு செலவினங்களுக்கான ஏற்பாடுகள் கடந்த நிகழ்வொன்றின் காரணமாக நடப்பு சட்டரீதியான மற்றும்ஆக்கபூர்வமான கடப்பாட்டினை தாபனம் கொண்டிருக்கும் போதும் தாபனத்தால் வேண்டப்படும் பொருளாதார வளங்களின் வெளிப்பாய்ச்சல் மற்றும் தொகைகள் நம்கமான முறையில் மதிப்பீடு செய்யப்படும் என்பது சாத்தியமானதும் போதும் இனங்காணப்படும்.

ஏற்பாடுகள் நடப்புக் கடப்பாடுகளுடன் தொடர்புபட்ட இடர்கள் மற்றும் ஐயப்படுகள் உட்பட அறிக்கையிடும் நாளில் காணப்படும் மிகவும் நம்பகமான ஆதாரத்தினை அடிப்படையாகக் கொண்டு நடப்பு கடப்பாடுகளைத் தீர்ப்பதற்கு அவசியமான மதிப்பிடப்பட்ட செலவினங்களில் அறவிடப்படும் .

எல்லா எதிர்பாரா பொறுப்புக்களும் வளங்களின் வெளிப்பாய்ச்சலின் சாத்தியப்பாடு இல்லாதவிடத்து, நிதிக்கூற்றுக்களின் ஒரு குறிப்பாகத் தெரிவிக்கப்படும்.

2.17 வருவாயை இனங்காணல்

வருவாய் தேறிய பெறுமதி சேர்க்கப்பட்ட வரிகளில் (VAT) தெரிவிக்கப்பட்ட பொருட்களின் விற்பனை மீதான கிடைக்கவேண்டிய தொகையைப் பிரதிபலிப்பதுடன், கிடைக்கப் பெற்ற அல்லது கிடைக்க வேண்டியவை மீதான நியாயமான பெறுமதியில் அளவிடப்படுகின்றது. வருவாய் தொகையை நம்பகமான முறையில் அளவிட முடிகின்ற போதும் தாபனத்திற்கு எதிர்கால பொருளாதார நன்மைகள் கிடைக்கும் சாத்தியம் உள்ள போதும் தாபனம் வருவாயை இனங்காண்கின்றது.

வருவாயை உருவாக்கக்கூடிய முக்கியமான வகையினங்களை இனங்காண்பதற்கு பின்வரும் வருவாய் இனங்காணல் பிரமாணங்களை தாபனம் கவனத்திற் கொள்கின்றது.

நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

2013 திசெம்பர் 31ஆந் திகதியுடன் ஆண்டிற்கானது

2.17.1 பொருட்களின் விற்பனை

பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாய் உரிய எல்லா இடர்கள் மற்றும் இலாபங்களை வாடிக்கையாளருக்கு ஒப்படைக்கும் சந்தர்ப்பத்தில் இனங்காணப்படுகின்றது..

2.17.2 வட்டி வருமானம்

வட்டி வருமானம் விளைபயன்மிக்க வரி முறைமையைப் பயன்படுத்தி இனங்காணப்படும்.

2.17.3 சொத்துக்கள், பொறித் தொகுதி மற்றும் கருவிகள் என்பவற்றை அகற்றுவதால் ஏற்படும் இலாபம் நட்டம்

அகற்றுகைகளால் ஏற்படும் இலாபங்ககள் மற்றும் நட்டங்கள் என்பன காவுகைத் தொகையுடன் விளைவுகளை ஒப்பிட்டு தீர்மானிக்கப்படுவதுடன், விபரமான வருமானக் கூற்றில் வகைப்படுத்தப்படும்.

2.18 செலவினங்கள்

தொழிற்பாடுகளின் இயக்கத்தினால் ஏற்படும் எல்லா செலவினங்களும் அறிக்கையிடும் கபலப்பிரிவிற்கான இலாபத்தை அடையும் வருமானதிற்கு கட்டணம் விதிக்கப்படும்.

2.19 அறிக்கையிடும் காலப்பகுதிக்கப் பின்னர் ஏற்படும் நிகழ்வுகள்

அறிக்கையிடும் காலப்பகுதியின் பின்னர் ஏற்படும் அனைத்த முக்கியமான நிகழ்வுகளும் கவனத்திற் கொள்ள வேண்டியதுடன், பொருத்தமான சரிப்படுத்தல்கள் அல்லது வெளிப்படுத்தல்கள் நிதிக் கூற்றுக்களுக்கான உரிய குறிப்புகளில் காட்டப்படுதல் வேண்டும்.

2.20 பொறுப்புக்கள்

அறிக்கையிடும் காலப்பகுதியின் இறுதியில் உள்ள அனைத்து பொறுப்புக்களும் இனங்காண வேண்டியுள்ளதுடன், நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகளில் வெளிப்படுத்துதல் வேண்டும்.

கனிய மணல் இருப்பினை ஆவணமாகப் பிணையம் வைத்து இலங்கை வங்கியிலிருந்து 100 மில்லியன் ரூபா மேலதிகப்பற்று வசதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வசதி ஐந்தொகை தினத்தில் உள்ளவாறு பயன்படுத்தப்படவில்லை.

2.A. முக்கியமான கணக்கீட்டு மதிப்பீடுகளும் கருத்துக்களும்

நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது முகாமை சொத்துக்கள், பொறுப்புக்கள், வருமானம், செலவினங்கள் ஆகியவை தொடர்பான இனங்காணல் மற்றும் அளவீடுகள் குறித்து பல கருத்துக்கள், மதிப்பீடுகள், ஊகங்கள் ஆகியவற்றைக் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.

நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

2013 திசம்பர் 31ஆந் திகதியுடன் ஆண்டிற்கானது

2A.1 நிதிக் கூற்றுக்கள் மீத குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கணக்கீட்டுக் கொள்கைகளைப் பயன்படுத்துகையில் அவசியமான முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு.

2A1.1 பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்களை இனங்காணல்

பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்களை எந்ததளவில் இனங்காணலாம் என்பது பயன்படுத்தக் கூடிய பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்களுக்கு எதிராக எதிர்கால வரி விதிக்கக் கூடிய வருமானத்தின் சாத்தியக்கூறின் மதப்பீட்டு அடிப்படையில் உள்ளது.

2A.2 சொத்துக்கள், பொறுப்புக்கள், வருமானம், செலவினங்கள் ஆகியவை தொடர்பான இனங்காணல் மற்றும் அளவீடுகளில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் மதிப்பீடுகள், ஊகங்கள் குறித்து தகவல்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளன:

2A.2.1 பெறுமானம் தேய்வு கொண்ட சொத்துக்களின் பயன்மிகு ஆயுட் காலம்

அறிக்கையிலும் ஒவ்வொரு காலப்பகுதியிலும் முகாமை அதன் பெறுமானம் தேய்வடையக் கூடிய சொத்துக்களின் பயன்மிகு ஆயுட் காலத்தின் மதிப்பீட்டினை சொத்துக்களின் எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார பயன்பாட்டின் அடிப்படையில் மீளாய்வு செய்கின்றது. குறிப்பிட்ட சில கணினி மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப கருவிகளை மாற்றுவதன் மூலமாக ஏற்படக் கூடிய தொழில்நுட்பங்களின் வழக்கற்று போதல் நிலைமை காரணமாக இம்மதிப்பீடுகளில் நிச்சயமற்ற தன்மை ஏற்படலாம்.

2A.2.2 நிலையான நன்மைகள் திட்டம்

நிலையான நன்மைகள் திட்ட கடப்பாடுகளின் நடப்புப் பெறுமதி பல ஊகங்களைக் கையாண்டு நெறிப்படுத்தப்பட்ட அலகுப் பற்று முறைமையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் பல காரணிகளில் தங்கியுள்ளது. கழிவு வீதம் உட்பட நிலையான நன்மைகள் திட்டத்திற்கான தேறிய செலவு மற்றும் கடப்பாடு ஆகியவற்றைத் தீர்மானிப்பதில் ஊகங்கள் பயன்படுத்தப்படும். இவ்வகங்களில் ஏற்படும் ஏதேனும் மாற்றம் நிலையான நன்மைகள் கடப்பாட்டின் காவுகைத் தொகையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

திசெம்பர் 31ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கானது	2013 ரூபா தேறிய விற்பனை	2012 ரூபா தேறிய விற்பனை
மொத்த விற்பனை	VAT	
குறிப்பு 03 வருவாய்		
ரூட்டைல்	256,229,708	----
இல்மனைற்று	690,644,350	3,265
சர்க்கோன்	345,728	165
Hi.Ti.		
இல்மனைற்று	-----	-----
காந்தமல்லா கழிவுகள்	-----	-----
	<u>947,219,786</u>	<u>3,430</u>
	<u>947,216,356</u>	<u>1,984,481,822</u>
குறிப்பு 04 விற்பனைச் செலவுகள்		
ரூட்டைல்	55,685,515	38,508,708
இல்மனைற்று	217,871,141	152,350,889
சர்க்கோன்	687,782	13,493,086
Hi.Ti. இல்மனைற்று	-----	-----
காந்தமல்லா கழிவுகள்	-----	-----
	<u>274,244,438</u>	<u>356,782,409</u>
குறிப்பு 05 ஏனைய தொழிற்பாட்டு வருமானம்		
செலாவணி இலாபம்	9,157,577	17,270,107
தாமதக் கட்டணங்களிலிருந்து வருமானம்	-----	24,053,292
சொத்துக்களின் விற்பனை மீதான இலாபம்	2,348,784	7,530,175
	<u>11,506,361</u>	<u>48,853,574</u>
குறிப்பு 06 நிதிசார் வருமானம்		
ஆழ் நிதிய முதலீடுகள் மீதான வட்டி	-----	47,039,358
பணிக்கொடை நிதிய முதலீடுகள் மீதான வட்டி	909,503	6,041,236
பொது முதலீடுகள் மீதான வட்டி	14,452,856	42,468,884
அலுவலர் கடன் மற்றும் ஏனைய வருமானம் மீதான வட்டி	10,387,142	6,428,760
வீடமைப்புக் கடன் மீதான வட்டி- HDFC	1,340,934	1,002,786
அந்நிய செலாவணி கணக்கு மீதான வட்டி	134,281	195,658
S.R.M.C.L. கடன் மீதான வட்டி	2,500,000	2,421,448
பறிமுதலான விலைமனு வைப்புக்கள்	15,000,000	69,350,626
	<u>44,724,716</u>	<u>174,948,756</u>

நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

திசெம்பர் 31ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கானது 2013
ரூபா 2012
ரூபா

குறிப்பு 07 நடைமுறை வருமான வரி செலவினங்கள்

வருடத்திற்கான ஏற்பாடு	1,000,000	182,100,000
கடந்த வருடத்திற்கான சீராக்கல்கள்	(6,334,642)	(881,583)
பிற்போடப்பட்ட வரிவிதிப்பு	<u>(16,274,567)</u>	<u>2,810,228</u>
	<u>(21,609,209)</u>	<u>184,028,645</u>

குறிப்பு 08 பங்கொன்றிற்கான சாதாரண வருவாய்

பங்கொன்றிற்கான சாதாரண வருவாய், ஆண்டிற்குள் சாதாரண பங்குகளின் நிறையளிக்கப்பட்ட சராசரி தொகையினால் சாதாரண பங்குதாரர்களுக்கு பகிரக்கூடிய தேறிய இலாபத்தை வகுத்தலின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றது.

சாதாரண பங்குதாரர்களுக்கு பகிரக்கூடிய தே. இலாபம்	252,867,932	1,189,061,023
ஆண்டிற்குள் வழங்கப்பட்ட சாதாரண பங்குகளின் நிறையளிக்கப்பட்ட சராசரி தொகை	80,000,000	80,000,000
பங்கொன்றிற்கான சாதாரண வருவாய் (ரூபா)	<u>3.16</u>	<u>14.86</u>

நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புக்கள்

குறிப்பு 09 சொத்து, பொறித்தொகுதி, கருவிகள்

ரூபா

விபரம்	2013.01.01 ஆந் திகதியில் உள்ளவாறு	சேர்மானங்க ள்	அகற்றுக்கைகள் /சரிப்படுத்துகை கள்	2013.12. 31ஆந் திகதியில் உள்ளவாறு
செலவு				
இறையிலி நிலம்	3,029,245	-----	-----	3,029,245
குத்தகை நிலம்	2,216	23,597,200	-----	23,599,416
வேலைத்தள அபிவிருத்தி	356,309	37,629,534	3,548,993	41,534,836
கட்டடங்கள்	46,856,849	53,288,261	5,943,660	106,088,770
பொறித்தொகுதியும் இயந்திராதிகளும்	218,978,784	314,054,820	(12,190,756)	520,842,848
கருவிகளும் சாதனங்களும்	37,662,806	5,064,910	(928,113)	41,799,603
தளபாடங்கள்,பொருத்திகள், கருவிகள்	15,822,815	4,638,261	2,427,020	22,888,096
மோட்டார் வாகனங்கள்	142,852,897	212,500	(1,469,365)	141,596,032
நீர் வழங்கல் திட்டம்	14,707,955	-----	(13,499)	14,694,456
மிதவைப் படகு	9,780,188	1,151,046	-----	10,931,234
கணினி வன்பொருள்	<u>14,683,808</u>	<u>1,024,816</u>	<u>(94,579)</u>	<u>15,614,045</u>
	<u>504,733,872</u>	<u>440,661,348</u>	<u>(2,776,639)</u>	<u>942,618,581</u>
பெறுமானத் தேய்வு				
குத்தகை நிலம்	-----	98,322	-----	98,322
வேலைத்தள அபிவிருத்தி	548,545	3,940,403	-----	4,488,948
கட்டடங்கள்	39,370,689	3,382,716	8,583,722	51,337,127
பொறித்தொகுதி இயந்திராதிகள்	209,437,194	34,713,358	(9,742,876)	234,407,676
கருவிகளும் சாதனங்களும்	19,617,613	2,811,095	(38,640)	22,390,068
தளபாடங்கள்,பொருத்திகள், கருவிகள்	9,106,005	1,708,884	(1,493,944)	9,320,945
மோட்டார் வாகனங்கள்	90,571,798	17,369,079	(1,471,362)	106,469,515
நீர் வழங்கல் திட்டம்	14,084,067	58,633	346,550	14,489,250
மிதவைப் படகு	9,780,172	110,309	-----	9,890,481
கணினி வன்பொருள்	<u>8,685,109</u>	<u>1,897,835</u>	<u>1,200,743</u>	<u>11,783,687</u>
	<u>401,201,192</u>	<u>66,090,634</u>	<u>(2,615,807)</u>	<u>464,676,019</u>
தேறிய காவுகைப் பெறுமதி	103,532,680			477,942,562
முடிவுபெறாத மூலதன வேலை	<u>89,266,764</u>	31,967,154	(90,722,972)	<u>30,510,946</u>
	<u>192,799,444</u>			<u>508,453,508</u>

குறிப்பு 10 அருவச்சொத்துக்கள்

ரூபா

விபரம்	2013. 01. 01 ஆந் திகதியில் உள்ளவாறு	சேர்மானங்க ள்	அகற்றுக்கைகள் /சரிப்படுத்துகை கள்	2013 .12. 31 ஆந் திகதியில் உள்ளவாறு
செலவினம்				
கணினி மென்பொருள்	2,762,769	656,950	20,000	3,439,719
கடன் தீர்ப்பளவு				
கணினி மென்பொருள்	<u>1,992,864</u>	428,753	10,500	<u>2,432,117</u>
தேறிய காவுகைப் பெறுமதி	<u>769,905</u>			<u>1,007,602</u>

நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

திசெம்பர் 31ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கானது	2013 ரூபா	2012 ரூபா
குறிப்பு 11 பிற்போடப்பட்ட வரி விதிப்பு		
ஜனவரி 01ஆந் திகதியில் உள்ளவாறு நிலுவை வருமானக் கூற்றுக்கான கட்டணம்	223,974	3,034,202
ஆண்டிற்குள் இனங்காணப்பட்ட சொத்துக்கள் திசெம்பர் 31ஆந் திகதியில் உள்ளவாறு நிலுவை	<u>16,274,567</u> <u>16,498,541</u>	<u>(2,810,228)</u> <u>223,974</u>

குறிப்பு 12 முற்பணம்

வரையறுக்கப்பட்ட அரசாங்க வளங்கள் முகாமைத்துவக் கூட்டுத்தாபனம் கிடைக்கவேண்டிய வரி	500,000,000 <u>4,921,448</u> <u>504,921,448</u>	500,000,000 <u>2,421,448</u> <u>502,421,448</u>
---	---	---

குறிப்பு 13 இளைப்பாற்று நன்மைகள் கடப்பாடு மீதான முதலீடு

குறிக்கப்பட்ட நன்மைகள் கடப்பாட்டின் தற்போதைய பெறுமதி	தயவுசெய்து குறிப்பு	50,353,225
கழிக்க: திட்டமிடப்பட்ட சொத்துக்களின் நியாயமான பெறுமதி	23 ஐ பார்க்க.	<u>55,322,483</u>
மொத்த தேறிய குறிக்கப்பட்ட நன்மைகள் கடப்பாடு /சொத்துக்கள்		<u>(4,969,258)</u>

குறிக்கப்பட்ட நன்மைகள் கடப்பாட்டின் தொழிற்பாடு பின்வருமாறு:

ஜனவரி 1ஆந் திகதியில் உள்ளவாறு தற்போதைய சேவை செலவினம்		68,261,703 2,467,339
வட்டி செலவு		9,727,293
செலுத்தப்பட்ட நன்மைகள்		(9,245,385)
காப்புறுதி (இலாபங்கள்)/ நட்டங்கள்		<u>(20,857,725)</u>
திசெம்பர் 31ஆந் திகதியில் குறிக்கப்பட்ட பணிக்கொடை நலன்கள் கடப்பாடு		<u>50,353,225</u> <u>50,353,225</u>

குறிப்பு 14 பொருட்பதிவேடுகள்

தலைமை அலுவலகம்	1,107,522	1,055,277
நுகர்வுப் பொருட்கள் மற்றும் உதிரிப்பாகங்கள்	203,778,851	191,563,518
மூலப் பொருட்கள் மற்றும் இடைப் பொருட்கள்	288,512,909	148,420,228
பதப்படுத்தப்பட்ட மற்றும் அரை பதப்படுத்தப்பட்ட கனிய மணல் இருப்பு	<u>368,371,627</u> <u>861,770,909</u>	<u>296,380,814</u> <u>637,419,837</u>

நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

திசெம்பர் 31ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கானது	2013 ரூபா	2012 ரூபா
குறிப்பு 15 குறுங்கால நிதிச் சொத்துக்கள்		
திறைசேரி உண்டியல்கள்	161,169,876	368,048,580
	<u>161,169,876</u>	<u>368,048,580</u>
குறிப்பு 16 முற்பணங்களும் வைப்புக்களும்		
முற்பணங்களும் வைப்புக்களும்	4,387,410	87,515,241
	<u>4,387,410</u>	<u>87,515,241</u>
குறிப்பு 17 முன்செலுத்திய செலவினங்கள்		
முன்செலுத்திய செலவினங்கள்	12,193,869	12,947,826
	<u>12,193,869</u>	<u>12,947,826</u>
குறிப்பு 18 ஏனைய நடைமுறைச் சொத்துக்கள்		
கிடைக்க வேண்டிய VAT	85,736,914	80,124,099
இறைவரித் திணைக்களம்	12,028,588	குறிப்பு 24ஐப் பார்க்க.
நானாவித கடன்பட்டோர்	1,000	1,342
வீடமைப்புக் கடன் மீதான HDFC வங்கியிலிருந்து வருமதிகள்	55,769,237	40,736,407
ஏனைய கடன்பட்டோர்	12,152,674	19,002,556
அலுவலர்க்கான கடன் மற்றும் முற்பணம்	63,087,614	50,156,373
இலங்கை, அரசு பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்கு கொடுத்த கடன்	25,000,000	25,000,000
ஜனத்தா பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்கு கொடுத்த கடன்	15,000,000	-----
தேசிய காடதாசி கூட்டுத்தாபனத்திற்கு கொடுத்த கடன்	5,000,000	-----
	<u>273,776,027</u>	<u>215,020,777</u>
கழிக்குக: ஐயப்பாடான கடனுக்கான ஏற்பாடு	(437,482)	(505,317)
	<u>273,338,545</u>	<u>214,515,460</u>
குறிப்பு 19 காசும் காசுக்கு சமமானவைகளும்		
இலங்கை வங்கி - வெளிநாட்டு நாணய		
- ந.க. 0073449850	195,776	6,416,688
இலங்கை வங்கி - கூட்டுக் கிளை-ந.க. 0000000931	128,674	467,074
இலங்கை வங்கி - பஸார் கிளை,		
திருகோணமலை - ந.க. 00002367533	67,493	109,822
இலங்கை வங்கி - பஸார் கிளை,		
திருகோணமலை- ந.க..00002367534	207,355	73,654
ஹற்றன் நஷனல் வங்கி, கருவாக்காடு		
ந.க. 076010004078	11,883	234,656
மக்கள் வங்கி, பதவிய -ந.க. 043-100100000244	51,257	334,779
கையிலுள்ள பணம் - புல்மோட்டை	248,733	152,423
சில்லறைப் பணம் - தலைமை அலுவலகம்	20,000	20,000
- கொட் -பே	-----	21,760
	<u>931,171</u>	<u>7,830,856</u>

நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

திசெம்பர் 31ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கானது 2013
ரூபா 2012
ரூபா

குறிப்பு 20 குறிப்பிடப்பட்ட மூலதனம்

வழங்கப்பட்ட மற்றும் முழுமையாகச் செலுத்தப்பட்ட
80,000,000 சாதாரண பங்குகள் 800,000,000 800,000,000

குறிப்பு 21 ஏனைய ஒதுக்குகள்

மிதவைப்படகு காப்புறுதி ஆழ் நிதிய முதலீடு	111,000,000	111,000,000
பொறித்தொகுதி மற்றும் இயந்திராதிகளை பதிலீடு செய்தல்/தரமுயர்த்துதல் ஆகியவற்றுக்கான ஆழ் நிதிய முதலீடு	706,346,958	706,346,958
தலைமை அலுவலகக் கட்டட ஆழ் நிதிய முதலீடு	171,149,673	171,149,673
ஊழியர் நஷ்டஈட்டு ஆழ் நிதிய முதலீடு	10,246,238	10,246,238
சுனாமி பழுதுபார்த்தலுக்கான ஆழ் நிதிய முதலீடு	18,801,474	18,801,474
	<u>1,017,544,343</u>	<u>1,017,544,343</u>

குறிப்பு 22 வைத்திருக்கப்படும் வருவாய் / (நட்டம்)

ஆரம்ப நிலுவை	(36,823,341)	474,115,636
திறைசேரிக்கான பங்கிலாபம்	(43,000,000)	(1,700,000,000)
ஆண்டிற்கான இலாபம் அல்லது/ (நட்டம்)	<u>252,867,932</u>	<u>1,189,061,023</u>
	<u>173,044,591</u>	<u>(36,823,341)</u>

குறிப்பு 23 இளைப்பாற்று நன்மை கடப்பாடுகள்

குறிக்கப்பட்ட நன்மைகள் கடப்பாட்டின் தற்போதைய பெறுமதி	45,598,665	குறிப்பு 13ஐப் பார்க்க
கழிக்க: திட்டமிடப்பட்ட சொத்துக்களின் நியாயமான பெறுமதி	<u>3,641,035</u>	
மொத்த தேறிய குறிக்கப்பட்ட நன்மைகள் கடப்பாடு /சொத்துக்கள்	<u>41,957,630</u>	

குறிக்கப்பட்ட நன்மைகள் கடப்பாட்டின் தொழிற்பாடு பின்வருமாறு:

ஜனவரி 1ஆந் திகதியில் உள்ளவாறு	50,353,225
தற்போதைய சேவை செலவினம்	2,218,344
வட்டி செலவு	5,815,797
செலுத்தப்பட்ட நன்மைகள்	(5,717,139)
காப்புறுதி (இலாபங்கள்)/ நட்டங்கள்	<u>(7,071,562)</u>
திசெம்பர் 31ஆந் திகதியில்	45,598,665
குறிக்கப்பட்ட பணிக்கொடை நலன்கள் கடப்பாடு	<u>45,598,665</u>

நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

திசெம்பர் 31ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கானது 2013
ரூபா 2012
ரூபா

குறிப்பு 24 வருமான வரி பொறுப்புக்கள்

ஐனவரி 1ஆந் திகதியில் உள்ளவாறு நிலுவை	123,842,290	88,846,557
ஆண்டிற்கான ஏற்பாடு	1,000,000	182,100,000
ஆண்டிற்குள் மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவுகள்	(130,536,236)	(146,222,684)
(கூடிய)/குறைந்த ஏற்பாடு மீதான சரிப்படுத்துகைகள்	(6,334,642)	(881,583)
திசெம்பர் 31ஆந் திகதியில் நிலுவை	<u>(12,028,588)</u>	<u>123,842,290</u>

குறிப்பு 25 வர்த்தகம் மற்றும் ஏனைய கடன் கொடுத்தோர்

கொள்வனவாளரிடமிருந்து முற்பணம்	8,471,473	8,471,473
நானாவித கடன் கொடுத்தோர்	59,904,819	4,589,825
விலைமனு வைப்புக்கள்	21,564,000	2,262,000
தடுத்துவைக்கப்பட்ட பணம்	9,791,121	8,635,139
அலுவலர் சம்பளங்கள்	4,877,492	4,977,366
செலுத்த வேண்டிய W.H.T.	163,066	163,066
செலுத்த வேண்டிய பணிக்கொடை	183,322	170,248
செலுத்த வேண்டிய பங்கிலாபம்	43,000,000	-----
வியாபார கடன் கொடுத்தோர்	99,894,263	-----
	<u>247,849,556</u>	<u>29,269,116</u>

குறிப்பு 26 ஏற்பாடுகள் மற்றும் சேரும் செலவினங்கள்

ஏற்பாடுகள் மற்றும் சேரும் செலவினங்கள்	<u>64,276,759</u>	<u>95,629,421</u>
---------------------------------------	-------------------	-------------------

நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

குறிப்பு 27 சம்பந்தப்பட்ட தரப்பினரின் வெளிப்படுத்தல்கள்

27.1 முக்கிய முகாமைத்துவ ஆளணியினருடனான கொடுக்கல் வாங்கல்கள்

இலங்கை கணக்கீட்டு நியம இலக்கம் 24இற்கு சம்பந்தப்பட்ட தரப்பினரின் வெளிப்படுத்தல்களின் படி, முக்கிய முகாமைத்துவ ஆளணியினர் தாபனத்தின் செயற்பாடுகள், திட்டமிடல், வழிகாட்டல் கட்டுப்படுத்தல் ஆகியவை தொடர்பாகப் பொறுப்புக்களைக் கொண்டுள்ளனர். அதனால், பணிப்பாளர் சபை (நிறைவேற்று அதிகாரங் கொண்ட அல்லது நிறைவேற்று அதிகாரங் கொண்டிராத பணிப்பாளர்கள் உட்பட) முக்கிய முகாமைத்துவ ஆளணியினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய முகாமைத்துவ ஆளணியினருடனான கொடுக்கல் வாங்கல்கள் பின்வருமாறு:

	2013 திசம்பர் 31	2012 திசம்பர் 31
முக்கிய முகாமைத்துவ ஆளணியினர் மீதான செலவுகள்	1,960,081	1,708,305
முக்கிய முகாமைத்துவ ஆளணியினருக்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணம்	இல்லை	இல்லை

27.2 சம்பந்தப்பட்ட தரப்பினர் கொடுக்கல் வாங்கல்கள்

முக்கியமான சம்பந்தப்பட்ட தரப்பினர் கொடுக்கல் வாங்கல்கள் குறித்து விபரங்கள் பின்வருமாறு:

தாபனத்தின் பெயர்	தொடர்பு	கொடுக்கல் வாங்கல்களின் தன்மை	பெறுமதி
நில அமைப்பு மற்றும் அகழ்வாராய்ச்சிப் பணியகம்	சம்பந்தப்பட்ட வர்த்தகம்	செலுத்தப்பட்ட பங்குவீத உரிமை	53,758,942
ஜனத்தா பெருந்தோட்ட அபிவிருத்தி சபை	சம்பந்தப்பட்ட வர்த்தகம்	வழங்கப்பட்ட கடன்	15,000,000
தேசிய கடுதாசி கூட்டுத்தாபனம்	சம்பந்தப்பட்ட வர்த்தகம்	வழங்கப்பட்ட கடன்	5,000,000
மத்திய வங்கி	சம்பந்தப்பட்ட வர்த்தகம்	ஈட்டப்பட்ட வட்டி வைப்புக்களை மீளப்பெறல்	23,884,521
			1,604,986,309

குறிப்பு 28 எதிர்பாரா நிகழ்வுகள்

இங்கு நிதிக் கூற்றுக்களை வெளிப்படுத்துவதற்கோ அல்லது சரிப்படுத்தவோ அவசியமான தற்செயல் பொறுப்புக்கள் இல்லை.

Vision

**To be one of the leading
foreign exchange
earners in the country.**



Mission

**To optimize the worth of
heavy mineral beach
sands and other natural
resources accessible to
the company.**

Contents

Corporate Information

01 – 02

Chairman's Statement

03 – 04

Report of the Directors

05 – 08

Financial Highlights

09

Audit and Management Committee Report

10

Independent Auditor's Report

11

Financial Statements

12 – 32

CORPORATE INFORMATION

Name	:	Lanka Mineral Sands Limited
Legal Form	:	A limited liability company fully owned by the Government of Sri Lanka
Company Registration No	:	PB 587
Registered Office	:	No. 341/21, Sarana Mawatha, Rajagiriya
Directors	:	Mr. D.W. Goonasekara – Chairman/Managing Director Mr. H.G. Sirisena – Working Director Mr. R. Pandithasekara – Director Mr. D.B.E. Coonghe – Director Mr. N. Adihetti – Director Dr. D.M.O.D.K.Dissanayake – Director Ms. J.C.Weligamage – Director/Treasury Representative
Management Team	:	Mr. S.A. Nandadeva – Consultant B.Sc. (Ceylon), ACSM., MPhil., CEng. Mr. M.W.W. Dahanayake – General Manager B.Sc. Mrs. H.G.N. Nandasena – Additional General FCMA, CGMA Manager Mr. M.A.I.G.Jayathilake – Chief Internal Auditor L.I.C.A. Mr. W.A.P.K.N.Weeratunge – Deputy General Manager B.Sc.Eng., Post Graduate (Plant/Operations) Diploma in Financial Mathematics Mr.G. Madhuraarachchi – Supplies Manager B.Sc. (Mgt), DPMM

CORPORATE INFORMATION

- Auditors** : Cecil Arseculeratne & Co.,
Chartered Accountants,
No. 3, Dr. Lester James Peiris Mawatha,
Colombo – 05.
- Bankers** : Bank of Ceylon
People’s Bank
Hatton National Bank
- Secretaries** : P W Corporate Secretarial (Pvt) Ltd.,
3/17, Kynsey Road,
Colombo – 08

CHAIRMAN'S STATEMENT

Lanka Mineral Sands Limited continues to take pride in being a worthy partner in Sri Lanka's unstoppable journey towards "THE EMERGING WONDER OF ASIA".

Lanka Mineral Sands Limited was converted to a company fully owned by the Government in 1992 and was the successor to Lanka Mineral Sands Corporation established in 1957.

An upward trend in prices which started in 2010 reached a peak in 2012 and then started a downward slide which continued throughout 2013. The response from buyers was also poor. Both these factors effected the sales adversely. Sales to the value of Rs. 947 million was made in 2013, resulting in a profit after tax of Rs. 253 million. Though the tonnage sold had increased compared to 2012, the value and profitability has decreased as a result of lower prices.

As a first step towards fulfilling a long felt need to possess own head office, a plot of land at Sarana Mawatha, Rajagiriya. was obtained from the Urban Development Authority on a long term lease to build one.

Continuing the upgrading and modernization process, the spiral plant of the wet mill was renovated by installing new spirals, wet tables and slurry pumps. The expected outcome is increased production of high value rutile and zircon. Construction of a much needed auditorium was initiated. A new canteen, medical centre and cycle shed would also be accommodated in the same building. Construction of modern wash rooms for staff was in progress. CCTV cameras were fixed in several places to monitor operation of plants. 80 tonne electronic weigh bridge was installed to facilitate weighing of 40 ft. containers to which products are loaded for export. As a result of all these activities, capital expenditure was high, the resultant benefits of which would accrue in the years to come. Documentation was completed for construction of staff quarters. Documentation was partially completed for renovating and upgrading of Yan-Oya water supply scheme, sea water supply scheme, renovation of wet magnetic separation plant and new upgrading plant.

CHAIRMAN'S STATEMENT

The head count at the end of the year was 629. As in previous years training of staff continued. In order to facilitate implementation of Official Languages Policy/Law, sessions to teach Tamil language by an experienced instructor was started. Training on individual/group requirements in the form of workshops and training sessions were done. A two day workshop on discovering "Personality" for excellence by a renowned facilitator was conducted for all executive staff of Plant and Head Office. All these training and workshops have helped to increased productivity and inter personal relationships among staff.

With the involvement of the Atomic Energy Authority the entire staff was appraised of occupational radiation in mining and processing. Action was indicated in the previous year to provide purified drinking water. A Radiation Protection Officer was appointed to coordinate and monitor all relevant activities and a personal monitoring system was also put in place.

The Hon. Minister, the Secretary and the staff of the Ministry of State Resources and Enterprise Development and the General Treasury continued to give assistance and encouragement which are greatly appreciated.

I thank the Members of the Board of Directors, last but never the least, all employees for their continued support.

Dishan W. Goonasekera,
Chairman/Managing Director

REPORT OF THE DIRECTORS

The Directors of Lanka Mineral Sands Limited present herewith their report, audited financial statements for the year ended 31st December 2013 and the Auditor's Report.

Principal Activities

The objectives in accordance with the Articles of Association of Lanka Mineral Sands Limited provide the Board of Directors.

1. to do mining, separating, refining and processing of heavy mineral sands.
2. to manufacture and sale of any product of commercial or industrial value from heavy beach sands and any product derived there from
3. to manufacture and sale of any by-product which may be produced as a result of refining and processing heavy beach mineral sands.

Production

Production for the year in M.T was:-

Ilmenite	37,904
Rutile	1,406
Zircon	228
Crude Monazite	21
Hi.Ti. Ilmenite	4,780
Wet Table Middlings	1,964
Wet Table Tailings	1,298
Spiral Fine Concentrate	3,626
Non Magnetic Tailings	16,902
Crude Zircon	<u>2,192</u>
	<u>70,321</u>

Sales

Rs. 947 million was earned from the sale of 38,177 M.T of mineral sands.

	M.T	Rs.Mln.
Ilmenite	36,306	691
Rutile	1,870	256
Zircon	<u>1</u>	<u>0</u>
	<u>38,177</u>	<u>947</u>

Results and Dividends

The Company's profit after tax was Rs. 253 million. The profit would have been more if not for the unabsorbed overheads of the Plant and Floating Craft Section amounting to Rs. 329 million. The limited production and absence of direct shipments from Pulmoddai resulted in the unabsorbed overhead expenditure.

A dividend of Rs. 43 million was provided.

	Rs. Million	
	2012	2013
Gross Revenue	1,985	947
Gross Profit	1,628	673
Net Profit	1,373	231

REPORT OF THE DIRECTORS

Property, Plant and Equipment

Additions to Fixed Assets amounted to Rs. 440 million the highest for a period of time. Capital-work-in-progress was Rs. 31 million. These figures are clear indications of the action taken to address the long awaited upgrading and replacement of PPE.

Stated Capital

The Stated Capital remains unchanged at Rs. 800 million comprising of 80 million shares, the sole shareholder being the Secretary to the Treasury. Details as per Note 23.

Reserves and Retained Earnings

There was no change in the reserves. Retained earnings improved from an unfavourable balance of Rs. 37 million in 2012 to a favourable balance of Rs. 173 million in 2013.

Short Term Financial Assets

Short Term Financial Assets decreased from Rs. 368 million to Rs.161 million as the income was insufficient to meet the expenditure

Taxation

The normal tax in effect during the year was 28%. However, the company enjoyed a concessionary rate of 12% for its exports.

Share Information

Basic earnings per share was Rs.3.16.

Events Occurring After Statement of Financial Position Date

No circumstances have arisen since the Statement of Financial Position date that would require adjustment.

Employment Policies

The number of employees as at 31.12.13 was 629.

Training of employees continued in 2013. Concerns about occupational radiation were addressed.

Statutory Payments

The Directors to the best of their knowledge and belief are satisfied that all statutory payments in relation to employees and the government have been made up to date.

REPORT OF THE DIRECTORS

Directorate

The directorate of the company was as follows:-

Mr..D.W.Goonasekara –Chairman/
Managing Director

Mr. H.G. Sirisena – Working
Director

Mr.R. Pandithasekara – Director

Mr.D.B.E. Coonghe – Director

Mr. N. Adihetti – Director

Dr.D.M.O.D.K.

Dissanayake – Director

Ms.J.C.Weligamage – Director/
Treasury Representative

Future Plans

Future plans of the company include:-

- * Modernization and upgrading of the existing plant.
- * Establishment of a new upgrading plant on the land acquired at Kokkilai.
- * Expanding to value added products.
- * Further exploration and exploitation of heavy mineral deposits in areas between Kokkilai and Mulativu and Puttalam. Obtain and reserve exclusive rights to exploit heavy minerals in demarcated areas.

- * Complete construction of boundary wall.
- * Renovating and upgrading of Yan-Oya water supply scheme.
- * Build new staff quarters.
- * Augmentation of power supply.
- * Complete construction of sea water pipe line.
- * Complete construction of building for new upgrading plant and install machinery

Directors' Shareholdings

Directors did not hold any shares of the company. 100% of shares are held by the Secretary to the Treasury.

Corporate Social Responsibility

The company spent Rs. 24 million to discharge corporate social responsibility. Sponsorship of social welfare activities, religious activities, educational activities etc. were undertaken.

Directors' Interest In Contracts

The Directors have no direct or indirect interest in any contract or proposed contract with the Company.

REPORT OF THE DIRECTORS

Corporate Governance/Internal Control

The Directors acknowledge their responsibility for Company's internal control. The system is designed to give assurance inter alia on the safeguarding the assets, the maintenance of proper accounting records and the reliability of financial information generated. However, any system can ensure only reasonable and not absolute assurance that errors and irregularities are prevented or detected within a reasonable time.

The Board is satisfied with the effectiveness of the systems of internal control for the period up to the date of signing the Financial Statements.

Going Concern

Directors have adopted the going concern basis in preparing the Financial Statements.

Auditors

M/s Cecil Arsecularatne & Co., functioned as external auditors for the year ended 31st December, 2013.

Secretaries

P.W. Corporate Secretarial (Pvt) Ltd., continued as secretaries.

By order of the Board,
P.W. Corporate Secretarial
(Pvt) Ltd.
Secretaries.

FINANCIAL HIGHLIGHTS FOR THE LAST FIVE YEARS

		2009	2010	2011	2012	2013
Gross Sales Revenue	– Rs.mln.	908	1,112	1,567	1,985	947
Gross Profit	– Rs.mln.	364	709	1,304	1,628	673
Other Income	– Rs.mln.	219	294	200	224	56
Profit before Tax	– Rs.mln.	325	678	1,107	1,373	231
Profit after Tax	– Rs.mln.	230	528	950	1,190	253
Unabsorbed Overheads	– Rs.mln.	134	193	248	292	329
Total Assets	– Rs.mln.	2,156	2,152	2,611	2,029	2,345
Total Liabilities	– Rs.mln.	274	308	319	249	354
Shareholders' Equity	– Rs.mln.	1,881	1,844	2,292	1,780	1,991
Income Tax	– Rs.mln.	86	151	155	182	1
Dividend to Treasury and Transfer to Consolidated Fund	– Rs.mln.	35	573	500	1,700	43
Number of employees		648	643	611	595	629
Net Profit Before Tax to Equity		17%	36%	48%	77%	12%
Net Profit Before Tax to Total Assets		15%	32%	42%	68%	10%
Current Ratio		10:1	9:1	10:1	5:1	4:1

AUDIT AND MANAGEMENT COMMITTEE REPORT

In accordance with the provisions of the Public Enterprises Guidelines for Good Governance the Audit and Management Committee was reappointed with effect from August, 2013. The Committee comprised of the following members.

Ms.J.C. Weligamage – Chairman

Mr. R. Pandithasekara – Member

Mr. D.B.E. Coonghe – Member

The committee met twice during the period under review and discussed in depth the interim internal audit report nos.2013 – 01 and 2013 – 02 and suggestions of the members. Instructions were given to the Management for rectifying the issued highlighted. Some matters were referred to the Board of Directors for decisions to be taken after further discussion.

Officers representing the Ministry of State Resources and Enterprise Development and Auditor General's Department attended the Audit and Management Committee meetings as observes.

The Committee observed that the external auditors have submitted an unqualified audit report for the year 2013 too.

Ms. J.C. Weligamage,
Chairman,
Audit and Management Committee.

INDEPENDENT AUDITOR'S REPORT

TO THE SHAREHOLDERS OF LANKA MINERAL SANDS LIMITED Report on the Financial Statements

We have audited the accompanying financial statements of **Lanka Mineral Sands Limited** which comprise the Statement of Financial Position as at December 31, 2013, and the Statement of Comprehensive Income, Statement of Changes in Equity and Cash Flow Statement for the year then ended, and a summary of significant accounting policies and other explanatory notes as set out in pages 16 to 32.

Management's Responsibility for the Financial Statements

Management is responsible for the preparation and fair presentation of these financial statements in accordance with Sri Lanka Accounting Standards. This responsibility includes; designing, implementing and maintaining internal controls relevant to the preparation and fair presentation of financial statements that are free from material misstatement, whether due to fraud or error; selecting and applying appropriate accounting policies; and making accounting estimates that are reasonable in the circumstances.

Scope of Audit and Basis of Opinion

Our responsibility is to express an opinion on these financial statements based on our audit. We conducted our audit in accordance with Sri Lanka Auditing Standards. Those standards require that we plan and perform the audit to obtain reasonable assurance whether the financial statements are free from material misstatement.

An audit includes examining, on test basis, evidence supporting the amounts and disclosures in the financial statements. An audit also includes assessing the accounting principles used and significant estimates made by management, as well as evaluating the overall financial statement presentation.

We have obtained all the information and explanations, which to the best of our knowledge and belief were necessary for the purposes of our audit. We therefore believe that our audit provides a reasonable basis for our opinion.

Opinion

In our opinion, so far as appears from our examination, the Company maintained proper accounting records for the year ended December 31, 2013 and the financial statements give a true and fair view of the Company's state of affairs as at December 31, 2013 and its Comprehensive Income and cash flows for the year then ended in accordance with Sri Lanka Accounting Standards.

Report on Other Legal and Regulatory Requirements

In our opinion, these financial statements also comply with the requirement of Section 151(2) of the Companies Act No. 07 of 2007.

CECIL ARSECULERATNE & CO.
CHARTERED ACCOUNTANTS
Colombo
3rd April, 2014

STATEMENT OF COMPREHENSIVE INCOME

FOR THE YEAR ENDED 31 ST DECEMBER	NOTE	2013 Rs.	2012 Rs.
Gross Revenue	3	947,219,786	1,984,519,030
Value Added Tax		<u>(3,430)</u>	<u>(37,208)</u>
Net Revenue		947,216,356	1,984,481,822
Cost of Sales	4	<u>(274,244,438)</u>	<u>(356,782,409)</u>
Gross Profit		672,971,918	1,627,699,413
Other Operating Income	5	<u>11,506,361</u>	<u>48,853,574</u>
		684,478,279	1,676,552,987
Distribution Cost		(4,009,763)	(6,193,568)
Administrative Expenses		(164,367,320)	(179,731,901)
Other Operating Expenses		<u>(329,567,189)</u>	<u>(292,486,606)</u>
		(497,944,272)	(478,412,075)
Operating Profit		186,534,007	1,198,140,912
Finance Income	6	<u>44,724,716</u>	<u>174,948,756</u>
Profit before Income Tax for the year		231,258,723	1,373,089,668
Income Tax Expenses	7	<u>21,609,209</u>	<u>(184,028,645)</u>
Profit after Income Tax for the year		<u>252,867,932</u>	<u>1,189,061,023</u>
Net Profit for the year		<u>252,867,932</u>	<u>1,189,061,023</u>
Basic Earnings Per Share	8	3.16	14.86
Net Profit for the year		252,867,932	1,189,061,023
Other Comprehensive Income		-----	-----
Total Comprehensive Income for the year		<u>252,867,932</u>	<u>1,189,061,023</u>

STATEMENT OF FINANCIAL POSITION

AS AT 31 ST DECEMBER	NOTE	2013 Rs.	2012 Rs.
ASSETS			
NON-CURRENT ASSETS			
Property, Plant & Equipment	9	508,453,508	192,799,444
Intangible Assets	10	1,007,602	769,905
Deferred Taxation	11	16,498,541	223,974
Advance	12	<u>504,921,448</u>	<u>502,421,448</u>
TOTAL NON CURRENT ASSETS		<u>1,030,881,099</u>	<u>696,214,771</u>
CURRENT ASSETS			
Investments against Retirement Benefit obligations	13	-----	4,969,258
Inventories	14	861,770,909	637,419,837
Short Term Financial Assets	15	161,169,876	368,048,580
Advances and Deposits	16	4,387,410	87,515,241
Prepaid Expenses	17	12,193,869	12,947,826
Other Current Assets	18	273,338,545	214,515,460
Cash & Cash Equivalents	19	<u>931,171</u>	<u>7,830,856</u>
TOTAL CURRENT ASSETS		<u>1,313,791,780</u>	<u>1,333,247,058</u>
TOTAL ASSETS		<u>2,344,672,879</u>	<u>2,029,461,829</u>
EQUITY AND LIABILITIES			
EQUITY			
Stated Capital	20	800,000,000	800,000,000
Other Reserves	21	1,017,544,343	1,017,544,343
Retained Earnings /(Loss)	22	<u>173,044,591</u>	<u>(36,823,341)</u>
Total Equity		<u>1,990,588,934</u>	<u>1,780,721,002</u>
LIABILITIES			
Non-Current Liabilities			
Retirement Benefit Obligations	23	<u>41,957,630</u>	-----
		<u>41,957,630</u>	-----
CURRENT LIABILITIES			
Income Tax Liabilities	24	-----	123,842,290
Trade & Other Creditors	25	247,849,556	29,269,116
Provisions and Accrued Expenses	26	<u>64,276,759</u>	<u>95,629,421</u>
		<u>312,126,315</u>	<u>248,740,827</u>
TOTAL LIABILITIES		<u>354,083,945</u>	<u>248,740,827</u>
TOTAL EQUITY AND LIABILITIES		<u>2,344,672,879</u>	<u>2,029,461,829</u>

I certify that the financial statements have been prepared in compliance with the requirements of the Companies Act No. 7 of 2007.

Sgd – H.G.N. Nandasena – Chief Financial Officer

The Board of Directors is responsible for the preparation and presentation of these financial statements. Approved and signed for and on behalf of the Board by,

Sgd. D.W. Goonasekara – Director

Sgd. H.G.Sirisena – Director

Date: 3rd April, 2014

Rs.

	STATED CAPITAL	RETAINED EARNINGS	FLOATING CRAFT INSURANCE SINKING FUND RESERVE	REPLACEMENT /UPGRADING PLANT & MACHINERY SINKING FUND RESERVE	HEAD OFFICE BUILDING SINKING FUND RESERVE	WORKMEN'S COMPENSATION SINKING FUND RESERVE	TSUNAMI REPAIR SINKING FUND RESERVE	TOTAL
Balance as at 01.01.2012	800,000,000	474,115,636	111,000,000	706,346,960	171,149,672	10,246,237	18,801,474	2,291,659,979
Total Comprehensive Income for the year	-----	1,189,061,023	-----	-----	-----	-----	-----	1,189,061,023
Dividend to the Treasury	-----	(1,700,000,000)	-----	-----	-----	-----	-----	(1,700,000,000)
Balance as at 31.12.2012	800,000,000	(36,823,341)	111,000,000	706,346,960	171,149,672	10,246,237	18,801,474	1,780,721,002
Balance as at 01.01.2013	800,000,000	(36,823,341)	111,000,000	706,346,960	171,149,672	10,246,237	18,801,474	1,780,721,002
Total Comprehensive Income for the year	-----	252,867,932	-----	-----	-----	-----	-----	252,867,932
Dividend to the Treasury	-----	(43,000,000)	-----	-----	-----	-----	-----	(43,000,000)
Balance as at 31.12.2013	800,000,000	173,044,591	111,000,000	706,346,960	171,149,672	10,246,237	18,801,474	1,990,588,934

STATEMENT OF CHANGES IN EQUITY
for the year ended 31st December, 2013

STATEMENT OF CASH FLOW

FOR THE YEAR ENDED 31ST DECEMBER

	2013 Rs.	2012 Rs.
Profit/ (Loss) before Taxation	231,258,723	1,373,089,668
Adjustments:		
PPE Transferred	-----	2,996,507
Depreciation and Amortization	66,519,387	30,198,651
Interest Income	(44,724,716)	(174,948,756)
Gratuity	962,579	(8,663,093)
Profit on Disposal of Property, Plant & Equipment	(2,348,784)	(7,530,175)
Operating Profit before working capital changes	251,667,189	1,215,142,802
(Increase)/Decrease in Inventories	(224,351,072)	(184,643,689)
(Increase)/Decrease in Trade & Other Receivables	37,087,291	(94,180,442)
Increase/(Decrease) in Trade & Other Payables	<u>144,227,778</u>	<u>(37,082,741)</u>
Cash Generated from Operations	208,631,186	899,235,930
Gratuity Paid	(5,717,139)	(9,245,385)
Income Tax Paid	<u>(130,536,236)</u>	<u>(146,222,684)</u>
Net Cash from Operating Activities	72,377,811	743,767,861
Cash Flow From Investing Activities		
Deposits placed with Investments		
Withdrawal of Investments	258,560,152	1,380,313,498
Advance to State Resources Management Corporation Limited	-----	(500,000,000)
Interest Income	42,224,716	172,527,308
Capital Work-in Progress	(31,967,154)	(76,732,232)
Acquisition of Property, Plant & Equipment and Intangible Assets	(350,595,326)	(21,326,321)
Proceeds from Disposal of Property, Plant & Equip.	<u>2,500,116</u>	<u>7,546,318</u>
Net Cash flow from Investing Activities	(79,277,496)	962,328,571
Cash Flow From Financing Activities		
Dividend paid	-----	<u>(1,700,000,000)</u>
Net Cash Flow from Financing Activities	-----	(1,700,000,000)
Net Increase/(Decrease) in Cash & Cash Equivalents	(6,899,685)	6,096,432
Cash & Cash Equivalents at the beginning of the period	<u>7,830,856</u>	<u>1,734,424</u>
Cash & Cash Equivalent at the end of the period	<u>931,171</u>	<u>7,830,856</u>
Analysis of Cash & Cash Equivalents		
Cash at Banks	662,438	7,636,673
Cash in Hand	248,733	152,423
Petty Cash	<u>20,000</u>	<u>41,760</u>
	<u>931,171</u>	<u>7,830,856</u>

NOTES TO THE FINANCIAL STATEMENTS

FOR THE YEAR ENDED DECEMBER 31, 2013

1. CORPORATE INFORMATION

1.1 General

Lanka Mineral Sands Limited is a limited liability company fully owned by the Government of Sri Lanka incorporated and domiciled in Sri Lanka. The registered office of the company is located at No 341/21, Sarana Mawatha, Rajagiriya.

1.2 Nature of Operations and Principal Business Activities

The principal activity of the company is mining, processing and marketing of heavy mineral sands.

Action was initiated to close down the Floating Craft Section at Cod Bay Trincomalee.

1.3 Number of Employees

The number of employees of the company as at the end of the year was 629.

2. SUMMARY OF SIGNIFICANT ACCOUNTING POLICIES

2.1 Basis of Preparation

The financial statements of Lanka Mineral Sands limited have been prepared in accordance with Sri Lanka Accounting Standards (SLFRSs). The financial statements have been prepared under the historical cost convention. The preparation of financial statements in conformity with Sri Lanka Accounting Standards (SLFRSs) requires the use of certain critical accounting estimates. It also requires management to exercise its judgment in the process of applying the accounting policies. The areas involving a higher degree of judgments or complexity, or areas where assumptions and estimates are significant to the financial statements are disclosed in Note 2A.

2.2 Changes in accounting policies

The presentation and classification of the financial statements of the previous year have been amended, where relevant, for better presentation and to be comparable with those of the current year.

NOTES TO THE FINANCIAL STATEMENTS FOR THE YEAR ENDED DECEMBER 31, 2013

2.3 Foreign currency translation

2.3.1 Functional and presentation currency

Transaction and balances included in the financial statements of the company is measured using the currency of the primary economic environment in which the entity operates. The financial statements are presented in Sri Lanka Rupees (LKR), which is the company's presentation currency.

2.3.2 Transactions and balances

Foreign currency transactions are translated into the functional currency using the exchange rates prevailing at the dates of the transactions. Foreign exchange gains and losses resulting from the settlement of such transactions and from the translation at year-end exchange rates of monetary assets and liabilities denominated in foreign currencies are recognized in the statement of comprehensive income.

2.4 Property, plant and equipment

Property, plant and equipment are initially recognized at cost including any costs directly attributable to bringing the assets to the location and condition necessary for it to be capable of operating in the manner intended by the Company's management.

Property, plant and equipment are subsequently measured at cost less accumulated depreciation and any accumulated impairment losses.

Subsequent costs are included in the asset's carrying amount or recognized as an asset, only when it is probable that future economic benefits associated with the item will flow to the company and the cost of the item can be measured reliably. All other repairs and maintenance are charged to the statement of comprehensive income during the financial period in which they are incurred.

Land is not depreciated. Depreciation on other assets is calculated using the straight-line method to allocate their cost over their estimated useful lives, as follows:-

Site Development	20 Years	5%
Buildings	20 Years	5%
Plant & Machinery	10 Years	10%
Loose Tools & Equipment	10 Years	10%
Furniture, Fitting & equipment	10 Years	10%
Motor Vehicles	6.5-5 Years	15%-20%
Water Supply	10 Years	10%
Floating craft	10 Years	10%
Slime-pit	4 years	25%
Computer Hardware	4 Years	25%

NOTES TO THE FINANCIAL STATEMENTS FOR THE YEAR ENDED DECEMBER 31, 2013

An asset's carrying amount is written down immediately to its recoverable amount if the asset's carrying amount is greater than its estimated recoverable amount.

Revaluation of property, plant equipment for the time being has been ruled out as several attempts made by the company to obtain a valuation from the Government Valuer did not materialize.

2.5 Intangible Assets

Acquired computer software and operating systems are capitalized on the basis of the costs incurred to acquire and bring to use the specific software and systems. Intangible assets acquired are stated at cost less accumulated amortization and accumulated impairment losses. These costs are amortized over their estimated useful lives, as follows:-

Computer Software	4 Years	25%
-------------------	---------	-----

Costs associated with maintaining computer software programs are recognized as an expense incurred.

2.6 Impairment of non-financial assets

At each end of reporting period, the Company reviews the carrying amounts of its property, plant and equipment and intangible assets to determine whether there is any indication that those assets have impaired. If any such indication exists, the recoverable amount of the asset is estimated in order to determine the extent of the impairment loss(if any). Where it is not possible to estimate the recoverable amount of an individual asset, the company determines the cash-generating unit and estimates the recoverable amount of the cash-generating unit to which the asset belongs.

Recoverable amount is the higher of fair value less costs to sell and value in use. In assessing value in use, the estimated future cash flows are discounted to their present value using a pre-tax discount rate that reflects current market assessments of the time value of money and the risks specific to the asset for which the estimates of future cash flows have not been adjusted.

If the recoverable amount of an asset (or cash-generating unit) is estimated to be less than its carrying amount, the carrying amount of the asset (or cash-generating unit) is reduced to its recoverable amount. An impairment loss is recognized immediately in the statement of comprehensive income.

NOTES TO THE FINANCIAL STATEMENTS

FOR THE YEAR ENDED DECEMBER 31, 2013

2.7 Financial Assets

2.7.1 Classification

The company determines the classification of its financial assets as loans and receivables at initial recognition as follows:

Loans and receivables

Loans and receivables are non-derivative financial assets with fixed or determinable payments that are not quoted in an active market. Loans and receivables are included in current assets, except for maturities greater than 12 months after the end of the reporting period, which are classified as non-current assets. The company's loans and receivables comprise trade and other receivables, repurchase government securities, investment in State Institution Temporary Surplus Fund, prepayments, deposits, loans to employees and cash and cash equivalents at the end of reporting period.

2.7.2 Recognition and Initial Measurement

Financial assets classified as loans and receivables are recognized on the date on which the company originates the transaction. A financial asset is measured initially at fair value plus directly attributable transaction costs.

Financial assets are derecognized when the rights to receive cash flows from the financial assets have expired or have been transferred and the company has transferred substantially all risks and rewards of ownership of the financial assets.

2.7.3 Subsequent Measurement

Subsequent to initial recognition, loans and receivables are measured at amortized cost using the effective interest method, less provision for impairment.

2.7.4 Impairment of financial assets

Assets carried at amortized cost

The company assesses at the end of each reporting period whether there is objective evidence that a financial asset is impaired. A financial asset is impaired and impairment losses are incurred only if there is objective evidence of impairment as a result of one or more events that occurred after the initial recognition of the asset (a 'loss event') and that loss event (or events) has an impact on the estimated future cash flows of the financial asset that can be reliably estimated.

NOTES TO THE FINANCIAL STATEMENTS

FOR THE YEAR ENDED DECEMBER 31, 2013

For loans and receivables carried at amortized cost, the amount of the loss is measured as the difference between the asset's carrying amount and the present value of estimated future cash flows (excluding future credit losses that have not been incurred) discounted at the financial asset's original effective interest rate. The carrying amount of the financial assets is reduced and the amount of the loss is recognized in the statement of comprehensive income.

If, in a subsequent period, the amount of the impairment loss decreases and the decrease can be related objectively to an event occurring after the impairment was recognized, the reversal of the previously recognized impairment loss is recognized in the statement of comprehensive income.

2.8 Inventories

Inventories are stated at lower of cost or net realizable value. Cost is determined on the basis of weighted average cost (WAC).

2.9 Trade Receivables

Trade receivables are amounts due from customers for goods sold in the ordinary course of business. Collection is expected in the normal operating cycle of the business and they are classified as current assets.

Trade receivables are recognized initially at fair value, which is the invoice amount and subsequently measured at the original invoice amount less provision for impairment as they are expected to be received within short period, such that the time value of money is not significant.

The company assesses at the end of each reporting period whether there is objective evidence that trade receivables is impaired. Objective evidence of impairment for trade receivables could include the company's past experience of collecting payments, an increase in the number of delayed payments. Trade receivables are impaired and impairment losses are incurred, only if there is objective evidence of impairment.

2.10 Cash and cash equivalents

In the statement of cash flows, cash and cash equivalents includes cash in hand, deposits held at call with banks, other short-term highly liquid investments with original maturities of three months or less.

NOTES TO THE FINANCIAL STATEMENTS FOR THE YEAR ENDED DECEMBER 31, 2013

2.11 Stated Capital

Stated Capital represents the value of shares that have been issued. Ordinary shares are classified as equity.

2.12 Financial Liabilities

The Company's other financial liabilities include trade and other payables. The other financial liabilities are recognized initially at fair value plus any directly attributable transaction costs. Subsequent to initial recognition, these financial liabilities are measured at the original invoice amount as they are expected to be paid within short period, such that the time value of money is not significant.

The company derecognizes a financial liability when its contractual obligations are discharged, cancelled or expired.

2.13 Trade and Other Payables

Trade and other payables are obligations to pay for goods or services that have been acquired in the ordinary course of business from suppliers. Trade and other payables are classified as current liabilities as there in the normal operating cycle of the business.

Trade and other payables are recognized initially at fair value, which is the transaction price and subsequently measured at the original invoice amount as they are expected to be paid within short period, such that the time value of money is not significant.

2.14 Current and deferred tax

The tax expense for the period comprises current and deferred tax. Tax is recognized in the statement of comprehensive income, except to the extent that it relates to items recognized in other comprehensive income. In this case, the tax is also recognized in other comprehensive income.

The current income tax charge is calculated on the basis of the tax laws enacted at the reporting period end applicable for the company and generate taxable income. Management establishes provisions where appropriate on the basis of amounts expected to be paid to the tax authorities.

Deferred tax is recognized on temporary differences arising between the tax bases of assets and liabilities and their carrying amounts in the financial statements. Deferred tax is not accounted for if it arises from initial recognition of an asset or liability in transaction other than a business

NOTES TO THE FINANCIAL STATEMENTS FOR THE YEAR ENDED DECEMBER 31, 2013

combination that at the time of the transaction affects neither accounting nor taxable profit nor loss. Deferred tax is determined using tax rates that have been enacted at the reporting period end date and are expected to apply when the related deferred tax asset is realized or the deferred income tax liability is settled.

Deferred tax assets are recognized only to the extent that it is probable that future taxable profit will be available against which the temporary differences can be utilized.

Deferred tax assets and liabilities are offset when there is a legally enforceable right to offset current tax assets against current tax liabilities and when the deferred taxes assets and liabilities relate to income taxes levied by the same taxation authority.

2.15 Employee benefits

The company has both defined benefit and defined contribution plans.

2.15.1 Defined Contribution plan

A defined contribution plan is a post-employment benefit plan under which the company pays fixed contributions into a separate entity. The company has no legal or constructive obligations to pay further contributions. The contributions are recognized as employee benefit expense when they are due.

The company contributes 12% of gross emoluments of employee to Employee Provident Fund (EPF) and 3% on gross emoluments of employees to Employee Trust Fund (ETF).

2.15.2 Defined benefit plan

The company obligation in respect of defined benefit plans is the present value of the defined benefit obligation at the end of the reporting period. The defined benefit obligation is measured annually using the projected unit credit method.

2.15.3 Short-term employee benefit

Short-term employee benefit obligations are measured on an undiscounted amount expected to be paid for related services provided by the employees.

2.16 Provisions and Contingent Liabilities

Provisions for operational expenses are recognized when the company has a present legal or constructive obligation as a result of a past event, it is probable that an outflow of economic resources will be required from the company and amounts can be estimated reliably.

NOTES TO THE FINANCIAL STATEMENTS FOR THE YEAR ENDED DECEMBER 31, 2013

Provisions are measured at the estimated expenditure required to settle the present obligation, based on the most reliable evidence available at the reporting date, including the risks and uncertainties associated with the present obligation.

All contingent liabilities are disclosed as a note to the financial statements unless the possibility of an outflow of resources is remote.

2.17 Revenue recognition

Revenue is measured at the fair value of the consideration received or receivable, and represents amounts receivable for sale of goods stated at net of Value Added Taxes (VAT). The company recognizes revenue when the amount of revenue can be reliably measured and when it is probable that future economic benefits will flow to the entity.

The company applies the revenue recognition criteria set out below to each identifiable major type's revenue generated.

2.17.1 Sale of Goods

Revenue from the sale of goods is recognized at the point that the risks and rewards of the goods have passed to the customer, which is the point of dispatch.

2.17.2 Interest Income

Interest Income is recognized using the effective interest method.

2.17.3 Gain and Losses on Disposal of Property, Plant and Equipment

Gains and losses on disposals are determined by comparing the proceeds with the carrying amount and are recognized in the statement of comprehensive income.

2.18 Expenses

All expenditure incurred in the running of the operation has been charged to income in arriving at the profit for the reporting period.

2.19 Events Occurring after the Reporting Period

All material events after the reporting period have been considered and where appropriate adjustments or disclosures have been made in the respective notes to the financial statements.

NOTES TO THE FINANCIAL STATEMENTS FOR THE YEAR ENDED DECEMBER 31, 2013

2.20 Commitment

All material commitments at the reporting period end have been identified and disclosed in the notes to the financial statements.

An overdraft facility of Rs.100 million was obtained from Bank of Ceylon pledging stocks of mineral sands as security. This facility was not used as at the Balance Sheet date.

2A. Significant Accounting Estimates and judgments

When preparing the financial statements, management undertakes a number of judgments, estimates and assumptions about the recognition and measurement of assets, liabilities, income and expenses.

2A.1 The following are significant judgments in applying the accounting policies that have most significant effect on the financial statements.

2A.1.1 Recognition of Deferred Tax Assets

The extent to which deferred tax assets can be recognized is based on an assessment of the probability of the future taxable income against which the deferred tax assets can be utilized.

2A.2 Information about estimates and assumptions that have the most significant effect on recognition and measurement of assets, liabilities, income and expenses is provided below:

2A.2.1 Useful life time of depreciable assets

Management reviews its estimate of the useful life time of depreciable assets at each reporting date, based on the expected economic utility of the assets. Uncertainties in these estimates relate to technical obsolescence that may change the utility of certain software and IT equipment.

2A.2.2 Defined benefit plan

The present value of the defined benefit plan obligations depends on a number of factors that are determined on the basis of projected unit credit method using a number of assumptions. The assumptions are used in determining the net cost and obligation for defined benefit plan including the discount rate. Any changes in these assumptions will impact the carrying amount of defined benefit obligation.

NOTES TO THE FINANCIAL STATEMENTS

FOR THE YEAR ENDED 31ST DECEMBER

2013
Rs.

2012
Rs.

NOTE 03 REVENUE

	Gross Sales	VAT	Net Sales	Net Sales
Rutile	256,229,708	----	256,229,708	419,541,293
Ilmenite	690,644,350		690,641,085	693,922,042
Zircon	345,728	3,265 165	345,563	135,765,287
Hi.Ti. Ilmenite	-----	-----	-----	230,822,051
Non Magnetic Tailings	-----	-----	-----	504,431,149
	<u>947,219,786</u>	<u>3,430</u>	<u>947,216,356</u>	<u>1,984,481,822</u>

NOTE 04 COST OF SALES

Rutile	55,685,515	38,508,708
Ilmenite	217,871,141	152,350,889
Zircon	687,782	13,493,086
Hi.Ti. Ilmenite	-----	85,206,240
Non Magnetic Tailings	-----	67,223,486
	<u>274,244,438</u>	<u>356,782,409</u>

NOTE 05 OTHER OPERATING INCOME

Exchange Gain	9,157,577	17,270,107
Demurrage Income	-----	24,053,292
Profit on Sale of Assets	2,348,784	7,530,175
	<u>11,506,361</u>	<u>48,853,574</u>

NOTE 06 FINANCE INCOME

Interest on Sinking Fund Investments	-----	47,039,358
Interest on Gratuity Fund Investments	909,503	6,041,236
Interest on General Investments	14,452,856	42,468,884
Interest on Staff Loans and Other Income	10,387,142	6,428,760
Interest on Housing Loan – HDFC	1,340,934	1,002,786
Interest on Foreign Currency Account	134,281	195,658
Interest on S.R.M.C.L. Loan	2,500,000	2,421,448
Forfeited Tender Deposits	15,000,000	69,350,626
	<u>44,724,716</u>	<u>174,948,756</u>

NOTES TO THE FINANCIAL STATEMENTS

FOR THE YEAR ENDED 31 ST DECEMBER	2013	2012
	Rs.	Rs.

NOTE 7 CURRENT INCOME TAX EXPENSES

Provision for the year	1,000,000	182,100,000
Adjustments for previous year	(6,334,642)	(881,583)
Deferred Taxation	<u>(16,274,567)</u>	<u>2,810,228</u>
	<u>(21,609,209)</u>	<u>184,028,645</u>

NOTE 8 BASIC EARNINGS PER SHARE

The calculation of Basic Earnings Per Share is based on the Net Profit attributable to Ordinary Shareholders divided by the Weighted Average Number of Ordinary Shares outstanding during the year.

Net Profit attributable to Ordinary Shareholders	252,867,932	1,189,061,023
Weighted Average Number of Ordinary Shares in issue during the year	80,000,000	80,000,000
Basic Earnings Per Share (Rs.)	<u>3.16</u>	<u>14.86</u>

NOTES TO THE FINANCIAL STATEMENTS

NOTE 9 PROPERTY, PLANT & EQUIPMENT

Rs.

Description	As at 01.01.2013	Additions	Disposals/ Adjustments	As at 31.12.2013
COST				
Freehold Land	3,029,245	-----	-----	3,029,245
Leasehold Land	2,216	23,597,200	-----	23,599,416
Site Development	356,309	37,629,534	3,548,993	41,534,836
Buildings	46,856,849	53,288,261	5,943,660	106,088,770
Plants & Machinery	218,978,784	314,054,820	(12,190,756)	520,842,848
Loose Tools & Equipment	37,662,806	5,064,910	(928,113)	41,799,603
Furniture, Fittings & Equip.	15,822,815	4,638,261	2,427,020	22,888,096
Motor Vehicles	142,852,897	212,500	(1,469,365)	141,596,032
Water Supply Scheme	14,707,955	-----	(13,499)	14,694,456
Floating Crafts	9,780,188	1,151,046	-----	10,931,234
Computer Hardware	<u>14,683,808</u>	<u>1,024,816</u>	<u>(94,579)</u>	<u>15,614,045</u>
	<u>504,733,872</u>	<u>440,661,348</u>	<u>(2,776,639)</u>	<u>942,618,581</u>
DEPPRECIATION AND AMORTIZATION				
Leasehold Land	-----	98,322	-----	98,322
Site Development	548,545	3,940,403	-----	4,488,948
Building	39,370,689	3,382,716	8,583,722	51,337,127
Plants & Machinery	209,437,194	34,713,358	(9,742,876)	234,407,676
Loose Tools & Equipment	19,617,613	2,811,095	(38,640)	22,390,068
Furniture, Fittings & Equipment	9,106,005	1,708,884	(1,493,944)	9,320,945
Motor Vehicles	90,571,798	17,369,079	(1,471,362)	106,469,515
Water Supply Scheme	14,084,067	58,633	346,550	14,489,250
Floating Crafts	9,780,172	110,309	-----	9,890,481
Computer Hardware	<u>8,685,109</u>	<u>1,897,835</u>	<u>1,200,743</u>	<u>11,783,687</u>
	<u>401,201,192</u>	<u>66,090,634</u>	<u>(2,615,807)</u>	<u>464,676,019</u>
Net Carrying Value	103,532,680			477,942,562
Capital Work-in-Progress	<u>89,266,764</u>	31,967,154	(90,722,972)	<u>30,510,946</u>
	<u>192,799,444</u>			<u>508,453,508</u>

NOTE 10 INTANGIBLE ASSETS

Rs.

Description	As at 01.01.2013 Rs.	Additions Rs.	Disposals/ Adjustments Rs.	As at 31.12.2013 Rs.
COST				
Computer Software	2,762,769	656,950	20,000	3,439,719
AMORTIZATION				
Computer Software	<u>1,992,864</u>	428,753	10,500	<u>2,432,117</u>
Net Carrying Value	<u>769,905</u>			<u>1,007,602</u>

NOTES TO THE FINANCIAL STATEMENTS

FOR THE YEAR ENDED 31ST DECEMBER

2013
Rs. 2012
Rs.

NOTE 11 DEFERRED TAXATION

Balance as at 01 st January	223,974	3,034,202
Charge to Income Statement		
Assets Recognition during the year	<u>16,274,567</u>	<u>(2,810,228)</u>
Balance as at 31 st December	<u>16,498,541</u>	<u>223,974</u>

NOTE 12 ADVANCE

State Resources Management Corporation Ltd.	500,000,000	500,000,000
Interest Receivable	<u>4,921,448</u>	<u>2,421,448</u>
	<u>504,921,448</u>	<u>502,421,448</u>

NOTE 13 INVESTMENT AGAINST RETIREMENT BENEFIT OBLIGATIONS

Present Value of the defined benefit obligations	Please refer	50,353,225
<u>Less: Fair value of planned assets</u>	<u>NOTE 23</u>	<u>55,322,483</u>
Total net defined benefit obligation/Assets		<u>(4,969,258)</u>

The movement in the defined benefit obligation is as follows:-

As 1st January		68,261,703
Current service cost		2,467,339
Interest cost		9,727,293
Benefits paid		(9,245,385)
Actuarial (Gains)/Losses		<u>(20,857,725)</u>
At 31st December		<u>50,353,225</u>
Defined Gratuity Benefit Obligation of the company		<u>50,353,225</u>

NOTE 14 INVENTORIES

Head Office	1,107,522	1,055,277
Consumables & spares	203,778,851	191,563,518
Raw Materials and Intermediary Products	288,512,909	148,420,228
Stock of processed and semi processed mineral sands	<u>368,371,627</u>	<u>296,380,814</u>
	<u>861,770,909</u>	<u>637,419,837</u>

NOTES TO THE FINANCIAL STATEMENTS

FOR THE YEAR ENDED 31ST DECEMBER

2013
Rs.

2012
Rs.

NOTE 15 SHORT TERM FINANCIAL ASSETS

Treasury Bills	161,169,876	368,048,580
	<u>161,169,876</u>	<u>368,048,580</u>

NOTE 16 ADVANCES AND DEPOSITS

Advances and Deposits	4,387,410	87,515,241
	<u>4,387,410</u>	<u>87,515,241</u>

NOTE 17 PREPAID EXPENSES

Prepaid Expenses	12,193,869	12,947,826
	<u>12,193,869</u>	<u>12,947,826</u>

NOTE 18 OTHER CURRENT ASSETS

VAT Recoverable	85,736,914	80,124,099
Department of Inland Revenue	12,028,588	Refer NOTE 24
Sundry Debtors	1,000	1,342
Receivable from HDFC Bank in respect of Housing Loans	55,769,237	40,736,407
Other Debtors	12,152,674	19,002,556
Loans and Advances to Staff	63,087,614	50,156,373
Loan to Sri Lanka State Plantation Corporation	25,000,000	25,000,000
Loan to Janatha Estate Development Board	15,000,000	-----
Loan to National Paper Company Limited	5,000,000	-----
	<u>273,776,027</u>	<u>215,020,777</u>
<u>Less:</u> Provision for Doubtful Debts	(437,482)	(505,317)
	<u>273,338,545</u>	<u>214,515,460</u>

NOTE 19 CASH AND CASH EQUIVALENTS

Bank of Ceylon – Foreign Currency – A.C 0073449850	195,776	6,416,688
Bank of Ceylon – Corporate Branch– A.C 0000000931	128,674	467,074
Bank of Ceylon – Bazaar Branch, Trincomalee – A.C 00002367533	67,493	109,822
Bank of Ceylon – Bazaar Branch, Trincomalee – A.C 00002367534	207,355	73,654
Hatton National Bank, Cinnamon Garden Branch – A.C 076010004078	11,883	234,656
People’s Bank, Padaviya – A.C 043–100100000244	51,257	334,779
Cash in hand – Pulmoddai	248,733	152,423
Petty Cash – Head Office	20,000	20,000
– Cod–Bay	-----	21,760
	<u>931,171</u>	<u>7,830,856</u>

NOTES TO THE FINANCIAL STATEMENTS

FOR THE YEAR ENDED 31 ST DECEMBER	2013	2012
	Rs.	Rs.

NOTE 20 STATED CAPITAL

Issued and Fully Paid 80,000,000 Ordinary Shares	<u>800,000,000</u>	<u>800,000,000</u>
--	--------------------	--------------------

NOTE 21 OTHER RESERVES

Floating Craft Insurance Sinking Fund Reserve	111,000,000	111,000,000
Replacement/Upgrading of Plant & Machinery Sinking Fund Reserve	706,346,958	706,346,958
Head Office Building Sinking Fund Reserve	171,149,673	171,149,673
Workmen's compensation Sinking Fund Reserve	10,246,238	10,246,238
Tsunami Repair Sinking Fund Reserve	<u>18,801,474</u>	<u>18,801,474</u>
	<u>1,017,544,343</u>	<u>1,017,544,343</u>

NOTE 22 RETAINED EARNINGS/ (LOSS)

Opening Balance	(36,823,341)	474,115,636
Dividend to the Treasury	(43,000,000)	(1,700,000,000)
Profit or (Loss) for the year	<u>252,867,932</u>	<u>1,189,061,023</u>
	<u>173,044,591</u>	<u>(36,823,341)</u>

NOTE 23 RETIREMENT BENEFIT OBLIGATIONS

Present Value of the defined benefit obligation	45,598,665	Please refer
Less: Fair value of planned assets	<u>3,641,035</u>	NOTE 13
Total Net defined benefit obligation/Assets	<u>41,957,630</u>	

The movement in the defined benefit obligation is as follows:-

At 1st January	50,353,225
Current service cost	2,218,344
Interest cost	5,815,797
Benefits paid	(5,717,139)
Actuarial (Gains)/Losses	<u>(7,071,562)</u>
At 31st December	<u>45,598,665</u>
Defined Gratuity Benefit Obligation of the Company	<u>45,598,665</u>

NOTES TO THE FINANCIAL STATEMENTS

FOR THE YEAR ENDED 31ST DECEMBER

2013
Rs.

2012
Rs.

NOTE 24 INCOME TAX LIABILITIES

Balance as at 01 January	123,842,290	88,846,557
Provision for the year	1,000,000	182,100,000
Payments made during the year	(130,536,236)	(146,222,684)
Adjustments on Under/Over Provision	<u>(6,334,642)</u>	<u>(881,583)</u>
Balance as at 31 December	<u>(12,028,588)</u>	<u>123,842,290</u>

Refer NOTE
18

NOTE 25 TRADE AND OTHER CREDITORS

Advance from Buyers	8,471,473	8,471,473
Sundry Creditors	59,904,819	4,589,825
Tender Deposits	21,564,000	2,262,000
Retention Money	9,791,121	8,635,139
Staff Emoluments	4,877,492	4,977,366
W.H.T. payable	163,066	163,066
Gratuity payable	183,322	170,248
Dividend Payable	43,000,000	--
Trade Creditors	<u>99,894,263</u>	<u>-----</u>
	<u>247,849,556</u>	<u>29,269,116</u>

NOTE 26 PROVISIONS AND ACCRUED EXPENSES

Provisions and Accrued Expenses	<u>64,276,759</u>	<u>95,629,421</u>
---------------------------------	--------------------------	--------------------------

NOTES TO THE FINANCIAL STATEMENTS

27 RELATED PARTY DISCLOSURES

27.1 Transactions with Key Managerial Persons

According to the Sri Lanka Accounting Standards LKAS 24 “Related Party Disclosures” key Management personnel are those having responsibility for planning, directing and controlling the activities of the entity. Accordingly, the Board of Directors (Including executive and Non-Executive Directors) has been classified as key management personnel.

Transactions with Key Managerial Persons are given below.

	31 December 2013	31 December, 2012
Expenses Incurred to Key Managerial Persons	1,960,081	1,708,305
Loans and advances given to Key Managerial Persons	Nil.	Nil.

27.2 Related Party Transactions

Details of significant related party transactions are as follows:-

Name of the Institution	Relationship	Nature of Transaction	Value
Geological Survey & Mines Bureau	Related Entity	Royalty Paid	53,758,942
Janatha Estates Development Board	Related Entity	Loan Granted	15,000,000
National Paper Co. Ltd.	Related Entity	Loan Granted	5,000,000
Central Bank	Related Entity	Interest Earned	23,884,521
		Withdrawals of Deposits	1,604,986,309

28 CONTINGENCIES

There are no contingent liabilities which would require adjustments to or disclosure in the Financial Statements.

